

முன் பனிக் காலி

முதலிய

இலக்கியக் கட்டுரைகள்

இயற்றியவர் :

டாக்டர் அ. சிதம்பரநாதன், எம். ஏ.



பழனியப்பா பிரதர் ஸ்

கெண்ண - 600 014 திருச்சி - 620 002

சேலம் - 636 001 கோயமுத்தூர் - 641 001

மதுகர 625 001 வாரூர் - 638 001

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

தென்று இன்றும் தமிழ் மக்கள் சரியாய் உணரவில்கை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை, மனப்பான்மை, சரித்திரம்— இவைகளை நாம் அறிவதற்குப் பண்டைத் தமிழிடக்கியவ்களே இன்றியமையாத கருவுலங்களாய் இருக்கின்றன.

உலகில் தோன்றிய பல மொழி களும், அம் மொழிகளைப் பேசிய பல மக்களும் காலப்போக்கில் பெரிய மாறுதல்களை அடைந்திருக்கக் கான்கின்றோம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வழக்கிலிருந்த கிரீக் மொழியை இக்காலத்துக் கிரீக் மக்கள் எவ்வில் புரிந்துகொள்ள முடியாது. அம்மொழியைப் பேசிய கிரீக் மக்களுக்கும் இக்காலத்துக் கிரீக் மக்களுக்கும் தெருங்கிய தொடர்பு ஒன்றுமிக்கை; இப்படித்தான் மற்ற பழைய மொழிகளிலும்,

ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாய் அடிப்படையில் ஒரே உருவத்துடன் இன்றும் வழக்கில் வரவும் மொழி தமிழ் ஒன்றுதான். அது மட்டுமல்லது. தமிழ் இலக்கியங்களை நாம் ஆராய்ந்து படிக்கும்போது, மனப்பான்மையிலும் இப்புதுங்பங்களிலும் அக்காலத்துத் தமிழ் மக்களுக்கும் இக்காலத்து நமக்கும் அதிக வேற்றுமை இல்லையென்று தோன்றுகிறது.

▼

இதற்குக் காரணம் உண்டு. பண்டைத் தமிழர் இயற்கையில் கண்ணு வாழ்ந்தவர்கள். மனித வாழ்க்கையில் என்றும் அழியாமல் நிலை பெற்றிருக்கும் உண்மைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். பண்டைத் தமிழ் இகைகியபங்களே இந்த உண்மைக்குச் சான்றுகள். இந்த இகைகியங்களிலெல்லாம் பிரகாசிக்கும் உண்மைகள் நான்கு வகைப்படும் என்று காணலாம். அவையாவன : (1) இயற்கையின் ஏழில், (2) அற வாழ்வு, (3) காதல், (4) வீரம். இந்த நான்கு துறைகளின் வழியாய்ப் பழந்தமிழர் தங்கள் வாழ்க்கையை ஒரு கலையாய்ச் சித்தி ரித்து அனுபவித்தார்கள்.

தமிழ்நாட்டின் கலை வாழ்க்கையையும் அக்காலத்து மக்களின் மனப்பான்மையையும் பழைய தமிழிலக்கியங்களில் எல்லாம் காணலாம். இந்த அம்சங்களில் சிலவற்றை டாக்டர் சிதம்பரநாதன் செப்டியார் இக்கட்டுரைகளில் வெகு அழகாய்ச் சித்திரித்துக் காட்டியிருக்கின்றார். “முன்பனிக்காலம்” என்னும் முதற்கட்டுரையிலே இயற்கையின் ஓர் அம்சம் இன்பக் கலையுடன் வர்ணிக்கப் பட்டிருக்கின்றது. “பெண்கள் பந்தாட்டம்” என்னும் கட்டுரையில் அக்காலத்துத் தமிழ்ப் பெண்களின் கலை வாழ்க்கையைக் காணலாம்.

இவ்விதமே ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு இகைகிய இன்பத்தைக் கொடுக்கின்றது ; இந்த

தக் கட்டுரைகளைப் படிப்போருச்சுத் தமிழிலக்
சியங்கவின் சுவையை நேரில் அனுபவிக்க
வேண்டும் என்னும் ஆவல் மிக உண்டாகும்
என்று நம்புகிறேன்.

கோயமுத்தார், }
14—5—51. } டா. க. சண்முகம் செட்டியார்

முன்னுரை

“முன்பணிக் காலம்” முதலிய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக வடிவில் தருதல் வேண்டும் என என் நண்பர்கள் பலர் அடிக்கடி வற்புறுத்தனர். அதனால், இஃது இப்பொழுது வெளியிடப்படு விருது. இப்புத்தகத்தில் அடங்கிய கட்டுரைகள் 1,6,7,9,10,11,13,15 ஆகியவை முன்னர்த் திருச்சி வானோலி நிலையத்திலிருந்து ஓவிபரப்பப் பெற்றவை. அவற்றை வெளியிட்டுக்கொள்ள வானோலி நிலையத்தார் அன்புஸர்ந்து இசைவு தந் தனர். அவர்கட்கு என் நன்றி உரியது.

ஏனைய கட்டுரைகள், “செந்தமிழ்ச்செங்கி” “பொன்னி”, “கவிமணி மர்”, “அணிகலம்” போன்ற தர்ஸ்களில் வெளிவந்தவை.

இவற்றை ஒரு புத்தக வடிவில் வெளியிட முன் வந்த திரு. பழனியப்பர் அவர்கட்கு என் நன்றி உரியது.

அன்றியும், இதற்கு அணிந்துரை நக்கிய தமிழ்ப்பெரியார் உயர்திரு. டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கட்கு என் உளமுவந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்

அ. சிதம்பராதன்

பொருளடக்கம்

அணிந்துரை	...	(iii)
முன்னுரை	...	(vii)
1. முன்பானிக் காலம்	...	1
2. மகனிர் பந்தாட்டம்	...	11
3. பாரதியர் பாட்டு	...	20
4. காணப்படாது காண்டற்	...	27
5. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு	...	34
6. நாட்டுப் பாடங்கள்	...	41
7. பெருங்கலை	...	59
8. பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள்	...	69
9. மரபும் இக்கிய வளர்ச்சியும்	...	76
10. நாடகத் தமிழ்	...	87
11. மொழிப்பற்று	...	105
12. நீதி நூல்களில் இக்கிய நயம்	...	112
13. புலவர் மகனிர் சிளர்	...	121
14. புறநானாறும் கலைகளும்	...	137
15. நாடும் நகரமும்	...	154

தமிழிற் காலங்களைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் ஆசிரியர் பிரிப்பர். ஆண்டினை ஆறு பகுதியாக்கி, ஓவ்வொரு பகுதியையும் ஓவ்வொரு பெரும்பொழுது என்பர். நாளினை ஆறு பிரிவாக்கி, ஓவ்வொரு பிரிவையும் சிறுபொழுது என்பர். பெரும் பொழுதுகளாவான : கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் எனப்படுபவை. இவற்றுள் ஓவ்வொன்றும் இரண்டிரண்டு மாத அளவு உடையது. முன்பணிக் காலமென்பது மார்கழி, தை மாதங்களின் காலமாகும்.

மழை பெய்யும் பருவம் கார்காலம் எனின், குளிர் காற்று வீசும் பருவம் கூதிர்காலம் எனின், சாயுங் காலத்திலிருந்து நள்ளிரவு வரையில் பனி துளிக்கின்ற பருவம் முன்பணிக் காலம் எனப்படும். மார்கழி, தை மாதங்களில், இரவில் முற்பகுதியில் பனி மிகுகின் றதை நாம் இன்றும் கண்ணார்க் காண்கிறோம். இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்குப் பார்த்தால், புகை சூழ்ந்திருப்பது போல ஒரு தோற்றுங் காணப்படும். புள்ளி புள்ளியாகச் சிறு பனித்திவகைகள் விழுந்து பூக்களை நிரப்பிக்கொண்டிருக்கிற காட்சியை இக் காலத்தே பார்க்கலாம். இதனைக் கண்ட கழாக்கீர னெவிற்றியார் என்னும் புலவர்,

“புகையுறப் பள்ளிநுண்துவலை பூவகம் நிறைய”

என அகநானூற்றுப் பாடல் ஓன்றில் மொழிந்துள்ளார். அவரே இன்னொரு பாட்டில், பஞ்சினுடைய துய்யைப் போய்ப் பனி தூவிச் செல்கின்றவாற்கைக் குறிப்பிட்டுள்ளார். சிறு திவகைகள் முன்பணிக் காலத் திடீலே பொழியப்படுமென்பது நப்புதனார் என்பாரால் முங்கைப்பாட்டிலும் பேசப்பட்டுள்ளது. “எதிர்சென் வெண்மழை பொழியுந் திங்கனில்” என்றதைக் காண்க. களாவின் புதரினுள்ள முள்ளிடத்தே அழகிய முத்துக் கோத்தால் ஓப்பப் பனித்துவிகள் சிந்திக் கிடக்கின்ற காட்சியை நுகர்ந்த புலவர் ஒருவர் பாண்டிக்கோவலையில்,

“கனியார் களாவின் அகமுட் கதிர்முத்தங் கோப்பன்போற் பனியார் சிதர்துள் மேற்கொண்டு நிற்கும் பருவங்களே”

என உரைத்தார். இன்றும் ஒருவர் விரும்பினால் இக் காட்சியைக் கண்டு களிக்கக்கூடும். அவர் அதற்காக இரவில் மருஞ்செடி கொடிகளிடஞ் செல்ல வேண்டும் தில்கலை. அதிகாலையில் ஏழந்து சென்று பார்த்தாற் போதும். சில இலைகளின் ஓரத்தே இரண்டு பக்கங்களிலும் வெள்ளிய முத்துகள் அடுக்கி வைத்தாற் போன்றுள்ள அழகிய காட்சியை நானும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அக்காலை, இப்புலவர் சொல்லிய சொல்லின் உண்மை வெளிப்பட்டது. இவரைப் போன்று இயற்கை ஏழிலைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்து புலவர்கள் பண்டைத் தமிழ்நாட்டிற் பலர் இருந்தனர். அவர்களால் இயற்றப்பட்டுச் சங்கச் செய்யுட்கள் என்ற பெயரால் வழங்குகின்ற பாட்டுகளில் இயற்கை நலம் மினிருகின்றது. இக் காலத்து வாழ்கின்றவருட்

பலருக்குத் தூய வெள்ளிய மஸ்வின் அங்கு ஜியார் ஜட்டு போன்று பனி மாசு படிந்திருக்கிறது என்று கூறுவது விளங்கும். அக்காத்திலோ பனி தவழ்வது போல வெள்ளை ஆடை அசைந்தது என்றால் நன்றாக விளங்கும். அதனாலே, “பனி தவழ்பவை போல் நுண்டுகில் நுடங்க” என்று உருத்திரங்கண்ணார் என்னும் பழம்புவர் பெரும்பாணாற்றுப்படையிற் பாடி னார். வணிகர் குத்து மகளிர் சிலர் மயிலைப் போல இயலிச் சிலம்புகள் ஓவிக்கும்படி மாடத்தின்மீது நூற் பந்தாடுகின்ற செய்தியைத் தெரிவிக்கின்ற இடத்திலே அவர் இங்ஙனஞ்செப்பினார். அம்மகளிர் பசிய மணிகள் கோத்த வடங்களைத் தரித்த இடையினை உடையர். அவ்இடைகளில் மெல்லிய ஆடையை அவர்கள் உடுத்து உள்ளனர். பந்தாடும்பொழுது அவ்ஆடை அசைவது பனி தவழ்வதுபோல உள்ளது என்றும், அவர்களுடைய அரைகள் கொன்றை மரத்தின் கொம்பு போல உள்ளன என்றும், அப்புவர் கருதினார். அதனால்,

“கூழடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ் பவைபோற்
பைங்காழ் அரையில் நுண்டுகில், நுடங்க”

என்று கூறினார்.

முன்பனிக் காலத்தில் கருவிளையும் கரும்பும் ழக்கின்றன. பிடவும் பகன்றையும் பிணிவிடுகின்றன. தோன்றியும் கோடலும் ழுத்துத் தோன்றுகின்றன. பயறும் உழுந்தும் பழுத்துக் காபைச் சிந்துகின்றன. அவரை முகையெழ்கின்றன. இவற்றை எல்லாம் பழந்தமிழ்ப் புலவர் கண்டறிந்து தத்தம் பாடக்களில்

ஆங்காங்கே முன்பணிக் காலத்திற்கு உரியனவாகச் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது. அவை பற்றிய செப்திகளை அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான பண்டைத் தமிழிலக்கியங்களிற் பரக்கக் காணலாம். புவெர் சிலர் இப் பூக்களைத் துணையாக வைத்துக்கொண்டு பிறிதொரு கருத்தைக் குறிப்பாகத் தெரிவிப்பதுண்டு. அவ்வாறு அமைத்த பாட்டு ஒன்றைப் பார்ப்போம். தலைவன் பிரிந்திருக்கிறான். அவன் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற முன் பணிக்காலம் வந்துவிட்டது. அவன் விரைவில் வந்து விடுவான் என்று தோழி தலைவிக்கு வற்புறுத்திச் சொல்கிறான். அவ்வேளையில், தலைவி குறிப்பாகச் சொல்வதைக் கவனிப்போம். ‘மனைப் பக்கத்திலேயுள்ள தினைப்புனத்திற் குறவனுடைய சிறிய தினையை அறிந்த மறுகாலிடத்தில் அவரைக்கொடி பூப்பதாகிய முன்பணிக் காலத்தில் வாராத என் கணவர்,—முன் னென்னாம் அழுத் கண்ணீர் துடைத்தவர்—இப் பொழுது வரக் காணேனே, எத்தன்மையை உடைய ராயினாரோ’ என்று தலைவி கூறியது போகக் குறுந்தொகையில் ஒரு பாட்டு உண்டு.

‘யாரா குவர்கொல் தோழி! சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி யவரை பூக்கும்
அரும்பணி யச்சிரம் வாரா தோரே’

எனக் கடுவன்மன்னார் பாடியது அப் பாட்டு. இதி னுள்ள குறிப்பினால் யாது அறியப்படுகிறது? பிரிந்து சென்ற கணவன் முன்பு மனைவியிடத்தில் இன்பம் பெற்றவாதே மீண்டும் வந்து இன்பம் பெறத் தக்கவன்

என்பது தினையின் மறுகாலைப்பற்றிய பேச்சால் கிடைக்கப் பெறுகிறது. ஏதோ ஒரு செயலைச் செய்து முடிக்கும் பொருட்டுப் பிரிந்து சென்றுள்ள அவன், அச்செயலை முடித்துவிட்டாற் பெறும் இன்பத்தோடு மனைவிமாட்டுப் பெறும் இன்பத்தையும் எய்தற் பான் என்பது அவரைக்கொடி மூக்கின்ற மறுகால் தினையைப்பற்றிய பேச்சால் கிடைக்கப் பெறுகிறது. எனவே,

“சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரைழுக்கும் அரும்பனி யச்சிரம்”

என்பதன்கண் உள்ள குறிப்புப் பொருள் அறியப் படும். இனி, இப்பருவத்தே குளிரினால் மக்கள் நடுங்குத் தும், போர்வையை நாடுதலும், நெருப்பின் பக்கத்தே இருக்க விரும்புதலும் இயல்பு என அறிவோம். இவ்வியல்புகளை அறிந்து பழந்தயிழுப் புவர் முன் பனிச் செய்திகளாக அவற்றைக் குறித்து வைத்திருப்பது கேட்டு மகிழ்தற்குரிய செய்தியாம். ஆசிரியர் நல்லந்துவனார் பாடிய பரிபாடற் பாட்டொன்றில் மார்கழி மாதத்தைப்பற்றிப் பேசுகின்றவர்,

“பனிப்படு வைதல் விதலைப் பருவத்து”

என்று கூறினார். விதலைப் பருவம் என்றால் நடுக்கத்தைச் செய்யும் காலம் என்பது பொருள். நடுக்க முறும் மக்கள் போர்வையை நாடுதல் கண்கூடு. படுக்கைக்குப் போகுங்கால் கம்பளங்களை எடுத்துப் பலர் போர்த்திக்கொள்வார்கள். இஃது இயல்பு. இவ்வியல்பினை அறிந்த திருத்தக்க தேவர் மக்கள், எவியின் உரோமத்தால் ஆகிய போர்வையை இக்

காலத்தே விரும்பிப் போர்த்துக்கொண்டனர் என்று சொல்லினார்.

“கொங்கு விம்முபூங் கோதை மாதரார்
பங்க யப்பகைப் பருவம் வந்தென
எங்கு மில்லன எலிம பிரத்தொழிற்
பொங்கு ழும்புகைப் போர்வை மேயினார்”

என்று கூறினார். கம்பளிப் போர்வை இல்லாதவர், துணிப் போர்வைதானும் இல்லாதவர் என் செய்வார்? தத்தம் கையையே போர்வையென நினைத்துக் கொண்டு கட்டிக்கொள்ளவர் அங்கரோ? அவரைப் போலவே, சேர மன்னனைக் கடும்பனியிற் காணச் சென்ற ஒருத்தியின் மனம் கையே போர்வையாக வாசலில் நின்றதுவோ என்றவரது அமைத்துப் பாடப்பட்ட பாடல் ஒன்று உள்து. அந்த முத்தொள் வாயிரச் செப்புளை நோக்குவோம்:—

“கடும்பனித் திங்கட்டன் கைபோர்வையாக
நெஞ்கடை நின்றதுகொல் தோழி—நெஞ்சினவேல்
ஆய்மனிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றவென் நெஞ்சு.”

இடையர்கள் காட்டிடத்தே பனி மிகுதலால் தீக் கடைகோவின் உதவியால் சிறு தீயை உண்டாக்கிக் குளிர்காட்டு செய்தியை உறைந்து முதுகூத்தனர் என்னும் புலவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிற்றரசன் தன்பால் இல்லாததையும் உண்டாக்கும் ஆற்றல் பெற்றவன் என்பதற்கு உவமையாக, இல்லாத சிறு தீயை உண்டாக்கும் இடையனைக் கூறினார். அந்தப் புறப்பாட்டுப் பகுதி இது:—

..... “பனி மிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞானியும்
கல்லா இடையன் போலக் குறிப்பின்
இல்லது புடைக்கவும் வல்லன்.”

இக் காலத்திற் காலையில் எழுந்த உடனும் நமக்கு வெப்பத்தில் விருப்பம் இருக்கக் காணகிறோம். காலைக் கதிரவன் முன்னே நிற்கவும் இருக்கவும் ஆஸப்படுகிறோம். நம்மைப் போலவே ஆயிரத்தெண்ணாறு ஆண்டுகளுக்கு முன்னாலும் நம் முதாதையர் இருந்து வந்தார்கள்; அவர்கள் இள நிலாவைத் துயக்கச் சில முற்றங்கள் அமைத்து கைத்திருந்தார்கள். அம் முற்றங்கள் முன்பனிக் காலத்தே இள வெயிலை நூகர் வதற்கும் பயன்பட்டன. இந்தச் செய்தியை இளங்கோ வடிகள்,

“வளமனை மகனிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிக்குர மண்டிலங் தெற்கேர்பு வெண்மழும்
அரிதிற் நோன்றும் அச்சிரக் காலை”

என்று சிலப்பதிகாரத்தே குறித்தார். இப்பருவத்தே நண்பகல் நேரத்தில்கூட நமக்கு வெயிலில் விருப்பம் இருக்கிறது. அதற்குக் காரணம் இக்காலத்திலே சூரியன் நம்மைச் சுடுவதில்கை என்பது. இப்பருவம் கூட “ஞாயிறு காயாப் பருவம்” என்று பரிபாடலிற் பேசப் பட்டுள்ளது.

இருநூறு ஆண்டுக்கு முன்னால் வாழ்ந்த ஜேம்ஸ் தாம்சன் என்னும் ஆங்கிலப் புலவர் இப்பருவத்தைப் பற்றிக் கூறுங்கால்,

“செங்கிற அழறும் ஒண்கதிர் விளக்கமும்
இருளினை போட்ட இயைந்தே கிறபனை”

ஏன்றவாறு மொழிந்தார். காளிதாசரும் இருது சம்ஹராத்தில், இப் பருவத்தை வருணிக்கின்றவர், மக்களுக்கு ஒண்தழவில் உள்ள விருப்பத்தையும், பகவில் வெளியே செல்ல வேண்டுபவர்க்கு சூஷிற்றி ணிடத்திலுள்ள அவாவினையும், பனியினின்றும் பாது காக்கும் பொருட்டு வெப்பத் துளிகளின்பால் உள்ள விருப்பத்தையும் குறிப்பிட்டுள்ளார். முன்பனிக் காலத்தின் தன்மை யாண்டும் ஓரே விதம் என்பதை இக்கவிஞர்கள் சொற்களால் நாம் அறியலாம்.

வெயிலிலும் வெப்பத்திலும் இப் பருவத்தே விருப்பமுள்ள நமக்கு வெந்தீரிலும் விழைவு ஏற்படுதல் இயல்பன்றோ? வெந்தீரைத் தாங்கும் குப்பிகளை (Thermos flasks) நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். அவை நம் தயிற்நாட்டிற்குப் புதியன் அல்ல போனும்! 1,800 ஆண்டுகட்கு முன்னே நம் நாட்டில் அவை இருந்தன என்பதற்கு வேண்டிய சான்று குறுத்தொகைப் பாடவிற் கிடைக்கிறது.

“அச்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்ச் சேமச் செப்பிற் பெறீஇயரோ ஸீயே”

என்று வந்துள்ள பாட்டில், “வெப்பத் தண்ணீர்ச் சேமச் செப்பு” என்று கூறப்பட்டிருப்பது வெந்தீரைச் சூடாகவே பாதுகாத்து வைக்கும் கலம் என்று சொல்லத்தக்கது. முன்பனிக் காலத்தில், “அச் செப்பி விருந்து சுடுநீரைப் பெறுக” என்று வாழ்த்துகின்றன ‘ஓரிற் பிச்சையார்’ என்னும் புவெரது பாட்டில் இங்ஙனம் வந்துள்ளது.

அன்றி, இக் காலத்தில் மக்களுக்குக் கார்ப்புப் பொருந்திய இஞ்சியிலும், பொரி, அவல் முதலியவற்றிலும் விருப்பம் நிரம்ப உண்டு. இவற்றைத் தின்று குளிர்ச்சி பொருந்திய சண்பக மலரை வெறுத்து, மல்லிகை மாலையை மகனிர் சூடினர்களென்று சீவக சிந்தரமணியுட் சொல்லப்பட்டது.

“அளித்த தீம்பழ மிஞ்சி யார்ந்தனீர் வீளைந்த வல்லிளை வரிசி வேரியும் வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பகம் உளைந்து மல்லிகை யொலியல் சூடினர்”

என்றதைக் காண்க.

மார்கழியுந் தையும் முன்பனிக் கால மாதங்கள் என்பது முன்னரே கூறப்பட்டது. இம் மாதங்களில் விடியற்காலை வேளையில் நீராடுதல் பண்டைக்காலத்தில் பெருவழக்கிற்றாக இருந்தது. இப்பொழுது மார்கழித் திங்களில் விடியுமன் மக்கள் பரச் நீராடிக் கோயில் சென்று வழிபடுகின்றனர். ஆனால், தைத்திங்களில் முற்காலத்தில் வழங்கிய வழக்கம் கைவிடப்பட்டது. 1,800 ஆண்டுகளுக்கு முன்னே கண்ணிப் பெண்களாய் இருந்தவர்கள் தைத் திங்களில் தத்தம் தாய்மார் அருகே நின்றுகொண்டு நேரன்பு செய்யும் முறையைக் காட்ட, யாற்றிலும் குளத்திலும் காலை நேரத்தில் நீராடுவர் என்றும், அந் நோன்பின் பயனாய்த் தக்ககணவரைப் பெற வேண்டுவர் என்றும் அறிகின்றோம். இச்செய்தி,

“ தாயருகா நின்று தவத்தைந்தீர் ஆடுதல் ”
என்று பரிபாடலுட் குறிக்கப் பெற்றுள்ளது.

மார்கழி நீராடல் பற்றித் திருவாசகத்துள்ளே கூறியிருப்பது பருக்குத் தெரிந்திருக்கும், அதனையும் நினைவுட்டுகின்றேன் :

மொப்பார் தடம்பொய்கை புக்கு முகேரன்கை
கையாற் குடைந்து குடைந்து...ஆடுவோம்”

என்று கூறியிருப்பது நினைக்கத்தக்கது.

“தெஇத் திங்கள் தண்கயம்போல்” என்று முன் உவமையாக ஏடுத்தாளப் பெற்றது. “மார்கழி மாத மடுவினைப் போல்” என்று இக்காலத்திற் சொல்லத் தக்கதாய் உள்ளது. மாணிக்கவாசகர் போன்ற சியிப் வர்கள் நீராடுகின்ற பொய்கையிலே கருங்குவளை மறரையும் செந்தாமரைப் பூவையும் பார்த்து இறைவியையும், இறைவனையும் கண்டால் ஒத்த மகிழ்ச்சியை அடைந்தனர். கல்விலே நல்லுரைகளும், ஆற்றிலே அறநால்களும் கேட்கத்தக்க அப்பெற்றியாளர்களுப் பொய்கையில் ஒரு பக்கம் கருங்குவளையும், மற்றொரு பக்கம் செங்கமலமும் பூத்திருக்கின்ற காட்சி கருநிறம் பொருந்தியப்படமையம்மையையும் செந்திறம் பொருந்திய சிவனையும் அன்றி வேறு எதை நினைப்பூட்டவல்லன

“பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்”

* * *

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்”

என்ற மாணிக்கவாசகத்தை நினைவுகூர்வோமாக.

* * *

இவ்வளவு பனி பெய்கின்ற காலத்திலே, குளிரினால் உடம்பு நடுங்குகின்ற காலத்திலே, போர்வை வேண்டிய காலத்திலே, வெப்பத்தை விரும்புகின்ற நேரத்திலே தண்ணீரிலே சென்று நீராடுதல் எங்ஙனம் இயலும் என்பார்க்கு விடை இறுப்பார்போல், மாணிக்கவாசகர் இறைவனுடைய ஆரழல் போன்ற மேனியை நினைப் பார்க்கு, அவன் செம்மை நிறத்தைச் சிந்திப்பார்க்கு, வெண்ணீற்றினைப் பூச்சவார்க்கு, அவனுடைய பொன் னடியை ஏத்துவார்க்கு இப் பனிக்காலம் துயர் தராது என்ற குறிப்புப்பட இயம்பியுள்ளார்.

“கையாற் குடைந்து குடைந்து உன்கழல் பாடி
ஆயா வழியடியோம் வாழ்க்கோங்காண் ஆரழல்போற்,
செய்யா வெண்ணீறாடி செல்வா....

* * *

எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்”
என்பது அம்மொழி.

இதுவரையில், முன்பனிக் காலத்தில் தோன்றும் பனித்திவலைகளைப் பற்றியும், மறநூம் பூக்களைப் பற்றியும், பழக்குங் காய்களைப் பற்றியும், அக்காலத்தே மக்களுக்கு உண்டாகும் யெய்ப்பாடுகள் பற்றியும், அவர் உண்ண, உடுக்க, பருக விழையும் பொருள்களைப் பற்றியும், அக்கால நீராடல்கள் பற்றியும், நீராடுங்கால் தோன்றும் இறைவனைக் குறித்த எண்ணங்களைப் பற்றியும் பழந்தமிழிலக்கியங்களில் உள்ள சில செய்தி களைக் கண்டோம்.

பந்தாட்டம் என்பது மேனாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்தது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மேலும், பந்தாட்டம் ஆடவர்க்கே உரியது என்று சிலர் நினைப்பதுண்டு. அது வும் தவறு.

இப்படித் தப்பாக நினைத்து வருதற்கு முக்கியாகாரணம், அவருட் பலருக்குப் பழந்தமிழ் நூல்களில் உள்ள செய்திகள் தெரிந்திருமையே. அதனால், தமிழ் இகைசியம் சிவவற்றிலிருந்து பெண்டிர் பந்தாட்டத்தைப் பற்றிய செய்திகள் சில இந்தக் கட்டுரையில் எடுத்துக்காட்டப்படும்.

பந்து எப்பொழுதும் இரப்பரினாலேயே செய்யப்பட்டது என்று தப்பாக என்னிலீடுவதால் நம் நாட்டிற் பழங்காலத்திற் பந்து இல்லை, பந்தாட்டமும் இல்லை என்று தவறுதாக என்ன இடம் உண்டாகிறது. அந்தக் காலத்தில் பந்தை வேறு விதமாக உண்டாக்கினார்கள். எப்படி என்றால், நெட்டியினாலும், பஞ்சினாலும், பட்டினாலும் அவை உண்டாக்கப்பட்டன என்று சொல்ல வேண்டும். நெட்டியும், பஞ்சத் தொகுதியும் ஏழுப்பினால், மேலே ஏழும்பும் தன்மை வாய்ந்தவை.

உண்டு என்று ஒரு வகைப் புழு உண்டு. அந்தப் புழுவிலிருந்து ஒரு வகையான அழுகிய பட்டு

எடுக்கப்படும். அந்தப் பட்டு பொன்னிறம் உடையது. உண்டிலிருந்து வந்த பட்டும் எழுப்பினால், எழும்பும் தன்மை வாய்ந்தது. இப்படி எழும்பும் தன்மையுடைய நெட்டி, பட்டு இவற்றினால் அக்காலத் திலே பந்துகள் செய்தார்கள் என்று பெருங்கதை யென்ற நூலினால் அறிகிறோம். இவற்றைச் சேர்க்க வேண்டிய அளவு சேர்த்து, நன்றாகத் திரட்டி, நூலாலும் கயிற்றாலும் நுண்மையாகச் சுற்றித் தைத்து, மகளிர் விளையாடினார்களென அறிகிறோம். அப்பந்துகள் வெண்ணிறம், செந்திறம், கருநிறம் உடையன. காற்று வீசினாலும் அவை தாமாக எழுந்து ஆடுகின்ற அளவு நொய்மை வாய்ந்தவை. இந்தக் காலத்திலே உள்ள பிங்பாங் (Ping-Pong) ஆட்டத்திற்கு உரிய செல்லுலாயிட் (Celluloid) பந்தைவிட அவை மெல்லியனவாய் இருந்தன என்று கருதலாம். அவைகண்ணைப் பறிக்கும் அழகையுடையன, அந்த அழகுமனத்தை விட்டு அகலுவதுகூட அருமை. இவ்வளவு சிறப்புடைய பந்துகள் பலவற்றைப் பல்வேறு வகையாக அந்தக் காலத்திற் செய்தார்கள் என்பதைக் கொங்குவேள் என்னும் புலவர்,

“பற்றிய நொய்மையிற் பல்வினைப் பந்துகள் வேறுவேறு இயற்கைய கூறுகூறு அமைத்த வெண்மையும் செம்மை கருமையும் உடையன தண்வளி ஏறியினுங் தாமெழுந்து ஆடுவ கண்கவர் அழகொடு நெஞ்சக லாதன்”

என்றவாறு பெருங்கதையிற் சொல்வியிருக்கிறார்.

இவற்றைப் போன்ற பந்துகள் ஜந்து, ஏழு, ஒன்பது என்று அவரவர் திறத்திற்குத் தக மகளிர்

எடுத்துக்கொண்டு தட்டியெழுப்பி அடிப்பது அக்காலத்து வழக்கம். புருவம் வில்போல வனையும்படியும் மேககை முதலான அணிகள் மிக்கு ஒவிக்கும்படியும், முன்னும் பின்னும் எல்லாவிடத்திலும் பந்து சென்று உலாவி வரும்படியும் அடிப்பது வழக்கம். பார்த்தால் மேலே போன பந்து கையில் வரவில்லை போதே தோன்றும். ஆனால், பந்து மேறும் கீழுமாகப் போய் வந்துகொண்டேயிருக்கும். பந்து எழுந்தும் தாழ்ந்தும் வருகிற வேகத்தில் சிலர் ஒன்றுந்தெரியாமல், இருந்த பந்து இருந்த இடத்திலேயே உள்ளது என்ற வாறு நினைத்துவிடுவார்கள். இப்படித் தோன்றும்படியாகப் “பந்தடிப்போம் வாருங்கள்” என்று சொல்லிச் சேரநாட்டு மகளிர் சிலர் பந்தடித்தாக இளங்கோ அடிகள் கூறினார். அவர் எழுதிய சிலப் பதிகாரப் பாட்டுப் பகுதி மகளிர் பந்தடிக்குங்கால், சொல்லிக்கொண்டு அடிக்கத்தக்க அழகிய ஒசையை புடைப் பாட்டாக இருக்கிறது. அதனைக் காண்போம்:

‘துன்னி வந்து கைத்தலத் திருந்த தில்லை நீணிலும்
தன்னி னின்றும் அந்தாத்து எழுந்த தில்லைதானென்ற
தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்றுபங் தடித்துமே
தேவ ரார மார்பன் வாழ்க என்றுபங் தடித்துமே’

இந்தப் பாட்டைக் கந்துக வரி என்பார்கள். (கந்துகம் என்றால் பந்து. வரி என்றால் பாட்டு.)

இப்படிப் பந்தடித்த செய்தியைத் திருத்தக்க தேவர் என்னும் புலவரும் நயம்படத் தெரிவித்துள்ளார். சீவக சிந்தாமணி என்ற காவியத்தில், ‘விமலை’ என்னும் ஒரு வணிகப் பெண் பந்தடித்த செய்தியைக் குறித்து அவர் எழுதிய இடம் காணத்தக்கது. அந்தம்

பெண் ஜந்து பந்து எடுத்துக்கொண்டு விளையாடிய காட்சி அங்குத் தீட்டப்பட்டுள்ளது. அவள் எடுத்து ஏழுப்பிய பந்துகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் போய் வருவது மாலையைச் சூழும் வண்டுகள்போல் இருந்தன. பந்துகளின் நிறம் கருமை போனும்! அவள் மாலையிலே மறைந்த ஒரு பந்து இப்பொழுது அவள் கையிலே இருக்கிறது. அவள் கூந்தல் வரையுஞ்சென்ற ஒரு பந்து இப்பொழுது அவள் முகத்தெதிரே இருக்கிறது. அவள் உச்சிவரை உயர்ந்த ஒரு பந்து இப்பொழுது மாலையிடத்தே தோன்றுகிறது; மேலே ஏழுந்த சில பந்துகள் விரலிபேட்டு மீண்டும் மேலே போகின்றன. இந்தக் காட்சியைப் பின்வரும் பாட்டு காட்டுகிறது:

‘மாலையுட் கரங்த பந்து வந்துகைத் தலத்தவாம்
மேலநா றிருங்குழற் புறத்த வாண்மு கத்தவாம்
நூலினேர் நுசுப்பு நோவு உச்சிமாலை யுள்ளவாம்
மேலே முந்த மீனி லத்த விரல்கைய ஆகுமே.’

இப்படிப் பந்துகளை ஏழுப்பி யாடுகின்ற விமகலையின் கண்ணும் புருவமும் பந்துகளோடு சென்று வருவன் போவே இருந்தன. அவள் அடித்த பந்துகளோடு அவள் எட்டுத் திசையும் உரைவினாள். பிறகு, தான் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பந்துகள் எல்லாம் தன்னைச் சுற்றி வரும்படி அடித்தாள். இப்படி அடித்துக்கொண்டிருக்கும் வேலையில். அவள் கூந்தலில் உள்ள மாலைகள் அசைந்து அசைந்து அவிழ்ந்து விடும் போல இருந்தன. பந்தடிக்கிற அந்நேரத்தில், சமயம் பார்த்து அந்த மாலைகளையும் திருத்தி அமைத்துக்கொண்டாள். சூங்குமப் பொட்டுக் கலைந்ததற்குப்

பதிலாக, சமயம் பார்த்துப் போட்டு ஒன்றும் போட்டுக் கொண்டாள். அவள் ஆடும்போது காதில் உள்ள குழுயனில் வில்லைப் போல விசிற்று; பொன்னோலை மின்னைப் போதீத் துலங்கிற்று : இடையிற் கட்டி யிருந்த ஓட்டியாணமும் காவில் அனிந்திருந்த சிலம்பும் ஆர்த்தன. இவ்வண்ணம் பந்தாடினாள் விமலை.

இவ்வாறு பந்தடித்தல் எனிது என்று நினைக்கக் கூடாது. மென்மையாகத் தட்டவேண்டிய வேளையிலே சிறிது வன்மைப்படத் தட்டியிட்டால் வந்தது தீமை. அப்படியே சற்று வலிவாகத் தட்ட வேண்டிய நேரத் திலே கைப்பத் தட்டினாலும், கையத் தட்ட வேண்டிய வேளையிலே தட்டச் சுணங்கினாலும் பந்தடுக்குக் கெட்டு, ஒன்றோடு ஒன்று உராய்ந்து நிகைமை எல்லாம் வீணாய்ப் போய்விடும். அப்படித்தான் ஆயிற்று ஒரு நாள். விமலையினுடைய மாகையைத் தொட்டுவிட்டு மேலே செல்லவேண்டிய பந்ததச் சற்று அதிகமாக அவள் அடித்துவிட்டாள். ஆனதால், அந்தப் பந்து தப்பி வீழ்ந்து எழுந்து பாய்ந்து மாடத்திலிருந்து தெருவிற் குதித்துவிட்டது. இதிலிருந்து, சில பந்து களை விடாமல் நெடுநேரம் அடித்தல் எவ்வளவு கடினம் என்பது விளங்கும்,

வத்தவ நாட்டு அரசனாகிய உதயணனுடைய மனவியர் இரண்டுபேருங் கானும்படி, அவ்விருவருடைய தோழிமார் போட்டியிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் விஞ்சுவாராய்ப் பந்தடித்தார்கள் என்ற செய்தியைப் பெருங்கதை தெரிவிக்கிறது. அதனையுங் காண்போம்.

ஒருத்தி ஏழு பந்தை எடுத்துக்கொண்டு ஒன் நோன்றாக உயர் எழுப்பிக் ‘கண் இமையாமல் என் னுங்கள்’ என்று சொல்லி, ஆயிரந்தரம் கையினால் அடித்தாள். இன்னொருத்தி அந்த ஏழு பந்தையே ஆயிரத்தைந்தாறு முறை ஓரே மூச்சில் அடித்தாள். அப்படி அடிக்கும் போது, கூந்தவின் மேலே போய் வந்த பந்தைக் குவித்த விரலாலேயே எழுப்பினாள். சில பந்தை மேககைக்கு எதிரே அடித்தாள். இன்னுஞ் சிலவற்றைத் தனது தலை மாகையாலே சார்த்தியெழுப்பினாள்.

கூன் ஒருத்தி அந்த ஏழு பந்தையும் கொண்டு இரண்டாயிரம் முறை அடித்தாள். அப்பொழுது நான்கு திசையிலும் நான்கு மூலையிலும் காற்றினும் வேகமாக ஓடியாடி அடித்தாள். பந்துகளைத் தட்டி விட்டுவிட்டு இடைநேரத்தில் இரண்டு கைக்கயயும் தட்டினாள். தோன்மேலே சில பந்தைப் பாய்ச்சினாள். கூன்மேலே சிலவற்றைப் புரட்டினாள். பாடிக் கொண்டும், அவிழ்ந்த கூந்தலை முடித்துக்கொண்டும், நெற்றியில் உள்ள பொட்டிகடையேற்றும், பொட்டிகே பட்ட பந்தைப் புறங்கையாலே தட்டி ஏற்றியும் இரண்டாயிரம் முறை அடித்து நிறுத்தினாள்.

கூனி இப்படிச் செய்ததைக் கண்ட குள்ளி யொருத்தி, ‘நான் இங்கு இருக்கும்போது கூனி புகழுப் படும்படி அடிப்பதா?’ என்று சொல்லி, சீலையை இறுக்கிக் கட்டிக்கொண்டு கையிலே பந்தடிக்குங் கோலை எடுத்துக்கொண்டு 2,500 முறை அடித்துவிட்டாள். அதனைக் கொங்குவேள்,

“யானிவண் நிற்பக் கூனியைப் புகழ்தல்
ஏலாது என்றவள் சேலங் திருத்திக்
கருவிக் கோல்நானி கைப்பற் றினளாய்

*

முன்னிய வகையான் முன்னீர் ராமிரத்து ஜில்லா கூட்டுரை குழுங்கும் நூறு அடித்துப் பின்னவள் விடலும்போல் பொய்ப்பட்ட என்றவாறு சொல்லியுள்ளார்.

இன்னொருத்தி தான் விட்டெறிந்த பந்தை மூவாயிரந்தரம் அடித்தாள். அடிக்கும்போது அவள் போட்ட நடை நாடகப் பெண்கள் போடுகிற நடையைப்போல இருந்தது. இரண்டு கையினாலும் அவள் பந்தை அடித்துக்கொண்டு விண்ணிற்கும் மண்ணிற்குமாகப் பற்றை வயயப் போய்ப் பறந்ததைப் பார்த்துச் சிலர் மூக்குமேற் கை வைத்தனர். அவள் கைகள் மாத்திரம் வேகமாக செய்தன என்பது அன்று அவளுடைய கண்ணும் புருவமும் மனமும் அவள் கைபோடும் காலோடும் ஓடின என்றே சொல்ல வேண்டும். மேதை ஆர்த்தது. கூந்தல் அவிழ்ந்தது. மூர்க்கையும் பொலு கலமுஞ்சிதறின. அவள் நில்லாது இன்னும் பந்தடித்துக்கொண்டே இருந்தாள். அவள் நிற்கிறாளர், பறக்கிறாளா என்று சொல்ல முடியாதவாறு மேனும் கீழும் போய்ப் போய் வந்தாள். அவளுக்குத் தோள் இரண்டல்ல, பல என்று சொல்லும் படி அடித்துக்கொண்டிருந்தாள். அப்படிச் சொல்வதை விட, எங்குப் பார்த்தாலும் அவள் தோளே காணப்படுவதால், அவள் பல தோள் வடிவினள் ஆயினாள் என்று கூடச் சொல்லிவிடுதல் நல்லது. அப்படித்தான் சொன்னார் கொங்குவேனும்.

வேறொருத்தி இவர்களைபெல்லாம் என்னி முன் வந்து தின்றாள். பந்தாட்ட இலக்கணத்தைப்பற்றி ஒரு சொற்பொழிவு செய்தாள். ஆட்கார்ந்துகொண்டு நல்ல பந்தாக இருபத்தொரு பந்தைத் தேர்ந்தெடுத்தாள். அவற்றை ஏழூப்பிப் பைய்ச்சிலுகின்ற அவளை செய்தோழிலுக்குச் சர்ப, அவளுடைய கையும் காலும் மெய்யும் இலையந்தன; பகுவமும்கூண்ணும் போருந்தின. அவள் அகைந்து அகைந்து பந்தடிக்கிறாள். பாதநாடிபங்கற்றவர் அவள் அவிநந்ததை வியக்கிறார்கள். அவள் பந்தடிப்பதால் உண்டாகும் ஓலி தாளத்தோடு ஒத்ததாக இருக்கிறது. அதனால், பாடல் வல்ல பெண்டிர் அவள் பாணியைப் பாராட்டுகிறார்கள். அவள் இரண்டு காலையும் தம்மதை என்ற பெயர்த்து வைக்கிற திறத்தைப் பார்த்து, மத்தளங் தெர்ட்டுவேரா கொண்டாடுகிறார்கள். அவளர்க் காலையைப்படியெழுஷ்டு புந்துகள் நிலத்திற்கும் இனிசுமிகிற்குமாகப் போன வண்ணம், இருக்கின்றன. குறைக்காற்றிலே ஆகப்பட்டுச் சூழும், இலைகளைப்பேற்றாள். பந்துகள் வந்து வந்து திரும்பிப் போவதையும் ஏற்றுவதையும் இறங்குவதையும், ஆகாயத்தில் நிற்பன போல இருப்பதையும் கொங்குவேள், அழகுபெறத் தீட்டியுள்ளார்.

“மாறுமா ரெற்றுங்கு மறிய மறுகி
ஏறுப இழிப ஆகாய நிற்பன”

என்ற அடிகளைப் படிக்கும்போதே பந்துகள் வந்து வந்து விரைவிற் செல்வன போன்ற ஓர் உணர்ச்சி உண்டாகிறது.

இவளுக்கும் இரண்டே கைதான். ஆயினும், வளளத்து வளளத்துப் பந்துகளை அடிப்பதை

நோக்கனால், பல கைகள் உள்ளவன்போல் இவள் காணப்படுவிறான்; தேர்ச்சி சக்கரத்தைப் போசீ சுழன்று சுழன்று அங்நோ அடிக்கிறான்; நடக்கிறான்; ஒடுக்கிறான்; துவஞுக்கிறான்! பந்து ஏழ ஏழ, அதனுடன் எழுகிறான்! இவள் கையெங்கே, கால் எங்கே, மெய் எங்கே எனத் தெரியவில்லையே எனக்கிறார் சிலர். இவள் மண்ணில் இருக்கிறாளா, விண்ணில் இருக்கிறாளா எனக்கிறார் சிலர். இது மாயமா, மந்திரமா எனக்கிறார் சிலர்.

இவர்கள் கண்ணேற்ற பட்டது போல், கூந்தல் குலைந்தது; மாலை சுழன்றது; மேகலை கழன்றது; விபரவை ஏழுந்தது; சாந்தம் இழுந்தது. அப்பொழுதும் பந்தடித்தலை நிறுத்தவில்லை மரன்னீக்க. ஆஸ்டையத் திருத்திக்கொண்டு அடிக்கிறான். கண்ணன் மூடிக் கொண்டு அடிக்கிறான். சக்கரத்தைப் போசீ சுழற்றி விட்டு (twist) அடிக்கிறான். தோழியோடு பேசிக் கொண்டும், பாடிக்கொண்டும் அடிக்கிறான். இடசாரி வசாரியாக ஒட்டி விட்டும் (drive) அடிக்கிறான். வாழ்த்திக்கொண்டு அடிக்கிறான். இதனைக் கொங்கு வேள்,

“நித்திலக் குறுவியர் பத்தியில் துடைத்தும்
அடிமுதல் முடவரை இழைபல திருத்தியும்
சிம்புளித் தடித்தும் கம்பிதம் பாடியும்
ஆழியென உருட்டியும் தோழியொடு பேசியும்
சரிபல ஓட்டியும் வாழியென வாழ்த்தியும்”

அடித்தான் என்று கூறிய வகையான் அறியாம். இப்படியெல்லாம் எண்ணாயிரம் முறை அவஞ்ஞடய கையினால் அடித்தான். ஏடுத்துக்கொண்ட பந்து இரு

பத்தொன்று. மொத்தத்தில் இவன் அடித்த முறை எண்ணாயிரம். அடிக்கும்போது, கூத்தும் பாட்டும் தாளமுஞ் சேர்ந்தன. இது வியக்கத்தக்க செய்தி அன்றோ! இப்படிப் பந்தடிக்கிற வழக்கம் அக்காலத் துத் தமிழ்நாட்டில் உண்டு. ஆதவினாலே கொங்குவேள் ஆகிய தமிழ்ப்புவர் “பந்தடி கண்டது” என்று ஒரு தனிப் பகுதியைத் தாமியற்றிய பெருங்கதையிற் புகுத் தினார்.

பெருங்கதை, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற தமிழ்க் காவியங்கள் துணையாகத் தமிழ் நாட்டு மகளிர் பண்டைக் காலத்திற் பந்தாட்டம் போன்ற ஆட்களை இயற்றி மகிழ்ந்ததையும், மகிழ் வித்ததையும் அறிந்து இன்புறையம்.

இந்துற்றாண்டின் முதலிருபதாண்டுகளில் வாழ்ந்த கவிஞர்களைச் சூப்பிரமணியப் பாரதியாரைத் தமிழ்நாடு பேப்போர்முது என்குமுதிப்பும் தாப்பியோழியப் பாரதியை தமிழ் மொழியே உகில் உன்ன பல்வகை மொழிகளிற் கிறந்தது என்று அவர் கருதினார். அவர் ஆங்கிளம், சமஸ்சிருதம், வங்கரளம், ஹிந்தி முதலான மொழிகள் அறிந்தவர். பதை மொழிகளினுக் கிறந்த இன்பம் தமிழ் மொழியிலிருந்தே அவர் பெற்றார். என்று உலக நியக் கூறியுள்ளார்.

“பாம்அறிந்த மொழிகளைல் தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்”

என அவர் பாடியது பகருக்குத் தெரியும். மக்கள் பொதுவாகத் தாங்கள் கண்டு அறியாத அமிழ்தத்தையிக்க இனிமை வாய்ந்தது எனக் கருதுவது வழக்கம். தங்களிடம் இனிமையானதோரு பண்டம் இருந்தாலும், இருக்கின்ற காரணத்தாலே அதன் அருமையை அறியாது போவதும் உண்டு. அதனால், பாரதியார் தமிழ்மொழி அமிழ்தினும் இனியது, தமிழ்நாடு அமிழ்தத்தைவிட இனியது என்று சொன்னார்.

“அமிழ்தில் இனியது பாப்பா—நம்

ஆன்றோர்கள் தேசமாதி பாப்பா !”

என்றார். தமிழாகிய அமிழ்தத்தை உண்டவர்கள் இப்பூவுகில் வாழ்ந்தாலும் பொன்னுலகில் வாழ்வாரோடு ஓப்பர் என்பது அவராற் சொல்லப்பட்டது.

“தெள்ளுற்ற தமிழழுதின் சுவைகண்டார்
இங்குஅமர் சிறப்புக் கண்டார்”

என்றதை நோக்குங்கள்.

செந்தமிழ், செந்தமிழ்நாடு என்னும் வேளை களில் அவர் செவி உற்ற இன்பம் இனைத்து என்று அள விட்டுச் சொல்லுதல் முடியாது. இருந்தாலும், அவர் செயியினே இன்பத்தேன் தாரை தாரையாக வந்து பொழிவதுபோல் தோற்றிற்று என்று கூற நினைத் தார். இதனையே,

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே—இன்பத் தேன்வந்து பாட்டு, காதினிலே”

எனக் கனிவுடன் பகர்ந்தார். இந்தக் தேன் போன்ற இனிமையான ஒசை, தமது காதில் மாத்திரம் பட்டால் போதாது என்றும், உலகினர் யாவரும் அவ்வோசை யால் உவகைக் கொள்ள வேண்டும் என்றும் கருதி,

“தேமதுரத் தமிழோதை உலகமெலாம்
பரவும்வகை செய்தல்வேண்டும்”

என்று சொன்னார்.

தமிழில் உள்ள நூல்களிற் சிறந்தனவர்க் கு அவருக்குத் தோன்றிப்பவை கண்பர்க்காரர்யணம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவை. ஆதலால், அவற்றைத் தமிழ் நாட்டிற்குச் சிறப்பாகவும், உலகிற்கே பொது வாகவும் கொடுத்துப்போன பெருவள்ளாரான கம்பர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோரை அவர் அடிக்கடி வழுத்துவது உண்டு. அதனால்,

“யாமறிந்த புல்வரிலே கம்பனிப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை
உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை”

என்று விளம்பினார். உத்தினர் நதத்திற்காகவும் நம் முடைய பாதுகாவலுக்காகவும் அந்நால்களின் சிறப்பை ஏடுத்துச் சொல்லுமாற்றால் தொன்டு செய்ய வேண்டும் என விரும்பினார். தெருவெல்லாம் தேமதுரத் தமிழோசை நிரம்பியிருக்கவேண்டும் என்பது அவர் விஷயது. அதனால்,

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாங்
தமிழ்முழக்கஞ் செழிக்கச் செய்வீர்”

எனத் தமிழ் நன்பாக்கிகு உரைத்தார். மேலும்,

“கல்வி சிறந்த தமிழ்நாடு—புகழ்ச்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”

“வள்ளுவன் தன்னை உலகினுக்கோ—தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு—நெஞ்சை
அள்ளஞ்சு சிலப்பதி காரமென்றோர்—மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு”

எனக் கூறிப் பெருமிதங் கொண்டார். “வாழ்க தமிழ் மொழி, வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ்மொழி” என வேறு உரைத்தார். “எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே” என உரிமை பாராட்டிப் பேசினார். சொற்கள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்த சொற்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி எனக் கருதிய அவர்,

“சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே—அதைத்
தொழுது படித்திட்ட பாப்பா”

என்று கூறியது வியப்பன்று.

பழம்பெருமை மாத்திரம் பேசி இருந்தாற்
போதாது என்று பாரதியர் எண்ணினார். புதியன்
வாகத் தக்க அணிகள்களைத் தமிழ்னை அணியப்
பெறுதல் வேண்டும் என்று விரும்பினார். சிலப்பதி
காரம் என்னும் பழைய மணியாரம் ஓன்று போதாது
என நினைத்தார். அதனோடு ஒத்த புகழை நினைநிறுத்
தக்கூடிய நல்ல காவியங்களும் புதுநால்களும் இயற்
றப்பட வேண்டும் என்று விளம்பினார். அதனையே,

“இறவாத புகழுடைய புதுநால்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

என்னும் அடி சொல்வது. அதற்கு மேலும், பிற
தேயங்களிற் காணப்படுங் கலைசெல்வங்கள் யாவும்
இங்குக் கொணர்ந்து சேர்க்கப்பட வேண்டும் என்று
பெருத்த ஆசையுடையவராகப் பாரதியர் இருந்தார்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்குங் — கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்”

என ஆணையிட்டார்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”

என்று குறிப்பிட்டார். இவ்வகையான் பாரதி
யாருக்குத் தமிழிடத்து இருந்த பற்றும் தமிழிலிருந்து
அவர் பெற்ற இன்பமும் புலனாகும்.

அவர் தோன்றிய காலத்தில், மக்கள் பஸ் வாழ்
வாவது மாயமென்றும், அது மண்ணாவது தின்ன
மென்றும் எண்ணி, வாழ்க்கையில் விருப்பம் இல்லாத
வராய் சென்றதைக் கண்டார்; இன்பத்தை நுகர
மனம் இல்லாதவராகவும், நுகர்ந்தாலும் நுகர்வதாக
எண்ணாதவராகவும், எண்ணி னர னும் வெளியே

சொல்லாதவராகவும் பஸ் இருந்து வந்ததைக் கண்டார். ஆதவின், உலகவின் பங்களைத் துயக்க மனங்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என வற்புறுத்தக் கருதினார். அதனால், அவர் உலகத்திற் செல்வமும் பெருநிதியமும் வேண்டுமென்று பன்முறை பராசக்தியை வேண்டினார். அரிவாளினாற் பிளந்தாலும் மாளாத உடல் வேண்டுமென்று பாடினார் அந்த நாவர், மனம் போக நினைக்கும் இடமெல்லாம் சென்று புகக்கூடிய வேகமும் வலிமையும் ஊய்ந்த உடம்பு வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். அதனால்,

“விசையறு புந்தினைப்போல்—உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன் ; நசையறு மனங்கேட்டேன்—நித்தம் நவம்ளனச்சுடர்த்தரும் உயிர்கேட்டேன்”

எனப் பாடினார். ஓரிடத்தில், “தனமும் இன்பமும் வேண்டும்” என்று கூறினார். மற்றோரிடத்தில், “தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும்” என்று வேண்டினார். இன்னுமோரிடத்தில்,

“இன்பங் கேட்டேன் சுவாய் போற்றி துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி”

என உரைத்தார். பிறிதோரிடத்தில்,

..... “என்றும் சுந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்”

என்று காளியை நோக்கிக் கூறினார். “சுகத்தினை நான் வேண்டித் தொழுதேன்” என விடுதலை வெண்பாவிலே விளம்பினார்; இன்னும் பற்பல இடங்களிற் பகர்ந்தார்.

பாரதியார் தாம் மாத்திரம் நல்மடைய விரும்பினார் என்பதற்கு, பிறர் எல்லாம் நல்மடைய வேண்டு மென்பதே அவரது விருப்பம். உலகினரை நோக்கி,

‘துன்பமே இயற்கைப்பனுஞ் சொல்லலே மறங்கிடுவேரம்; இன்பமே வேண்டு நிற்போம் பாவும் அவள் தருவாள்’

என்று கூறினார். “‘நம்பினார்க்கெடுவதுவில்லை, நான் சொல்வதில் நம்புங்கள்’ என்று சொன்னார்”

“கேட்ட வர்ந்தருவாள் தேசமுத்துமாரி” என்றார். “அம்பிகையைச் சொன்ன புதுந்தால் அதிக வரம் பெறலாம்”, என்றார். தூக்கத்திற் பிறந்ததே துக்கம், இருப்பது துக்கம்; பாலனாயது துக்கம், காலையாய்த் துக்கம், கழுவனாயது துக்கம் இன்றும் துக்கம், அன்றும் துக்கம் — என்றும் துக்கம் எல்லாம் துக்கம் என்றாசொற்கள் அவர் காலத்திற் கேட்கப்படாதன அல்ல. அவை போன்ற சொற்களை நம்பி, இல்லவிக்கி இருந்தும் இல்லாத வரைப் போல உள்ளா பல்கரை நோக்குந்தொறும் பாரதியாருக்குக் கண்ணி ஸிபெருகும் வாழுவுவாழுவதற்கன்றோ என நினைப்பார். “இளமையும் நில்லாது, யாக்கையும் நில்லாது, வளவிய வாஸப்பெருஞ் செல்வமும் நில்லாது” என்று பெரியோ சிலர் கூறியுள்ள உபதேசங்களை அவர் அறிந்தவர். அவ்வுடதேசம் களுக்கு மாறுபடத் தமது அறிவுரை இருக்கவேண்டுவது அவசியம் என்று நினைத்துத் தாம் பாடிய ‘புது ஆத்திகுடி’யிற் பின் வருமாறெல்லாங் கூறினார் :—

‘பெளவனங்காத்தல் செய்’

‘சசத்திலே தேர்ச்சி கொள்’

‘ஞபஞ் செம்மை செய்’

‘வரகவப் பயிற்சி செய்’

“இனமையைப் பாதுகாக்க வேண்டும்” என்றும்,
“முகத்தையும் உடலையும் அழகுபடுத்திக்கொள்ள
வேண்டும்” என்றும் அவர் நினைத்தார் என்பது மேலே
காட்டியவற்றாற் புனராகும். மேலும் விநாயகர் நான்
மணி மாலையில்,

“உனக்கேளன் னாவியும் உள்ளமுங் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி—(எனக்கே நீ)
சிண்டபுகழ், வாணாள், நிறைசெல்வம், பேரழகு,
வேண்டுமட்டும் சுவாப் விரைந்து”

என்று சொல்லி விநாயகரை வேண்டினார். நீண்ட நாள்
வாழ வேண்டும், நிறைந்த செல்வம் அடைய வேண்டும்,
மிக்க புகழ் பெறுதல் வேண்டும் என்று அவர் வேண்
டியதன்றி மிக்க அழகும் வேண்டுமெனக் கோரினார்
என அறிகிறோம். அழகை வழிபடும் பெற்றி வாய்ந்த
வர் பாரதியார் என்று சொல்வது புனைந்துரை ஆகாது.
அழகென்னுங் கடவுளை ஒரு நாள் கனவிற் கண்டு,
அதனோடு உரையாடினதாக அவர் பாடியுள்ளார். அப்
பாடங்கள் மூன்றையுங் காண்க. அவர் ‘வேண்டும்’
என்று விழைந்தவற்றுள் ‘கனவு மேய்ப்பட வேண்
டும்’ என்பதும் ஒன்று. அவர் கண்ட காட்சிகளில்,
தேவலோக இனபங்கள் என்று சொல்லத் தக்கன
சில இருந்தன போலும்! அவையெல்லாம் அவருக்கு
இவ்வுலகில்தானே கிட்ட வேண்டும் என்ற அவாவும்
இருந்தது என்பது, ‘வானகம் இங்குத் தென்பட
வேண்டும்’ என்று அவர் கூறியதிலிருந்து தெளி
வாகும்.

உலகத்தில் உள்ள பற்பல இயற்கைப் பொருட் களிலே அழகைக் காணலாம். உதாரணமாக, பூ, மகை, கடல், விண் ஆகியவற்றில் அழகின் நயந்தோன்றும்; செயற்கைப் பொருட்களிற் காணவேண்டுமாயின், மகளிரை நோக்குங்கள் என்று பாரதி கூறுவதுபோல் ஓரிடம் உள்ளது;

“மலரினில் நீலவானில் மாதார் முகத்திலால்லாம் இலகிய அழகை ஈசன் இயற்றினான்....”

“நாமகளைக் காண வேண்டுமாயின், வீணை செய்யும் ஒவியிற் பாருங்கள்; மாதர் தீங்குரற் பாட்டிற் பாருங்கள்” என்பன போன்ற சொற்களைச் சொல்லி யவர், “திருமகளைக் காண வேண்டுமாயின், பொன்னில், மணியில், பூவில், சாந்திற் காணலாம்; அன்றேல், கன்னியர் நகைப்பிற் காணுங்கள்” என்று சொல்லுவார் போலச் சொல்லியுள்ளார்.

எனவே, பாரதியார் இனபத்தில் நம்பிக்கையுடை பவர் என்பதும் இனபம் பெற விழைந்தவர் என்பதும் அறியப்படும்.

4. காணப்படாது காண்டல்

ஆங்கிலப் புலவருளுள் ஒருவராகிய ஸ்டேவன்சன் (Stevenson) என்பவர் எழுதிய கட்டுரை* ஓன்றுள், அவர் கூறியிருப்பதிலிருந்து அன்னார் மிஸ்லெண்டன் (Missenden) என்ற ஒரு நகரத்தின்கண் ஓரிரவிற் சுற்றி வருங்கால் ஒரு காட்சியைப் பிறர் காணாமற் கண்டதாகவும், அதனால் அளப்பரிய பேரூவகை எட்டியதாகவும் அறிகின்றோம். அவ்லூரிள் இருள்குழ்ந்தை ஓர் இரவின்கண் அவர் ஓர் இல்லத்தில் குறுங்கண் வழியே உள் நோக்கியதாகவும், அக்காலை ஆண்டு உற்றுக் கேட்டுக்கொண்டு மடிமீதிருந்த ஒரு குழவிக்கு அழகுடைச் சிறுமி ஒருத்தி கதை சொல்லிக்கொண்டிருந்ததாகவும், அவள் மருங்கே கிழவியொருத்தி கணப்பின்முன் உட்கார்ந்தவண்ணம் தூங்கி விழுந்து கொண்டிருந்ததாகவும், அதனைத் தரம் உள்ளிருப்பவர் காணாது கண்டதாகவும், கண்டு பெருமகிழ்ச்சி எப்தியதாகவும் அவர் வரைந்துள்ளார்.

இவ்வாறு பிறராற் காணப்படாமல் பிறரைக் காணும் வழக்கம் தமிழரிடத்து உண்டு என்பதைத் தமிழ்க்கையைப் பகுதிகள் சிலவற்றால் சண்டு அறியாம். சீவக சிந்தாமணியில், சீவகனைத் தனியளாய்ம் வினமலி காட்டில் விசையையன்னும் இராசமாதேவி பெற்றெடுக்க நேர்ந்த இடுக்கண் உரைக்கப்பட்டிருக்கிறது. அவள் அவவித்திருந்துழிச் சண்பகமாலை

* “Autumn Effect”

யென்னும் தோழி ஷடிவு தாங்கி ஒரு தெய்வம் அவள் பால் அணைத்து, “இந்நம்பியின் ஆணைப்படி உகை மெல்லாம் பின்னர் நடக்கும். பகைவனை இவன் வென்னும் பொருட்டு இவனை விரைவினில் ஒருவன் கொண்டு போவன். நாம் மறைவது கடன்” எனக் கூறிற்று. அவளுக்கு முழவியிடம் விடை சொல்லிக் கொண்டு அத்தோழியோடு மறைய நின்றாள். அவள் மறைய நின்றுமித் தற்செயலாக ஒருவன் வந்து, அக் குழந்தையை ஏடுத்தனைத்துச் சென்றாள். அவள் குழவியை எடுக்குங்கால் அது தும்ம, தோழி, “சீவு” என வாழ்த்தினாள். விசயையும் “பகை தவ நூறுவாயாகு” என மனத்திற் கூறி ஏத்தினாள். அவள் அந்நேரம் மறைய நின்றதைத் திருத்தக்க தேவர்,

‘புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோல் ஒலிகியோர் கொம்பு பற்றி ஒருகணால் நோக்கி நின்றாள்’

என வரைகின்றார். அவள் கொம்பின்பாங்கர் நின்ற தற்கு ஓப்பாகக் கொம்பைப் பற்றி நின்ற கருவிளைக் கொடியையும், அவள் ஒரு கண்ணினால் நோக்கிய தற்கு ஓப்பாகக் கருவிளைக் கொடியிற் பூத்த ஒரு முவிக்கையும் வைத்தமைத்த தேவர் நயம் போற்றற் பாற்று. அவள் ஒரு கொடியென்றும், அவளது கண் கருவிளைப் பூ என்றும் உவமம் பொருந்துமாறு வைக் கப்பட்டுள்ள சிறப்புக் கண்டு இன்புற மாட்டோமா? கொம்பின் பக்கத்தே மறைந்து நின்ற அவள் இரு கண்ணும் தோன்றுமாறு நின்றன கோயாயின், தன தாடை முதலான சிலவுந் தோன்றுதலுமாகும். என அஞ்சி, ஒருசார் ஒதுங்கி, ஒரு கண்ணால் குழந்தையது நிலையில் நோக்கம் வைத்து, வந்தவன் தன்னைக்

காணாது, தான் மட்டும் அவன் குழவியையாது செய்கின்றான் எனப் பார்த்துநின்ற படத்தைத் திருத்தக்க தேவர் நமக்குத் தந்துள்ளார்.

இனி, பெண்டிர் சிலருடைய இயல்பு பிறர் தம்மைக்காணுங்களற் காணாது, காணாக்கால் காண்பது என்பதைப் பண்டைத் தமிழர் கண்டறிந்திருந்தனர். இது பற்றியே திருவள்ளுவரும்,

“யானோக்குங் காலை நிலனோக்கும் ; நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்”.

எனக் “குறிப்பறிதல்” என்னும் அதிகாரத்திற் பொறித்து வைத்தார். “நோக்கினாலும் நோக்காமல், நோக்காக்காலும் நோக்காமல் தலை குனிந்தோ, அன்றி வேறு பக்கம் பார்த்தோ புறக்கணித்துச் செல்லும் பெண்ணல்லன் உன்னை விரும்புபவன்” என்பதை ஓவ் வொருவனும் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கருதினர் போலும்! ஆனால், அக்குறளை அறிந்த சில விளம்மாதரும் பிறர் நோக்காக்காலும் தாம் நோக்காது இருத்தல் கூடும். அதுபற்றி அவர் நல்லர் எனக் கோட்டோ, அன்றிக் குமயகனிர் சிலர் பிறர் நோக்குங்காலும் தாமும் நோக்குதலால் நல்லரல்லர் எனக் கோட்டோ தவறாகும். பெரும்பான்மையும், பிறர் நோக்குழிப் பெண்டிர் நாணத்தால் தலைகுனிவர் என்பதும், பிறர் நோக்காத காலையில் தாம் அவரறி யாத விதத் திற் பார்த்துக்கொள்வர் என்பதுமே கொள்ளக் கிடப்பது. இனி, தனக்கினிய தலைவனைக் காணும் பெண், நாணத்தால் வெட்கி முதலில் நோக்காள் என்பதும் சண்டறிபத்தக்கது. அவன் தன்னை

அவன் பாராத நேரத்தில் தான் மட்டும் தனக்கினிய அவனைப் பார்த்து உள்ளத்தே கழிபேருவகை யெய் துவது தமிழ் மரபு என்பது முற்காட்டிய திருக்குறளாக விளங்கும்.

இங்ஙனம், பிறர் தன்னைக் காணாது தான் பிறரைக் காண்பதற்கு உதவியாயிருப்பன தூண், கதவு முதலியன. இவற்றையே பெரும்பாலும் பெண்டிரு துணைக்கொள்வது கண்கூடு. இக்கியச் சான்றாகப் புறநானுற்றில்,

“இற்றில் நற்றுண் பற்றி நின்மகன்
யாண்டுள ணோன்ன வினவுதி”

என்னும் அடிகளைக் காண்கட்டிறாம். இதனால், காவற் பெண்டு என்ற செவிவித்தாய் ஒருத்தியை ஒரு சிறு பெண் தனக்குரிய அவனது மகன் எங்குச் சென்றிருக்கிறான் என வினவினாளென்றும், வினவியக்கால் அவன் ஒரு நல்ல துணைப் பிடித்துக்கொண்டு மறைய நின்றான் என்றும் அறிகின்றோம்.

வினவப்பட்டார்க்குத் தான் தோன்றாது ஒரு புறம் மறைய நின்று இச்சிறுமி கேட்டது போன்ற இன்னொரு படத்தை நாம் காணக்கூடும். அது சிலப் பதிகாரத்தே இளங்கோவஷ்டகளால் தீட்டப்பட்டுள்ளது. கண்ணகியும் கோவலையும் சிலம்பிளை விற்று வாணி கம் செய்ய மதுரை நோக்கிப் புறப்பட்டவர்கள் காட்டுவழியே சென்று ஐயையது கோட்டத்தை அடைந்த வராக, ஆங்கு வேட்டுவ மகளாகிய சாலினி என்னுந் தேவராட்டி, சீறடி நோந்து வருந்தியிருந்த கண்ணகியை நோக்கி, “இவளோ, கொங்கச் செல்வி, குடமலை மு. கா—3

யாட்டு, தென்றமிழுப்பாவை, தவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகினுக்கு ஒங்கிய திரு மாமணி” என்று தான் தெய்வமுற்ற தன்மையினாற் கூறினான். கணவனெனதிரே இங்ஙனம் தன்னைப் புகழ்ந்த மூதறி வாட்டியின் மயக்கத்தை நினைந்து, கண்ணகி வெட்கி நகைத்தாள். ஆனால், அப்புன்னகை அத்தேவராட்டிக்குப் புலப்பட்டதோ எனின, இல்லை. என? கண்ணகி அவ்வாறு மூரல் அரும்பினதைக் கண்டாலென் தேவராட்டி. ஆனால், கண்ணகி தனது முகத்தை மூடிக்கொண்டு இருக்கவில்லை. பின் என்னை? கண்ணகி தனது அரும்பெற்ற கணவனது பெரும்புறத்து ஒடுங்கிய பின்னரே புன்முறுவல் மூத்தது காரணம். இயல்பாக அவள் முகத்தே புன்சிரிப்பு இருப்பது உண்டு. ஆனால், தேவராட்டியின் சொல்லைக் கேட்ட வட்டங் ஏற்பட்ட உணர்ச்சியினால் புதிதான ஒரு புன்னகை தோன்றிப்பது. அத்தோற்றத்தைத் தேவராட்டிகாணக்கூடாது என்பது கண்ணகியின் கருத்து. தான் புகழப்பட்ட அந்நிலையில் தன் முகத்தைக் கணவன் காணக்கூடாது என்பதும் கண்ணகியின் கருத்து. அதனால், அவள் கோவலனது முத்துப்புறமாக மறைந்துகொண்டு தேவராட்டியின் செயலைக் காண்பாளாயினாள். சன்டு, அவள் மறைய நின்று காணத் தூண் போன்று உதவியன. கணவன் தோள்களே என்க.

“பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று அரும்பெற்ற கணவன் பெரும்புறத்து ஒடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப”

என்னும் “வேட்டுவ வரி” அடிகள் இதனைக் கட்டும். மற்றோரிடத்தில், மறையநின்று காண உதவியது கத வொன்று என்பது அகநானுற்றுப் பாடல் ஓன்றால் பிபைபடுகின்றது, பவளம் முன்னில்ளாத வாயையும், மாசில் அங்கையையும், நகைபடு தீஞ்சொல்கையும் உடைய பொன்றதொடிப் புதல்வன் ஒருவன் சிறுதேர் உருட்டி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் தனியனாயிருத்தலையும், தன்னிடம் வந்து செலு வானை ஒத்திருத்தலையும், கான்போர் இல்லாமலையும் நினைத்து, அவ்வழியே வந்த பரதகத ஒருத்தி, அவனை ‘என்னுயிரே வருக்’ என எடுத்து ஸர் போடனைக்குந் தறுவாயில், ஒரு செரல் ஏழுந்தது. அது பாது? “என், பெண்ணே மயங்குகிறாய்? ஆயுத தாயே இவனுக்கு? என்பதே. இதைக் கேட்ட பரதகத தன்று மற்றவீர்முகக்கும் வெளிப்பயிடதற்கு நாணி, கையெல்லூ பட்டி கள்வனிப்பி போலதி உதவைக்குனிந்து நின்றான். இவ்வளவுக்குங் காரணம் பாது? தெருப் பக்கத்துக் கத வன்கைப்பி பிறர் தன்னைக் காணாமல், தான் மட்டும் நின்று, தனது மகனைப் பிறர் எடுத்துச் செல்லாவன்னம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணியே, ஒருவருங் காணவில்லை என நினைத்துக் குழந்தையைப் பரதகத எடுக்குங்கால் தன் வருத்தம் ஒரு புறம் இருப்ப, இப்பெண்மணி பரதகதயின் அறியாமை காரணமாக எத்துணை நகைத்திருப்பான் என்பதை அகித்தறியின், காணப்படாது காண்டலால் வரும் இன்பத்தை அறிந்தவர் ஆவோம்.

இன்னொரு சிறந்த படத்தை மருதக்கவியிற் காண வாம். பரத்தை காரணமாகப் பிரிந்து சென்ற தலைவரால் நிகழ்ந்த நோயைத் தன் மகன் முகம் நோக்கித் தணித்துக்கொண்டு வந்தாள் ஒரு பெண். அவருடைய புதல்வள் நடைவண்டியைச் செலுத்தி, நடை பயின்றுகொண்டு வந்தான். ஒரு நாள் அவனை அவள் எடுத்து அணைத்து உச்சி மோந்து, “கண்ணே! உன்னை வளர்க்குந் தாயார் உனக்குச் சொல்லிக் கொடுத்த சொற்கள் ‘சிலவற்றைக் கூறு. அவை எனக்கு அமிழ்தம் ‘போன்றிருக்குமே’ எனக் கூறி னான். கூறிய அக்காலையில், அவளது தோழியும் உடனிருந்தான். புதல்வனே, “அப்பா, அப்பா” எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். தாய்க்குச் சினம் உண்டாயிற்று. அவள் தோழியை நோக்கி, “பார்த் தாயா இதனை? கருணையற்ற அவர் இவன் வாயிலின்றும் நீங்கவே மாட்டேன் என்கிறார்!” என்று சொல்லி, அவனைத் தனது தோளோடு சேர்த்து, அவன் வாயை அடக்க முயன்றாள். ஆனால், அவன் பின்னும், “அப்பா, அப்பா” என அழைத்தபடியே இருந்தான். திரும்பிப் பார்த்தனள் தாய். அவள் கண்டது யாது? தன் கணவர் உருவும் அவர் வந்து முன்னரே ஆண்டு நின்று, தன் செய்கையைக் கண்ணுற்று வந்தார் என்பதை அறிந்தாள்; நாணினாள்; பேச்சை மாற்றினாள். அவளாற் காணப்படாமல் அவள் செய்கையைக் கண்டு நின்ற கணவர் மனத்தெழுந்த உணர்ச்சி காணப்பட்டுக் கண்டக்கால் நிகழ்ந்திராது என்பது உறுதி.

காணப்படாது கானுதல் இனியதே. ஆயினும், கானுங்கால், காணப்படாமல் யாவரையும் எதனையுங் காண்பான் ஒருவன் உளன் என்ற நினைப்பொடி கண்டால், அக்காட்சியால் வரும் இன்பம் மாட்சி மிக்கதாகும்.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்குந் தாழ்வே,” என முழங்கி னார் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். “ஒற்றுமையாக உழைத்திடுவோம்; நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்,” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. “நேசத்தாலே நாமெல்லோரும் ஒன்றாய் நின்றால், நிறைவாழ் வடைவோம் வாரீர்” என அழைத்தார் பாரதிதாசனார். இறக்கும் தறுவாயில் இருந்த முதியவர் ஒருவர் தம் பிள்ளைகளை அழைத்து, விறகை ஒவ்வொன்றாகக் கொடுத்தும், கட்டாகக் கொடுத்தும் ஓடிக்குமாறு பணித்தார் என்றும், ஒன்றை ஓடித்த பிள்ளைகள் கட்டினை முரிக்கக்கூடாத காரணத்தை வைத்து, அவர்களுக்கு ஒற்றுமையை உணர்த்தினார் தந்தையார் என்றும் சொல்லப்படுகிற கதை நம்மிற் பஸ் அறிந்ததே. திருவள்ளுவரும் ஒற்றுமையின் அருமையை ஓர் உதாரணமுகத்தான் விளக்கியுள்ளார். ஒரு பெரிய வண்டி இருக்கிறது. அது வலிமை மிக்கதே எனினும், மயிற்றோகையை நிரம்ப நிரம்ப வாரி வாரிப் போட்டுக் கொண்டே யிருந்தால், தாங்காது அச்சு ஓடியும். தோகையோ மிகவும் நொய்ம்மையானது. வண்டியின் அச்சோ, மிகவும் பருத்து வலிமையுடையதாய் உள்ளது. எனினும், மேஜும் மேஜும் திரண்டு கூடித் தோகைகள் சேர்வதால், அச்சு இற்றுப் போகிறது. அதைப் போலவே, நாம் ஏத்துணை வலியராயினும், நம்

பகைவர் சேர்ந்து சேர்ந்து கூட்டமாக வருவாரே யாயின், நமது வலிமை பெரிதாயினும் பயனின்றிப் போம். நாமே ஒற்றுமை மிக்குப்பத்ரையும் நம்மோடு சேர்த்துக்கொள்ளுவோமாயின், வரும் பயன் மிகப் பெரிதன்றோ? இவற்றையெல்லாம் உணர்த்த எடுத்துக்கொண்ட வள்ளுவர் பெருந்தகையார்,

“ஏல்பெயச்சாகாடும் அச்சிறும்; அபிப்பண்டிய் சர்ல மிகுத்துப்பெயின்”

என்று வழங்கியகுளினார்.

நம் சூற்றுத்தாரேயன்றி, நம் ஏவுல் செய்வோர் தாமும் நம்மோடு இயைந்தவராய் இருத்தல்ல வேண்டும். நாமொன்று கருத, நம் வேலைக்காரர் பிறிதொன்று நினைத்துச் செய்து, நமக்கு இயிலுவரச் செய்வாராயின், அவ்வேலையாட்களால் நமக்கு உதவி யுண்டா வதற்கு மாறாகப் பல இன்னவுகள் வந்து சேரும். இன்னவுகள் ஏற்படின் கவலை உண்டாவது உறுதி. கவலையேறபட்டாலோ, கருமயிர் நடைத்தல் ஒருதலை. எனவே, நல்ல வேலையாட்களும் நம்மோடு ஒற்றுமைப் பட்ட வேலையாட்களும் இல்லையேல், நாம் விரைவில் மூப்பு உற்றவர் பேரன்று தோன்றுவோம். இதன் உண்மை, பழந்தமிழ்ப் பாடத் தீண்றாலும் அறியப் படுகிறது.

முன்னாளில், பிசிராந்தையார் என்ற புவவர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது பல ஆகியும், நரை தோன்றவில்லை. புவவர் சிலர் அவரை ஒரு நாள் அதற்குக் காரணம் கேட்டனர். அவர் சொல்லிய காரணங்களுள் ஒன்று, ‘யான் கண்டனையர் என் இளையரும்’

என்பது. அதன் கருத்து, 'நான் நினைக்கிறபடியே நினைத்து என்னுடைய ஏவல் செய்வாரும் என்னோடு' இயைந்து செயல்களைப் புரிகின்றனர். என் இலத்தில் சண்டைத் தொல்கைகள் இல்லை,³ என்பதாகும்.

இனி, குடும்பத்தாரிடையே மூசலுங் களாமும் விளையக்கூடிய வேலைகளில், புவர் சிரீ ஒற்றுமையைப்பற்றிட்டுத்துத்தடுத்துள்ளனர் என்பதை அறிகிறோம். நலங்கிள்ளி என்னும் சோழனும் நெடுங்கிள்ளி என்னும் சோழனும் தாயத்தார்கள். அவருள் நலங்கிள்ளி மிக்க வீரம் வாய்ந்தவன்; சேர பாண்டிய அரசரை வென்று, அவர்தம் வஞ்சிபென்னும் ஊரை யும், யதுகரவென்னும் ஊரையும் புவர்க்கு வழங்கத் தக்க ஆற்றலுடையவன். அவன் ஒரு நாள் உறை மூரை முற்றுக்கூயிட்டான். உள்ளே பங்காளியாகிய நெடுங்கிள்ளி இருந்தான். பார்த்தார் புவர் ஒருவர். 'அழகிது!' என நினைத்தார். நலங்கிள்ளியிடம், 'ஒன்று பட்டால் வாழ்வன்டு; இன்றேல், இருவர்க்கும் தாழ்வே' என்று கூறினார். இக்கருத்துப் பொதிந்த பாடல் புற நானுற்றில் கரணப்படுகிறது. அதன் போக்கு இது:—

“அரசே, நீ பொர் நினைக்கும் அரசன் சேரனும் அல்லன்: பாண்டியனும் அல்லன்; சோழனே ஆவன். நீயும் சோழன்; அவனும் சோழன். நீயும் ஆத்தி மாலை சூடியிருக்கிறாய். அவனும் ஆத்தி மாலை சூடியிருக்கிறான். அஃது ஒன்றே நீவீர் இருவீரும் ஒரு சூடிப்பிறந்தீர் என்பதைக் காட்டுமே! நுழ்மில் ஒருவர் தோற்றாலும், தோற்பது உம் சூடியன்றோ? அவ்வசை வரலாமா? நீவீர் இருவீரும் வெற்றிகொள்ள முடியாது என்பது வெளிப்படை. நுமது சூடிக்கு வரும் வருவினை நீக்க

வேண்டுமானால், இம்மாறுபாட்டை உடனே தவிர்க்க வேண்டாவோ? நீவீர் பொருவீரானால், நும் பகைவரெல்லாம் உடம்பு பூரித்து உவகை எய்துவர். அவர் உவகை சூமது இளிவால் அன்றோ? நீர் பேர் குறித்து நிற்பது நும் குடிக்கு ஏற்றதன்று?"

நலங்கின்ஸி "குடிக்கு வடு உண்டாகும்," என்பதைக் கேட்டவுடன் போர்க்கோலம் நீத்தான். நெடுங்கின்ஸியும் புவர் மொழியைக் கேட்டு இக்கல விட்டான். இங்ஙனம் ஒற்றுமைப்படுத்திய புவரது பெயரை நாம் அறிய வேண்டாவோ? வேண்டினும், அவர் பெயரை அறியோம்; ஷர் அறிவோம். அவ்லூர்ப் பெயராலேயே அவர் இற்கற நாள் வரை அறியப்படுகிறார். அவரை மறவாது இருப்போமாக! கோலூர் கிழார் வாழ்க!

மற்றொரு புவர் பாண்டிய மன்னன் ஒருவனுக்கும் சோழ மன்னன் ஒருவனுக்கும் ஓர் அறவரை பகர்ந்துள்ளார். அவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனப்படுவர். வெள்ளியம்பத்துத் துஞ்சிய பெருவழுதி என்னும் அப்பாண்டியனையும், குராம்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் அச் சோழனையும் ஒரு நாள் ஒருசேரக் கண்ட அப்புலவர்க்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. உடனே அவர் பாடத் தொடங்கிவிட்டார்.

"பால் நிறக் கடவுளும், நீல நிறக் கடவுளும் உடனிருப்பது போல உள்ள நீவீர் இருவீரும் இயைந்திருப்பது இனிது. அண்ணலும் தம்பியுமாகிய பலராமனும் கண்ணலும் ஒருங்கு இருப்பது போன்று

உள்ளது உமது தோற்றம். இதனினால் சிறந்த காட்சி பிறிதொன்று உண்டோ? நீவீர் இருவிரும் ஒருவர்க் கொருவர் உதவி புரிவீராக! நீவீர் இவ்வாறே ஒன்று பட்டிருப்பின், கடல் குழந்த பேருகு நும் கையகப் படுவது மெய்யேயாகும். இப்படி நீவீர் அங்பின்றி இயைந்துள்ளதைக் கானும் சிலர் பொறாகை கொண்டு, நல்லன் சொல்லுவோர் போசீச் சில சொல் சொல்லி, நும்கைப் பிரிக்கப் பார்ப்பார். நான் வேண்டுவதெல்லாம், நீவீர் இன்று போகவே என்றும் இருக்கவேண்டும் என்பது. இருப்பிராயின், வெற்றியெல்லாம் நும் இருவர்க்கோயாம்; நும் கொடிகளே பிற நாடுகள் எங்கும் துவங்கும். பிரியன்மின்! பிரியன்மின்¹⁹³ என்பது அவர் பாட்டின் கருத்து

மற்றுமொரு புலவர், சினந்த தந்தையை எதிர்த்த மக்களோடு ஒன்றுபடுத்தி வைத்தார் என்பதை அறி கிறோம். அப்புலவர் பெயர் எயற்றியனர் என்பது; அவர் புலவர்ரூர். கோப்பிருஞ்சோழன் என்னும் அரசன் உறையூர் ஆண்டு வரும் நாளில், ஒரு நாள் அவனுடைப் புதலவர் இருவர் அவனோடு மாறுகொண்டனர். எதிர்த்து நின்ற அவரோடு பொக்கருதி ஏழுந் தான் சோழ மன்னன். அப்பொழுது அருகே இருந்த பைந்தமிழப் புலவர், ‘விறல்கெழு வேந்தே’ என்று விலித்தவுடன், செவி சாய்த்து நின்றான் வேந்தன். புலவர் உடனே தமது பொருளுரையைப் புகலத் தொடங்கினார். அதன் சாரம் வருமாறு :—

“பற்பல அமருள் வென்று மேம்பட்ட வேந்தே,
இப்பொழுது உண்ணோடு எதிர்த்துவந்து நிற்பார் உன்

பகைஞர் அல்லாரே! நீயும் அவர்க்குப் பகைஞர் அல்லவ். பகைஞருக்கு கொல்லும் களிற்றையுடைய தலைவ, நீயுதமுடிவுக்கிழவுப்பதி, உயர்ந்து உலகை அடைந்த சிறிகுடும்பன் புதல்வர்க்குத்தானே உன், அரசு உரித்துகுற்று இதனை நீயே அறிவையே!?"

"ஒன்றுபொருளுக்கையைக் கேட்டும் அரசன்னார், அடிக்கடுத்து கைவ ப்பது தோன்றிற்று அப்புவில்ருக்கு. ஆனால்தும் கேட்பாயாக? இசையில் விருப்பமுட்டபோய்! செரிதும் கேட்பாயாக. புகழில் நாட்டமுடைபோய்! என்பன் போன்ற மொழிகளை வேக்ளியறிந்து சொல்லி, அவர் மேலும் சொல்லுற்றார்:

"உன் புதல்வர் ஆலோசனையின்றி, அறிவுகுன்றி ஏதிர்ப்பட்டுள்ளனர். நீ தோற்றுப்போனால், உன் செவித்ததைப் பின்னர் அவருக்கு அவரூமல்காண்டுக்கூடியிருக்கிறான் கொடுக்கப் போக்றாய? போரினையுடைய கூடுதலாக செல்வ, ஒருகால் நீ அவர்க்குத் தோற்றால் உன் பகைவரைக்காரும் உன்னை இகழுந்து மகிழ்வர். நீ உலகில் பழியைபே வைத்துச் செல்வேண்டிய்ருக்கும். நான் உன் ஆற்றலில் ஜயமுள்ளேன் என்பதன்று. அவிவாற்றக்கை இவ்விடம் காட்டவேண்டா என்பதே எனது வேண்டுகோள். உன் னுடைய வீரம் உன்னைவிட்டு ஆப்பொழுது நீங்கி யிருக்கட்டும். உன்னுடைய ஊக்கம் பிறவற்றிற் செல்லட்டும். நல்வினைகள் பல செய்வாயாக. வாழிய அரசே!"

நயம்பட உரைக்கப்பட்ட இவ்வரையையும் மறுத்துப் புதல்வரோடு பொருதற்கு அரசன் மனம் இயைந்திருக்குமோ? புவர் உரைக்குங்காலே, வேம்பும் கரும்

பும் போல் இடையிடையே கடுஞ்சொல்லும் புகழ் மொழியும் பெய்து உரைத்த நயம் வியக்கற்பாற்று. அவர் அழைக்கும் போதே, அவன் பெருமையையும் வீரத்தையும், வெற்றியையும் உரைத்து அழைத்தார்; இடையிடை அவன் ஆற்றவின் சிறப்பைக் குறிக்கும் சொற்களைக் கூறினார்; ‘உனக்குத் தெரியாததன்று,’ என்று சொன்னார். புகழ் விருப்பம் உள்ள அவன் பழி தரும் செயல் புரியலாகாது என்பதை வற்புறுத் தினார்; புதல்வரை வெறுத்துக்கரப்பார் போன்று சில சொல் சொன்னார். இவையெல்லாவற்றினும் மிக்கதாக, ‘அமரில் விருப்பமுள்ள செல்வு’ என்றும், ‘உன் வீரம் இப்பொழுது உண்ணை விட்டு இருக்கட்டும்’ என்றும் அவர் மொழிந்த மொழிகளின் சிறப்பைக் கண்டு நாம் மகிழாதிருக்க முடியாது. ஓர் அரசன் முன் நின்று, “நீ உன் புதல்வர்க்குத் தோற்றால்” என்ற கூற்றைக் கூறுவது எளிதன்று. அரசன் வெகுளாதிருக்கும் பொருட்டும், வெகுண்டு புதல்வரையே அழித்துவிட்ட திருக்கும் பொருட்டும் ஏழுச்சியைத் தடுக்கும். பொருட்டும் அங்கோ அத்தண்டமிழ்ப் புவர்,

“ அமர்வெங்கு செல்வு! நீயவர்க்கு உலையின்

இகழுநர் உவப்பப் பழியெங்கு கைவேயே;

அதனால், ஒழிக்கதில் அத்தனின் மறணே”

என இருமருங்கும் சர்க்கரையைக் கூட்டி இடையே கடுக்காய்த் தூளை கவத்தார். இங்குனமெல்லாம் நன் மருந்து தரவல்ல நாவரை பலர் வாழ்ந்த நாடு நம் நாடு. அவர்தம் ஊர் பேர் நன்னுரைகளை மறந்துள்ள நாம் இனியாவது விழித்துக் காண்போமாக. அவர்தம் பொன்னுரைகளை அறிந்து வாழ்வம் ஒன்றாகவே!

நாட்டுப் பாடல்களில் ஒரு நாட்டினரின் சிறந்த கருத்துக்களில் சில விளங்கப் பெறுதல் இயல்பு. முற்காலத்தில் எழுந்த நாட்டுப் பாடல்கள் பொருள் நிரம்ப இல்லாதனவாய், எப்படியாவது அந்நேரத்துத் துன் பத்தைப் போக்கக்கூடியனவாக அமைந்தி ருந்தன எனக் கூறுதல் கூடும். காட்டாக, கடுமையான வேலை செய்கிற மக்கள் அக்கடுமையினின்று விடுபடுவதற்காகச் சில சொற்களைச் திரும்பத் திரும்பக் கூறிப் பாடுதலைக் கூறலாம். வேலையினது கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டு, நாற்று நடுகின்ற பெண்டிர், சாந்து அரைக்கும் மகளிர், கல்லுடைக்கின்ற ஆட்கள், ஏற்றம் இறைக்கும் பேர்கள், வண்டி தள்ளும் ஆட்கள்,— இவர்கள் சில ஓவிகளை ஒருசேர எழுப்பிக் களைப்பினைப் போக்கிக்கொள்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அப்பாடல்களைத் திரட்டி வெளியிடுவது விரும்பத்தக்கது. அப்பாடல்கள் சிலவற்றில் அருங்கருத்துக்கள் சில இருத்தல் கூடும்.

முற்காலத்திலே, பேச்சு மொழி தோன்றுதற்கு முன்னால், மகிழ்ச்சியற்ற மக்கள் எழுப்பிய ஓவிகளே பிறகு சொல்லாக, மொழியாக மாறின என மேனாட்டு அறிஞர்கள் பலர் சொல்வார்கள். ஆதலால், பொருளற்ற சாதாரண ஓவிகளே ஒரு காலத்தில் மொழிக்கு அடிப்படையாக இருந்தன என்பது அறியப்படும். அத்தகைய

வெறும் ஓலிகளாய் அமைந்த மிகப் பழைய நாட்டுப் பாடல்கள் ஒன்றும் நமக்குக் கிட்டவில்லை.

ஆனால், இக்காலத்தில் வழங்குகிற நாற்று நடவும் பாடல்கள் - முதனானவை பழங்காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கியவை என்று சொல்லத்தக்கவை அல்ல. சில பாடல்களைக் கேட்டுப் பார்த்தால் அண்மையான காலத்தில்; அதாவது, இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு உள்ளாகத் தோன்றியவை, அவற்றுட் பல என்று அறியலாம். வெள்ளைக்காரராப்பற்றிய பேச்சு, கும்பெனிடு என்று சொல்லப்படுகிற கிழக்கிந்தியக் கம்பெனியப்பற்றிய பேச்சு ஆகியவை வருகிற பாட்டுக் களையும் கேட்கிறோம்.

சில வேகள்களில், நாட்டுப் பாடல்களைக் கேட்டு தாக நமபி நாம்ஏமிருவதும் உண்டு. சில மாட்டுக்காரர் பெயன்களையும், நாற்றுநடுக்கிற பெண்டிரையும் பாடச் சொல்லிப் பார்த்தால் இதன் அண்மை விள்கும். சில வேகள்களில் அவர்கள் சினிமாப் பாட்டுக்களையே பாடி விடுவதைக்கூண்டிரும்! காரணம் என்ன? என்றால், நகரங்களில் வாழுகிற மக்கள் நடுவில் உள்ள இவர்கள் நாள்டைவில் பழைய பாட்டுக்களை விட்டுவிட்டுப் புதிய பாடல்களைக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள் என்பதே. தற்கால உலக நிலைமையில், கிராமங்களில்தான் பழைய நாட்டுப் பாடல்களைக் கேட்க முடியும்; நகரங்களில் அவை குறைந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தி. நாட்டுப்புறங்களுக்கும் கூடார சினிமா போவதாலும், கிராம மக்கள் நகரத்தில் வந்து திருவிழாக் காலங்களில் வாவது சினிமாப் பார்த்துச் செல்கிறார்கள் ஆதலாலும்,

ஊர் திரும்பும்போது அப்பாடல்களைப் பாடிக்கொண்டு போகிறார்கள் ஆதானும், கிராமங்களில்கூட தூய பழைய நாட்டுப் பாடல்கள், கலைப்பற்ற தர்ட்டுப்பாடல்கள் நிரம்பக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இப்பொது.

சில நாட்டுப்பாடல்கள் இப்பொழுது கைவிடப்பட்டு வருகின்ற சில புத்தகங்களிற் காணப்பட்டு கின்றன. அவற்றையாவது மக்கள் சிறிது நின்னஷபடுத்திக்கொள்ளுதல் நல்லது அன்றோ!

குறத்தியர் குறி சொல்ல வருகிறவர்கள் எங்கே இருந்து வந்தாலும், மகையிலிருந்து வருவதாகச் சொல்லுகிற வழக்கைக் காண்கிறோம்.

“கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு
குமரேசர் வாழுவதும் எங்களது நாடு
பச்சைமலைப்பவளமலை எங்களது நாடு
பரமசிவன் வாழுவதும் எங்களது நாடு”

இதைப் போலவே பலர் சொல்லி வருகிறார்கள். ஒரு

குறத்தியர் சின்ன மருந்துகள் தரு வதாகச் சொல்லி வருகின்ற நேரத்திலே ஏதேனும் ஒரு பாட்டுப் பாடுவார்கள்.

“குறியொன்று கேட்கலையோ கொம்பனையார் பெண்டுகளே கூடார்த் பெண்களுக்குக் கூட்டிலவக்கும் மருந்து கேட்பீர் வாழாத பெண்களுக்கு வாழுமருந்துண்டு கேட்பீர் யுத்தம் விலக்க என்றால் மெத்தமருந்துமுண்டு சன்னடை கெலிப்பதற்குச் சாரக் குளிகையுண்டு எதிரி மயங்கவல்ல இசையான மருந்துமுண்டு நரைத்த நல்ல கூங்தலது கறுக்க மருந்துமுண்டு”

எனக் கூறி வருவது ஒரு நாட்டுப் பாடல். கையிலே இருக்கிற மருந்து இஃது ஓன்றையும் செய்யாவிட்டா

ஆம், வாக்குச் சாமரத்தியத்தால், சொல்லை அடுக்குவதால் எத்தனைச் சியிள் முதலானவற்றைப் பெண்டிர்களிடம் விற்றுவிட்டுப் போய்விடுகிறார்கள் இவர்கள் !

இப்படியேதான், குடுகுடுப்பைக்காரனும் படபட என்று உடுக்கையை யடித்து மடமட என்று சொல்கைக் கொட்டுவதால், பல பேர் ஏமாந்து போகிறார்கள். அவன் வரும் போதே,

“காளி கபாவி, மகாகுலி மகேஸ்வரி—கருணை செய்ய ஓடிவா என்னம்மா கருணை செய்ய ஓடிவா

ஆவிற் றுயின்றதோர் மாலின் சகோதரி வாலை மனோன்மணி மேல மலையாளம் வாழும் பராபரி பரலன்முன் ஓடிவா, வா சக்கம்மா ஓடிவா, வா”

என்று பாடிவருவதைக் கேட்டாலே, அவன் சொல் எல்லாம் தேவியருளால் வரும் சொற்கள் என எத்தனை பேர் நம்பிவிடுகிறீர்கள் !

ஒரு பெண்ணின் அழகை வருணிக்க வேண்டு மென்றால், கவிஞர்கள் பலர் ஓவ்வோர் உறுப்புக்கும் ஓவ்வோர் உவமை உடுத்துச்சொல்லியும் முற்ற முடியக் கூறுமாட்டாது இடர்ப்படுகிறார்கள். ஆனால்,

“சவரில் எழுதலாம் சித்திரம்போல் பார்க்கலாம் படத்தில் எழுதலாம் பதுமைபோற் பார்க்கலாம்”

என்ற இரண்டு அடியில், எவ்வளவு திட்டமாக ஒரு பெண்ணின் அழகு தீட்டப்பட்டு, மக்கள் பாட்டுக் களில் நாடெங்கும் நடமாடுகிறது ! அவள் அழகுக்கு சடாக இவ்வுலகத்தில் நடமாடும் பெண்டிர் ஒருவருடைய அழகையும் சொல்லுதற்கு இல்லையென்பதும், மனக்கற்பண்யால் ஓவியம் தீட்டிய படத்திலே காணப்

படும் மங்கையழகு அவளமுகு என்பதும் அறியப்படுகின்றன. கைவல்லான் செய்து பதுமை யுருவிலே காணப்படும் அழகு அவள் அழகு என்பதும், நடமாடுகிற, வேலை செய்கிற, உயிரோடிருக்கிற பதுமையோ சித்திரமோ உண்டானால், அஃது அவள் உருவும் என்பதும் இவ்விரண்டு அடிகளில் எல்வளவு ஸுட்பமாக உணர்த்தப்படுகின்றன.

“சுவரில் எழுதலாம் சித்திரம்போற் காணலாம்
படத்தில் எழுதலாம் பதுமைபோல் பார்க்கலாம்”

இவ்வடிகளை நாட்டுப்புற மக்கள் வழங்குவதை இன்றுங் காணலாம். இதைப்போன்ற நாட்டுப் பாடல்களில்,

“தங்கத்தைக் காய்ச்சித் தரையிலே விட்டாற்போல்
பொன்னை யுருக்கிப் பூமியிலே விட்டாற்போல்
என்று ஒருவர்க்கொருவர் உவந்து வந்து பேசுவதைக் காணலாம். நல்ல நிறத்தோடு மஞ்சளைப் பூசிக் கொண்டு தோன்றுகின்ற மங்கையர்க்கு இதைவிட வேறு என்ன உவமை சொல்ல முடியும் ?

ஒருவர் பேசாது இருக்கிற நேரத்திலே பேசும்படி செய்வதற்குச் சிலர் முயல்வது உண்டு. அந்நேரத்தில் அவர்கட்டு ஒரு நாட்டுப் பாடல் பயன்படுவது உண்டு.

“வாயைத் திறவாயோ மறுவார்த்தை சொல்லாயோ
முத்தான வாய்திறங்கு உத்தாரங் சொல்லாயோ
தாளைத் திறவாயோ தனிவார்த்தை சொல்லாயோ”

இப்படிப் பாடுவதால் ஒருவர் மற்றொருவருடைய கோபத்தை மூட்டுவதில்லை. ஆனால், மற்றவருடைய வாயிலே வயிரம், முத்து, தங்கம் இவை இருக்கின்றன மு. கா.—4

என்ற குறிப்புப்படப் புகழ்வதாலும், அவை உதிர்ந்தாற் பொறுக்குதற்குக் காத்திருக்கிறேன் என்ற குறிப்புக் கொண்டு தன் தாழ்வு தோன்றக் கூறுவதாலும், அவர் ‘இங்கே முத்தும் இல்லை, வயிரமும் இல்லை’ என்று சொல்வாவது வாய் திறந்து விடுவது இயல்பு.

அழகுள்ள நங்கை ஒருத்தியை ஒருவன் காதலிக்கிறான் ; மனப்பூர்வமாகக் காதலிக்கிறான். அவளை யன்றி வேறு எவரையும் மண ந் து கொள்ள அவனுக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை. மணந்தால் அவனை மணப்பது, இல்லாவிட்டால் இறப்பது, இறந்தாவது மறுபிறப்பில் அவளையடைவது என்று என்னுகிற அவன் தன் காதலை எப்படித் தெரிவிம்பான?

“நான்,

செத்து மடிந்தாலும் செலவழிந்து போனாலும்,
செத்து இடங்களிலே செங்கழுநீர்ப்பூப்பேன்;
மாண்டு மடிந்தாலும் வைகுந்தஞ்சு சேரந்தாலும்
மாண்ட இடங்களிலே மல்லிகைப்பூ பூப்பேன்;
பஞ்சணை மெத்தையிலே படுக்கைமலர்
ஆவேன்யான”

என்று தெரிவிக்கிறான், இறந்து போனாலும், மூவாகம் மூத்து அவள் மெத்தையிலே, அவள் கூந்தலிலே வந்து தங்குதற்கு முயல்வேன் என்று கூறும் வகையில், தனது அளவிலா அன்பினெப் புலப்படுத் தினவன் ஆகிறான். அவள்மீது வைத்த மட்டிலாக் காதல் காரணமாக, பொல்லாத சாதலைக்கூட நல்லதாக அவன் மதிக்கிறான் என்பது மாத்திரமன்றி,

அஃறினைப் பொருளாய்ப் பூவாகக்கூடப் பிறக்கத்
தயாராக இருக்கிறான் என்பது மாத்திரமன்றி
உயிரற்ற துணியாய்ப் பொட்டாய் மையாய் முள்ளரயக்
கூட மாறக் காத்திருக்கிறான் என்றால், அவனுடைய
காதலை என்னென்பது !

“கொண்டைக்குப் பூவாவேன் கொச்கத்திற் பெய்யாவேன்
நெற்றிக்குப் பொட்டாவேன் லீலவிழி மையாவேன்
முன்றாண்த்-தொங்கலிலே முள்ளாகிடூட்டுவேன்யான்
காலுக்கு மெட்டாவேன் கைவளையல் தானாவேன்”

‘என்று கூறுவது ஒரு நாட்டுப் பாடல்.

மணப்பந்தல் பேருவகைக் குறித்து ஒரு நாட்டுப்
பாடல் உண்டு. அந்தப் பொட்டாற் சொல்லுகிறபடியே
காவணம் போடாவிட்டாலும், எவ்வளவு தூரம் மனக்
கற்பனை உண்மையே போலச் செல்கிறது என்பதை
அறியவும், இந்நாட்டுப் பாடல்கள் எவ்வளவு
சொல்லழகு வாய்ந்தவை என்பதைக் காணவும் அப்
பாடடைப் பார்ப்போம்.

‘முத்தைப் பிளங்தார்கள் முன்றாங்கால் இட்டார்கள் பாடு
பவளம் பிளங்தார்கள் பந்தற்கால் நட்டார்கள்
வெளியாற் காலநிறுத்தி வெற்றிலையாற் பந்தலிட்டாற்
கரும்பாலே கால்விறுத்தி அரும்பாலே பந்தலிட்டாற்
ஸர்க்குப் பிளங்தார்கள் இருக்காதம் பந்தலிட்டார்
மூங்கில் பிளங்தார்கள் முக்காதம் பந்தலிட்டார்
நாணால் பிளங்தார்கள் நாற்காதம் பந்தலிட்டார்’

இதைக் கேட்கும் போது, யாரும் முத்தாலே
பந்தல் இல்லையே, பவளத்தால் பந்தல் இல்லையே,
வெற்றிகைக் காலைக் காணோமே, வெற்றிகையை
அதற்கு மேற் காணோமே, நாலு காதம் பந்தல்

இல்லையே என்றெல்லாம் நினைப்பதே இல்லை.
இப்பரட்டின் சொல்லொலி நயத்தில் சடுபட்டு
விடுவோம் ஆதலால், அறிவு வேலை செய்வதில்லை.

இந்த விதத்திற் பல பாடங்கள் அமைந்து
இருக்கின்றன. காட்டாக,

“பாண்டததைக் கழுவிப் பளிரீசுலைவார்த்து
முத்துப்போற் சோறு வடித்தாள் இளங்கொடியாள்;
அத்தி விறகொடித்துத் தித்திக்கப் பால்காய்ச்சிப்
புத்துருக்கு நல்லநெய்யும் பொன்போற் பருப்புகளும்
அதிரசமும் தேன்குழலும் அறுசவைப் பண்டங்களும்
பத்துவிதக் கறியும் பதினெட்டுப் பச்சியும்
எட்டுவிதக் கறியும் இபலான பலகுழம்யும்
முப்பழமுஞ் சர்க்கரையும் அப்பளமும் தான்படைத்து
ஆயாசம் தீரவே பரயாசங்தான் கொடுத்தாள்”

என்று ஒரு பாட்டு இருக்கிறது. இதைக் கேட்கும்
போது எவரும் இவ்வளவும் அப்படியே படைக்கப்
பட்டன என்று நினைத்துவிடுவது இல்லை. ஒரு நல்ல
உண்டு படைக்கப்பட்டது என்றே நினைக்கிறோம்.
பெரிய விருந்து நடந்தது என்று சொல்லத் தக்கதை
இச்சொற்களால், பெருக்கி மடக்கிச் சொல்லுந்திறன்
அப்பாட்டிற் காணப்படுகிறது.

ஆண்பிள்ளைகளை வாழ்த்துதற்குப் பரம்பரையாக
இரு பாட்டை நாட்டுப்புற மக்கள் கையாளுகிறார்கள்.

வாழ்வாய்; வளர்ந்திடுவாய்; வையகம் பெற்றிடுவாய்
நிற்பாய் நிலைதரிப்பாய் நீர்சை யாண்டிடுவாய்.
கற்பதித்த துண்போலக் கலங்காது அரசாள்வாய்
விற்பதித்த துண்போல வெகுஙாள் அரசாள்வாய்
போருக்குப் போய்விடுவாய் பொழுதோடே வென்றிடுவாய்

பகைத்தார்கள் பூமுடியைப் பருந்தாட்டம் ஆட்டிடுவாய்
சினத்தார்கள் பூமுடியைச் செண்டாட்டம் ஆட்டிடுவாய்
வென்ற களாரியிலே ஸிரபட்டங் கொண்டிடுவாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திடுவாய்”

எனச் சொல்வதிலிருந்து வாழ்த்தப்படும் மக்களுடைய
முன்னேற்றத்திலும் உயர்விலும் மேன்மையிலும்
வாழ்த்துகிறவர்கள் எவ்வளவு விருப்பமுடையவர்கள்
என்பது விளங்கும். இந்தப் பாட்டிலே, “போருக்குப்
போய்விடுவாய், பொழுதோடே வென்றிடுவாய்”
என்று வாழ்த்துவது சிறப்பாக நோக்கத்தக்கது.
‘போருக்குப் போய் உன் கடமையைச் செய்து
நாட்டினைப் பாதுகாப்பாயாக என்று அறிவுறுத்து
கின்ற திறத்தால், நாட்டுப் பாடங்களில் அருங்
கருத்துக்கள் உண்டு என்பது அறியப்படும்.
‘போருக்குப் போ’ என்ற அளவிலே நிற்குமாயின்,
அது வாழ்த்தாகாமல் இருக்கலாம்; ‘போய் வா’ என்று
கூறுவதால் இது வாழ்த்தே ஆகும். ‘போருக்குப்
போய்விடுவாய், பொழுதோடே வென்றிடுவாய்’
என்பதால், ‘வென்று விரைவில் திரும்பி வருக’ என்ற
உட்கோள் இருப்பது அறியப்படும். இதைப் போன்ற
பலவேறு வாழ்த்துப் பாடங்களும் உண்டு. மழை நன்
றாகப் பெய்ய வேண்டும் என்று நாட்டுப்புற மக்கள்
கூட்டமாகக் கூடி வேண்டுவதைப் பார்த்தால் மழை
பெய்தே விடும்போல இருக்கும்.

‘ தெக்கணா பூமிக்குக் குற்ற யின்றித்
திங்கள் மும்மாரி பெரழிய வேண்டும்
மாத மும்மாரி பொழிய வேண்டும்
வல்லவளே தாயே சக்கம் மானே

பகைத்தார்கள் பூமுடியைப் பருந்தாட்டம் ஆட்டிடுவாய்
சினத்தார்கள் பூமுடியைச் செண்டாட்டம் ஆட்டிடுவாய்
வென்ற களாரியிலே ஸிரபட்டங் கொண்டிடுவாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திடுவாய்”

எனச் சொல்வதிலிருந்து வாழ்த்தப்படும் மக்களுடைய
முன்னேற்றத்திலும் உயர்விலும் மேன்மையிலும்
வாழ்த்துகிறவர்கள் எவ்வளவு விருப்பமுடையவர்கள்
என்பது விளங்கும். இந்தப் பாட்டிலே, “போருக்குப்
போய்விடுவாய், பொழுதோடே வென்றிடுவாய்”
என்று வாழ்த்துவது சிறப்பாக நோக்கத்தக்கது.
‘போருக்குப் போய் உன் கடமையைச் செய்து
நாட்டினைப் பாதுகாப்பாயாக என்று அறிவுறுத்து
கின்ற திறத்தால், நாட்டுப் பாடங்களில் அருங்
கருத்துக்கள் உண்டு என்பது அறியப்படும்.
‘போருக்குப் போ’ என்ற அளவிலே நிற்குமாயின்,
அது வாழ்த்தாகாமல் இருக்கலாம்; ‘போய் வா’ என்று
கூறுவதால் இது வாழ்த்தே ஆகும். ‘போருக்குப்
போய்விடுவாய், பொழுதோடே வென்றிடுவாய்’
என்பதால், ‘வென்று விரைவில் திரும்பி வருக’ என்ற
உட்கோள் இருப்பது அறியப்படும். இதைப் போன்ற
பலவேறு வாழ்த்துப் பாடங்களும் உண்டு. மழை நன்
றாகப் பெய்ய வேண்டும் என்று நாட்டுப்புற மக்கள்
கூட்டமாகக் கூடி வேண்டுவதைப் பார்த்தால் மழை
பெய்தே விடும்போல இருக்கும்.

‘ தெக்கணா பூமிக்குக் குற்ற யின்றித்
திங்கள் மும்மாரி பெரழிய வேண்டும்
மாத மும்மாரி பொழிய வேண்டும்
வல்லவளே தாயே சக்கம் மானே

நாடு செழிக்கணும் சக்கம் மானோ
நல்ல விளைவுகள் ஆக வேணும்
பூமி செழிக்கணும் வீர மல்லு
புஞ்சை விளைவுகள் மிஞ்ச வேணும்!“

மழை பெய்து நாடு செழித்து நல்ல விளைவுகள் உண்டாக வேண்டும் என்பதை இத்துணை அழகுபடப் பாடுவதால், இந்நாட்டுப்பாடல் இப்பொழுது மழையைக் கொண்டு வர்விட்டாலும், கூட்டங்கூட்டமாய் மக்கள் கூடி மனமொப்பிப் பாடுங்கால் பெரும்பாலும் மழை பெய்தல் கூடும் என்ற உணர்ச்சியையிரவது ஏழுப்புதல் கூடும்.

எனவே, நாட்டுப் பாடல்களின் நிலைகள் என்ன என்பதை ஒருவாறு கண்டோம். அவற்றைப் பாது காப்பது இக்காலத்து அறிவுடைய முக்கள் கடனாகின்றது.

II

ஒரு நாள் சாயுங்காலம் ஒலைவப் போய்க்கொண் டிருந்தேன். ஆறு, மலை தாண்டி அதிக தூரம் போய் விட்டேன். காடு, செடி தாண்டிக் கனத்த தூரம் போய் விட்டேன். அப்பொழுது யாரோ ஒருத்தி வெடுவெடு என்று பேசிக்கொண்டே போனாள். அவள் யாது சொன்னாள் என்பது தெரியுமா?

“அரசியவள் பேரைக் கேட்டால் அண்டங் கிடுகிடெனும்; யார் என்று நினைத்துக்கொண்டான்? அரிவையிவள் பேரைச் சொன்னால் அழுத பின்னள் வாய் மூடும்; கட்டழகி பேரைக் கேட்டால் கனத்த தெய்வங்கூத்தாடும்.”

இப்படி யாரிடத்திற் சொல்லிக்கொண்டு போனான் என்றால், ஓன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் மாத்திரம் போகிறாள்; பக்கத்தில் ஒருவரும் இல்லை. தலையை அவிழ்த்துவிட்டு ஆங்காரமாகப் போகிறாள் என்பது மாத்திரம் தெரிகிறது. யாரோ அவளுக்குக் கோபம் மூட்டியிருக்க வேண்டும். அதை நினைத்து இப்படிச்சு சொல்லிப் போகிறாள் போலும் என்று நினைத்தேன்.

“என்மா இப்படிப் பேசுகிறீர்? யார் என்ன சொன்னார்கள்?” என்று கேட்க நினைத்தேன். அதற்குள்,

“வயிற்றிற் பிறந்ததில்லை வன்கொடுமை செய்ததில்லை குடலிற் பிறந்ததில்லை குலக்கொடுமை செய்ததில்லை ஒடுகின்ற தண்ணீரின் உள்ளேமணற் சேறுமுண்டு அடிக்கிற காற்றதனில் அலைகள் துரும்புமுண்டு சங்கிரக்கு மாசுமுண்டு சற்றே கறுப்புமுண்டு ஆலால் கண்டருக்கு ‘அண்டங் கறுப்புமுண்டு குண்டுமணிக் கானாலும் கொஞ்சம் கறுப்புமுண்டு மயிரே கறுப்பொழிய மற்ற கறுப்புமில்லை புருவம் கறுப்பொழியப் பின்னே கறுப்புமில்லை.”

“யார் என்று நினைத்தான்? என்று சொல்லிப் போகிறாள்; கடுவேகமாகப் போகிறாள். ஆயினும், நானும் வின்னாலே அவளறியாமல் போய்க்கொண்டே இருக்கிறேன்.

“எல்லாரு கூந்தலும் இருபாகம் ஒருபாகம் ஆரணங்கு கூந்தலது அறுபத்து மூன்றுமுழும்” என்று பேசிக்கொண்டு போகின்ற இவ் உத்தமியின் கூந்தலைப் பார்த்துத்தான், இவள் தன்னைப்பற்றிப்

பேசவில்கலை போறும் என்று ஜயுற்றேன். போகிறாள்.
நானும் தொடருகிறேன்.

“கொள்ளவரும் மாப்பிள்ளைள்க்குக் குறடா கொடுப்பேன்
[என்றேன்]
ஆளவரும் சம்பங்கியை அடிப்பேன்றேன் சேருபங்கால்
கலியாணம் என்றவரைக் கண்ணைப் பிடுங்கிடுவேன்
என்று விருதுகட்டி எல்லலையர சாண்டேனே.”

இப்படிப் பேசிக்கொண்டே போகிற அவனுக்கு
இரு கால் மனக்கலக்கம் உண்டோ என்று ஜயங்
கொண்டவனாக நான் மெல்ல நடந்துபோகவும், அவள்
பின்னே திரும்பிப் பாராமலே மேலும் என்னென்னவோ
சொல்லிக்கொண்டு போகிறாள்.

“அல்லிமல்லி யென்றான் அனந்தவிலே பெண்ணே
[யென்றான்]
பானைபோலத் தாலி கட்டிப் பறையன்மகன்
[போனானே”]

என்றது என் காதில் விழுந்தது.

ஆ, ஆ! அல்லியா இவள்? இதுவரை என்னவோ
நினைத்துக்கொண்டிருந்தேனே என்று கருதினேன்.
அதற்குள்ளாக, ஏதிரே வந்த யாரோ ஒருவன் ‘எங்கே
ஜயா இவ்வளவு தூரம்?’ என்று கேட்டுவிட்டான்.
அவள் ‘திரும்பிப் பார்த்துவிட்டு உடனே மாயமாய்
மறைந்துவிட்டாள்.

அன்றிரவு எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
எப்பொழுது பொழுது விடியும் என்று பார்த்திருந்தேன். காலையில் கடைக்குப் போய், ‘அல்லியரசாணி
மாலை’ வாங்கி வந்தேன். எவ்வளவு அழுகான நாட்டும்
பாடல் இஃது என்று நினைத்து நினைத்து வியந்தேன்.

நாட்டுப் பாடல்கள்

ஆம், அந்த உழுத்தி சொல்லிய அடிகள் இதிலேயே
உள்ளன என்று கண்டேன்.

“அரசியிவள் பேரைக்கேட்டால் அண்டங் கிடுகிடெனும்
அரிவையிவள் பேரைச் சொன்னால் அழுதபிள்ளை வாய்
கட்டமுகி பேரைக் கேட்டால் கனத்த தெய்வங் கூத்தாறும்
என்று உழுத்தி சொல்லிப் போனாள். புத்தகத்திலே,

‘அல்லியென்று பேர்சொன்னால் அழுதபிள்ளைவாய்
அல்லியென்று பேர்சொன்னால் அண்டங் கிடுகிடெனும்
அல்லியென்று பேர்சொன்னால் கல்லுத்தெய்வங்
கூத்தாறும்

என்று அடிக்கடி சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன். இஃது உண்மையா, வெறுஞ் சொல்லா வாய்க்கூறு ஜியம் எனக்கு உண்டாயிற்று. இன்னொரு முறை புத்தகத்தைப் படித்தேன்.

ஆம், அவள் பேரைச் சொன்னால் அண்டங் கிடுகிடென்னும் என்பது உண்மைதான். அவ்வளவு வீரம் வாய்ந்தவள் அல்லாரா அல்லி? தன் பெற்றோரைக் கப்பம் கட்டும்படி செய்த நீண்முகன் என்பானோடு போர் புரிந்து அவனைக் கொன்றவள் அல்லாரா அல்லி? எட்டிப்பழம்போலை இரு கண்ணுண்டு சிவந்து, கோவைப்பழம்போலக் கூரிய கண் சிவந்து “கொசுவும் பருந்தாமோ கூடப் பறக்கு மோடு” என்று கூறிச் சண்டை செய்தவள் அல்லாரா அவள்?

“உன்தொண்டைக்குத் தூண்டிமுள் தொப்புஞ்சுவீராணி,
மண்டைக்குக் கோடாலி, மார்புக்குச் செப்புலக்கை”

என்று நீண்முகனிடம் வீரம் பேசி, கார்த்திகைத் திங்களில் கனத்த மழை பெய்தது போல், அம்புகளை வீசி வென்றவள் அல்லா அவள்?

“எமனும் எமனும்போல இந்திரனும் இந்திரன்போல் மலையிம் மலையோடு வந்தெதிர்த்த பாவனைபோல் புலியும் புலியுடனே உபதுங்கி எதிர்த்ததுபோல் நான்கு நாழிகைமட்டும் நல்ல சண்டை”

செய்த பிறகு வீசினாள் வாளாகே; நீண்முகனும் கீழ் வீழ்ந்தான். நீண்முகன் மார்பு மீதில் தேரைச் செலுத்திய நீலி அல்லனோ அல்லி?

ஆண்வாடை ஆகாத அல்வியிடம் காதல் கொண்ட அருச்சுனன் ஒரு நாள் பெண் வேடம் மூண்டு அவள் வேட்டையாடும்போது அம்புகளைப் பொறுக்கிக் கொடுத்தவன் பிறகு ஆமைரத்தடியில் அவனுக்குக் கதை சொல்லினான் “அந்தக் கதையில் அருச்சுனனைப் புகுத்திப் பேசினான். “என்ன கதை சொன்னாய்?” என்று ஏற முகம் பார்த்தாள் அல்லி. “ஆடா ஆண்பிள்ளை?” என்று சொல்லி ஆய்த்ததை ஏடுத்தாள்.

“காற்றாய்ப் பறந்தானே கட்டமுகன் அரச்சுனனும் கததி யெடுக்கையிலே காதவழி யோடிவிட்டான்.”

இஃது அருச்சுனன் நிலை. அருச்சுனனை விரட்டி ஓடினவள் அல்லி என்றால், அண்டம் கிடுகிடு என்னாதா?

அல்லிக்கு அஞ்சினவன் அருச்சுனன் மாத்திரம் அல்லன். அக்காலத்தில், அரசாண்ட அரசர் அனை வருமே ஒருவாறு அச்சம் ஒடையவராய் இருந்தனர். அல்லிக்கு பாரோ ஒருவர் ஓரிரவு திருட்டுத் தாலி கட்டி

விட்டார். கட்டினவனைக் கண்டு தண்டிக்க அல்லி துடிதுடிக்கிறாள். சீமையை ஆண்ட அரசர்கள் அனைவரை சும் அழைத்துத் தான் தான் கட்டவில்லை என்று சொல்லி எண்ணெய்க் கொப்பரையிற் கைவிடச் சொல்கிறாள் ; அப்படி அழைக்கும்போது ஒலை அனுப்புகிறாள். ஒலையைத் தள்ளிவிட்டு வாராதிருந்தால் யாது விளையுமென்று தெரிவிக்கிறாள் என்பதைப் பார்ப்போம் :—

“கோட்டை யிடுத்திடுவேன் கொக்களங்கள் பேர்த்திடுவேன் அரண்மனையை நானிடத்து ஆமனக்கு விதைத்திடுவேன் ஆண்சிக்கற்றியும் பெண்சிக்கற்றியும் அடங்கலாம் நான்பிடிப்பேன் வெட்டித் தலையறுப்பேன் வீரசுவர்க்கமுக்கேநுத்திடுவேன்”

இப்படிச் சொல்லி அனுப்பன்றான் தூதுவரை வந்த அரசருக்கு இனிச் சூரியிக்கிறாள் : “கைக் கொப்பினிக்கக் கண்டால் வெட்டித் தலையினிடப்பேன் !

“ஆகாயம் போனாலும் அவனைநான் விடுவதில்லை வானத்திற் போனாலும் வல்லக்டி நான்பிடிப்பேன் பாதாளம் போனாலும் பேதிப்பேன் பைங்கொடி நான் !”

பிறகு, வந்தவர்கள் சத்தியம் செய்தார்கள் வீமன் சத்தியஞ்செய்யாது, கொப்பரையில் இருந்த எண்ணையைக் குடித்துப் போயவிட்டான். அல்லி அவனோடு போர் தொடுத்துச் சென்றாள். அவள் போட்ட அம்பினால் வீமன் உடம்பெல்லாம் சல்லிக்கைக்கண் தோன்றின. மானங் குலைந்தானே மதகரி யான் வீமசேனனன். இப்பொழுது கண்ணனர் வந்து போர் செய்கிறார். ஆயனார் உடம்பு எல்லாம் அங்கம் பிளக்கடிக்கிறாள். மார்பு புரளவாங்கித் தோள் புரளா அம்பு விடுகிறாள். தேரும் ஒடிந்து போகிறது. செம்புரவி நாலும் போகின்றன. பாரளந்த எம்பெருமானார்

அஒ நோக நடந்து போகிறார் ! இவன் பேரைச் சொன்
னால் என் அண்டங் கிடுகிடு என்னாது ?

கட்டபூசி பேர்சொன்னால் கனத்த தெய்வங்
கூத்தாடும் என்று சொன்னாலே அந்தப் பறைச்சி !
அந்த அடியை அல்லிபரசாணி மாலையிற் காணவில்லை.
பிறகு, “பவங்க கொடி மாலை” என்னும் புத்தகத்திற்
கண்டேன். ஆனாலும், அல்லியென்று பேர் சொன்னால்
கல்லுத் தெய்வங் கூத்தாடும் என்று அல்லி அரசாணி
மாலையிலும் வந்திருக்கிறது.

அல்லியை விரும்பிய அருச்சனன் “வாடி” என்று
உல்லிக் குளத்தருகே வழ்வுகள் செய்தான். தேரழியர்
த்துக் கூற, அவன் “ஆற்றியே புரட்டுங்கள்”
என ; “தூக்கியே போடுங்கள் !” என்றாள்.
மூம் பயனில்லை. காளியம்மனுக்கும் படைத்து
சொன்னாள். அதை யறிந்த கண்ணார்
குடும்பத்தினைக் காப்பரற்ற நினைத்தார் ; காளியிடம்
ஏன் பேரைச் சொல்லிப் பயமுறுத்தினார்.

மதயானை வீமன்உன்னைப் பிழைக்கவிடான்
உத்துஉன்னைக் கழுத்தை யறுத்திடுவான்
“ஏறு பாராமல் கனத்தவுயிர் வாங்கிடுவான்”
என்று அதைத்திச் சென்ற பிறகு, அருச்சனனை
பலியிரும் வேடுப்பில்,

“அல்லிப் பூருமாட்கு ஆண்வாடை யாகாது
என்றாக்கு ஆகாது என்றாலே காளியம்மாள்.”

இப்படிக்

போலக் காட்டப்படும் வீமனைப் போரில் வென்று
முதுகுகாட்டி ஓடும்படி செய்த அல்லிராணி முன்னால்

கல்லுத் தெய்வம் சூத்தாடாதா? வீமனுக்கு அஞ்சிக் கூத்தாடிய கடவுள் வீமனை வென்ற அல்லிமுன் என் கூத்தாடாது? இப்படி வாழித்தான்றி, “அல்லியென்று பேரசொன்னால் கல்லுத் தெய்வம் சூத்தாடும்” என்பது உண்மையாகாதுபோல் தோற்றிக் கொண்டே இருந்தது. ஆயினும், ‘புலந்திரன் தாது’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான் எனக்கு உண்மை வெளியாயிற்று. புலந்திரன் அல்லியின் மகன். அவனைத் துரியோதனனிடத்துத் தருமாசுதாக அனுப்பியிருக்கிறார். துரியோதனன் அவையிலே காட்டப்பட்ட ஆசனத்திற் புலந்திரன் உட்கார விளக்கை. அது மாயும் பலகை; படுகுழியில் வீழ்த்தி அவனுயிர் வாங்க. அகைக்கப்பட்டதொன்று. அதனை ஒருவாறு அறிந்த புலந்திரன் தன் தாய் பேரைச் சொல்லித் தக்க பலகை சொக்கரிடத்துக் கேட்கிறான்.

‘ஆச்சியைக் காத்ததுபோல் அடியேனக் காக்கவேண்டும் மாதாலைக் காத்ததுபோல் மைந்தனைக் காக்கவேண்டும்’ என்று மதுரைச் சொக்கநாதரை வேண்டுகிறான். டடனே அரியனை கிடைக்கப் பெறுகிறான். பூதங்கள் மூழி கிடுகிடென்னக் கொண்டுவந்து போட்ட பலகையில் வீற்றிருக்கிறான். அல்லி பேரைச் சொன்னான். ஆண்டவனும் ஆசனம் அனுப்பினான். அல்லியென்று சொன்னால் கல்லுத் தெய்வம் சூத்தாடும் என்று சூறிய நாட்டுப்பாடலைப் பாடியவர் புகழேந்தியாய் இருந்தாலும், வேறு ஏவராய் இருந்தாலும், அவர் பாடிய இந்தப் பாடலில் ஏதுகை, மோனை பழகுகளோடு சொற்பொருளும் பொருந்தி

யிருக்கிறதே எனக் கருதினேன். ‘கட்டமுகி பேர் சொன்னால் கனத்த தெய்வம் கூத்தாடும்’ என்று பறைச்சி அன்றெராரு நான் பாடியது என் செவியிலே பட்டவண்ணம் இருக்கிறது.

ஆனால், அவள் சொல்லிச் சென்ற மற்றோர் அடிமரத்திற்கும் எப்படி உண்மை என்று எனக்கு விளங்காமலிருந்தது. “அல்லி பேரைச் சொன்னால் அமுதபிள்ளை வாய் முடும்” என்றது உபசாரந்தான் போனும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கும் ‘புந்திரன் களவுமாலே’ என்னும் புத்தகம் திட்டிரென ஒளி கொடுத்தது. தன் மகன் புந்திரன் மனைவியோடன்றித் தனிப்பாகப் படுத்துறங்குகிறானே என்று அல்லி ஒரு நாள் கவலையுற்றாள். அவனை எப்படி எழுப்பினான் தெரியுமா? வாளர்களே தட்டி யெழுப்பினான். அவன் “அஞ்சிப்பயந்து அக்கணமே ஏற்றுந்திருந்தான்” அல்லி பேரைச் சொன்னால் தூங்கிப் பிள்ளை எழுந்துவிடும். பகவன் துரியோதன மூடைய தங்கை தூக்கடையின் மகனைத்தானே புந்திரன் மன்றதிருந்தான்! பாண்டவர் காட்டில் தங்கியிருந்ததாலும், பகவந்து முண்டதாலும் அவன் காந்தாரியைத் திருமணத்திற்குப் பிறகு கண்டதேயில்லை. “இப்பொழுது பொற்கொடியாள் கோயி ஒக்குப் போய் வா” என்று சொல்லுகிறாள் அல்லி “எனக்கு ஜந்து வயது, அவனுக்கு மூன்று வயது அப்பொழுதே கவியானம்! என்னை அவள் அறியாள் அவனை நான் அறியேன். எப்படிப் போவேன்?” என்று கேட்கிறான் மைந்தன். சீதி, ஏரி பந்து செவ்வாய் கருகி, “இந்தக் கருவத்தை இப்போதே

அடக்குகிறேன்” என்று சொல்லித் தோழியரைக் கூப்பிட்டு,

“கால்விலங்கு கைவிலங்கு கழற்றவெரண்ணாப்
[பெருவிலங்கு-]
மார்விலங்கு தோள்விலங்கு மன்னனுக்குப்
போடுமென்றாள்”

இவள் பேரோச் சொன்னால் எந்தப் பின்னள் வரப் பூடாது?

பிறகு, புந்திரன் அவளுடைய மந்திர உதவி யாக விண்வழியே போகிறான். கேருடையிலே ஆயிரம் பெண் மகளிர் படுத்து உறங்குகிறார்கள். அவர்கள் ஏல்லாம் ஒக்கப் பணிபுண்டு ஒரு நிறமாய்ப்பட்டு உடுத்தியிருக்கிறார்கள். அவர்களே தன மனவியலைப் பாவள என்று கண்டுபிடிக்க முடியாது புந்திரன் தவிக்கிறான். மனைவியைக் கண்டு இனப்மதியக்காது திரும்பினால், தாபார் தண்டியானே என்று தனயன் அருசுக்கிறான்.

“காணாமல் நாமும் கனமதுரை பேரன்கால்
வாளால் துணிப்பாளே மெந்தனென் நம் பாராளே,
என்று சொல்லிக்கொள்கிறான். பின்னள் மனவியைக் காணாது மீண்டால், பின்னளெய்ன்றும் பாராது வாளரே வெட்டுவாள் அவிலி எனின், அவன் பேரோச் சொன்னால் என் அழுத பின்னள் வாயில் மூடாது?

அந்தப் பொலிவாத அவிலி பின்னளையெயும் நடுங்கச் செய்வாள் என்பதற்குப் ‘பவளக்கொடிமாலை’ யிலும் ஆதாரம் உண்டு. மகன் புந்திரன் முத்துத் தேர் வேண்டா, மாணிக்கத் தேர் வேண்டா, பவளத் தேரே வேண்டும் என்று ஜந்து வயதில் அழுது கெஞ்சி னான். அவிலியும் அருச்சுனனை அழுப்பித்துப்

பவளத் தேர் கொண்டுவரச் சொன்னாள். அவன் மூன்று நாளிலே மீண்டு வருவதாகப் போனவன் பதினாறு நாளாகியும் வரவில்லை.

“மெங்தன்மேல் ஆணையிட்டு மாபாவி போனானே ஆணை மறந்தவனும் ஆர்மேலே ஆசைகொண்டான் எமலோகம் போனாலும் இட்டுவந்து சங்கரிப்பேன்”

என்று சொல்லிக்கொண்டு மெங்தனை யிடுக்கி மாதரசி போகிறாள். வெகுதூரம் தாண்டிச் சென்றதும், பவளம் விளையும் பாங்கான காடு வந்தது. “எங்கள் ஜயா போனது இக்காடோ ஆச்சி” என்று பின்னள் கேட்டான். ‘‘ஜயா’’ என்று சொல்லவே அடித்தாள் தவடையிலே. அருச்சனன் செய்த சூழ்நிர்க்கு மாற்றகப் பவளக்கொடியோடு தங்கிவிட்டமை தப்பு தான். கொடுத்த வாக்கிற்கு மாறாக நடந்தவரை, ‘‘ஜயா’’ என்று சொல்லுவது ஏனோ எனக் கோபம் வருவதும் இப்புதான். ஆனால், அதற்காகக் குழந்தையை அடிப்படென்றால், அல்லியின் மனம் கல்லோ இரும்போ என்று கேட்கும்படி இருக்கிறது. இப்படிப் பட்ட அல்லியின் பேர்சொன்னால் ஏன் அழுத பின்னள் வாய் மூடாது? இதையெல்லாம் பார்த்த பிறகுதான்,

“அல்லியென்று பேர்சொன்னால் அழுதபிள்ளை வாய் மூடும் அல்லியென்று பேர்சொன்னால் அண்டம் கிடுகிடென்னும் அல்லியென்று பேர்சொன்னால் கல்லுத்தெய்வம் [கூத்தாடும்”

என்பதன் முழு உண்மை வெளியாயிற்று.

அல்லியரசாணி மாகலை, பவளக்கொடிமாகலை, புறந்திரன் களவு, புறந்திரன் தூது முதலிய நாட்டுப்பாடங்கள் படித்து இன்புறத்தக்கவை.

பெருங்கதை தமிழ்க் காப்பியங்களில் ஒன்று; கொங்குவேள் என்பவரால் ஆயிரத்திருநூறு ஆண்டுக்கு முன்னால் எழுதப்பட்டது. இதில், உதயணன், வாசவதத்தை என்பாருடைய கதை சொல்லப்படுகிறது. உதய காலத்திற் பிறந்ததால் அரசகுமாரன் ஒருவன் உதயணன் எனப்பட்டான். வாசவனாகிய இந்திரன் அருளாற் பிறந்தமையால் அவன் வாசவதத்தை எனப்பட்டான். வத்சதேசத்து மன்னவன் புதல்வனாய்த் தோன்றிய உதயணன் வியக்கத்தக்க யானை ஒன்றைத் தன்வசம் ஆக்குகிறான். ஒரு நாள் அதற்கு முன்னால் உணவு கொடுக்காமல் அவன் உண்ட காரணத்தால், அவ் யானை அவனை விட்டு நீங்குகிறது. அதைத் தேடிக்கொண்டு போன உதயணன் பகையரசன் பிரச்சோதனன் என்பானாற் சிறைப்படுத்தப்படுகிறான். அப்பகைவன் மகனே வாசவதத்தை. உஞ்சையிற் சிறையிருக்குங்கால் அங்கே மதவெறிகொண்ட பட்டத்து யானையை அடக்கிய பிறகு, உதயணன் வாசவதத்தைக்கு யாழ் கற்பிக்க நியமிக்கப் பெறுகிறான். பிறகு ஒரு நாள் பத்திராவதி யென்னும் ஓர் அழூர்வ யானையின்மீது வாசவதத்தையை ஏற்றிக்கொண்டுபோய் மனம் புரிந்து கொண்டு சயந்தியில் வாழ்கிறான். அவனோடு இன்பம் நுகர்வதிலேயே காலத்தைக் கழிக்கும் உதயணனை நல் வழிப்படுத்தும் பொருட்டு அவன் நன்பனும் அமைச்சனுமாகிய யெளகந்தராயணன் வாசவதத்தை

தீக்கிரொனது போல ஒரு நிகழ்ச்சியை அமைக்கிறான். உதயணன் வருந்தி, அவளை எழுப்பித் தரவுள்ள முனிவனை நாடிக்கொண்டு பேருங்காலை உருவத்தால்—அவளைபொத்த காசி அரசன்—மகள் பத்மாவதி ஏன்பாலைப் புனரைமர நிமுலிற்கண்டு காதலித்து மண்க்கிறான். பிறகு, துண்டேதசத்தை மீண்டும் பெற்று ஆண்டுவாவருநாளில் வரசவத்தைத் திரும்பிவந்து சேருகிறான். சிறிதளவு பிணக்கத்தின பிறகு வாசவத்தை பத்மாவதி போடு ஓத்து வாழ்க்கை நடத்தத் தொடங்குகிறான். தத்தையும் பத்மாவும் தோழிபர் பந்தடிப்பதைக்குடி கண்டுகொண்டிருக்கும் வேளையில், பெண் வேடம் முண்டு அதனைப்பார்த்திருந்து, உதயணன் பந்தடிப்பதிற் சிறந்து மான் வீக்கயைக் காதலித்துக் கவல்கிறான். பின் அவளையும் மண்ந்துகொள்கிறான். முன்னொருவேளை தத்தையும் அவனும் காட்டிற்கெஸ்துங்கால், நூல்பிழிக்கு அறியாத புருவத்துச் சிறுமிகுருத்தி புத்தனைத் தொடுக்கவும் அணிபவும் தெரிபாமல் இருந்தல்ஞகு, மாகலை கட்டிக் கொடுத்து அணிபவுக்கு செய்தான். அவள் அவனை பின்றி வேறாருவரையும் மனக்கு மாட்டேன் என்று சொல்ல, அவன் தந்தை உதயணனிடம் பிறகு கொண்டு வந்து சேர்க்க, அவரசிளாங்குமரி விரிசிக்கையையும் மண்ந்துகொள்கிறான். இங்ஙனம், நான்கு மனைவியர் மண்ந்து, முதல் இரு மனைவியர்மாட்டு இரண்டு புதல்வரைப் பெற்று, இனபம் பல துய்த்து, இறுதியில் துறந்து, தவமேற்கொண்டு சித்த பத்தை உதயணன் அடைந்தான் எனக் கூறி இக்கதை முடியும்.

பட்டத்து யரனை, வண்ணயால் அடக்கப்பட்ட பின், உதயண்ணும் தத்தையும் முதன் முறை கண்ட பொழுதே இருபக்கத்திலும் ஒத்த அன்பினர் ஆயினர். அவன்,

“கள்விதன்,

காரிகை யுண்டவென் பேரிசை யாண்மை
செறுநர் முன்னர்ச் சிறுமையின்றிப்
பெறுவேன் கொல்லென மறுவந்து மயங்கி.

புரிசினான் வரப்பு,

“என் நெஞ்சம் புகுந்து
கள்வன் கொண்ட உள்ளாம் இன்னும்
பெறுவன் கொல்லென மறுவந்து மயங்கி.”

உருகினாள். இங்ஙனம் இருவரும் கண்டவுடனே காதல் கொள்ள, அக்காதல் காரணமாக மனம் நிகழுந்தது என்று கொங்குவேள் தமிழ் முறைப்படி காட்டினார். வடமொழி நாடகத்தில், உதயணன் இருந்த சிறையின ஏதிரே தத்தை ஏறிச் சென்ற சிவிகை நின்றதாக, உதயணன் மாத்திரம் அவளை முதற் கண்டதாகக் கூறப்பட்டிருக்கிறான். பத்மாவதியும் உதயணனைக் காணாமலே தந்தை சொறபடி அவனை மண்ந்தாள் என்று பாசகலி கூறுவர். ஆளால், இத்தமிழ்க் காப்பி யத்தில், இருவரும் முன்னரே கண்டு காதலித்துக் கருத்தொருமித்தவராய் உள்ள புணர்ச்சியும், மெய்யுறு புணர்ச்சியும் மணத்தின் முன்னரே பெற்ற வர் எனக் காட்டப்படுகின்றார். கண்ணியும் தழையும் ஏந்துதல், விலங்குதரு புணர்ச்சி முதலிய தமிழ்த் துறைகளுக்கு இடம் உண்டாக்கிக் கொண்டுள்ளார் கொங்குவேள்.

வாசவதத்தை தீக்கிரயானதாகக் கருதிய உதயனன், “என்ன விட்டுப் போதியோ!” என்று அற்றியும் உற்றியும், வீழ்ந்தும் ஏழுந்தும் கண்ணீர் சொரிந்து கதறுகிறான். பிறகு, அடிக்கடி அவளைப் பற்றி நினைப்பவனாகிறான். காடு வழியே போய்க் கொண்டிருக்கும் ஒரு நாள், ஒன்றிய தேவியை உள்குவான் ஆகி அவன் நெந்த விதத்தைப் பெருங்கதை பின் வருமாறு கூறுகிறது. மான் பினையைப் பார்த்து,

“மான்மடப் பினையே வயங்கழற் பட்ட
தேனேர் கிளவி சென்ற உலகம்
அறிதி யாயின் மாழும் ஆங்கே
குறுகச் செல்கம் கூறாப் எனவும்”

புறாவினைப் பார்த்து,

“வாசவ தத்தை யுள்வழி யறியின்
ஆசை தீர அவ்வழி அடைகேன்”

எனவும், இதைப் போலப் பிறவற்றையுங்காறி, அவன் நெஞ்சமொடு அறிவு மயங்கிய அரசனை அவன் நண்பர் தேற்றி, மகத நாட்டிற்கு அழைத்துச் சென்றார் என்று படிக்கிறோம்.

வாசவதத்தை, பதுமவாதி ஆகிய இருவருள்ளும் வாசவதத்தையே தனது கணவன் பிற மகனிரோடு நேயங்கொள்வதைப் பொறாதவள் என்பது பெருங்கதையால் விளங்குகிறது. விரிசிகையென்னும் முனி மகஞுக்கு உதயனன் பூச்சுடியதை அறிந்தவுடன் அவனுக்கு உண்டாகும் கோபம் அதிகம். பதுமாவதியை மனந்துள்ளான் அரசன் என்று அறிந்ததும் அவள் ஊடுகிறான். பந்தாட்டத்தின் பிறகு அரசன்

தேவியாரைக் காண வேண்டும் என்று சொல்லிட அழகிற் சிறந்த மானனீகையென்னுந் தோழியை மறைத்தே வருகிறாள். அப்பெண்ணைத் தோழியர் கூட்டத்திற் காணவில்லையே என்று அவன் கேட்டதுங் கண் சிவப்புறுகிறாள். மானனீகையை உதயணன் மனக்க வாசவத்த்தை இசைந்தே இராள், அவன் தனது தங்கையே என்பது வெளிப்படாதிருக்கு மாயின்.

ஆனால், பதுமாவதியோ அவ்வளவு பொறாமை யுடையவள் அல்லன். வாசவத்த்தை வல்லவளாக விளங்கிய யாழில் தானும் பயிற்சி பெற விழைந்ததாகப் பதுமாவதி ஒரு நாள் உதயண்ணிடத்தே கூற, அவன் வாசவத்த்தை இறந்ததற்கென வருந்தி ஒன்றுஞ் சொல்லமாட்டாதவனாய் இருந்த நிலையில், அவன் கலக்கத்தை அறிந்த பதுமாவதி “புத்தல் யாவதும் பொருத்தம் இன்று” என நினைத்து, வேறு செயல் ஆற்றச் செல்லவன் போல் அவ்விடம் விட்டு அகன் றாள். அவனுக்கு மேலும் மேலும் வருத்தந் தரலா காது என்பதே அவள் என்னம் வாசவத்த்தை உயிர் பெற்று வந்ததும் அவளை வணங்கினாள் பதுமாவதி. பின்னரும், பல மாதம் அவளோடு உதயணன் கூடி யிருத்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்கள்.

“பெருந்தகு கற்பினெம் பெருமதன் தன்னொடு
பிரிந்த திங்கள் எல்லாம் பிரியாது
ஒருங்கவன உறைதல் வேண்டுவல் அடிகள்.”

என்றவிடத்து, முத்தாளைப் பெருந்தகு கற்பினன் என்று அவன் போற்றியது நோக்கத்தக்கது.

மான்னீகை ய ப்பற்றி, வாசவதத்தை தொற்றும் மேற்கொண்டு அவளுடைய தலையிரை அரிவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்க, அவ்வாணையினின்று விளக்குதற்குப் பதுமாவதியின் உதவியை நாடினான் உதயணன். அவன் வேண்டுகோட்கு இணங்கி,

சீறி யருஞ்சுல் சிறுமையுடைத்து
வீறுயர் மடந்தாய் வேண்டா செய்தனை
அங்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறங்கோட்குப் பொறையே பெருமை?

எனப் பதுமாவதி கூறினாள். இவ்வாற்றான், வாசவதத்தை, பதுமாவதி என்ற இருமகனவியரிடையே உள்ள குண் வேறுபாடுகள் ஆசியால் அழுகுறக் காட்டப்படுகின்றன. இதிலிருந்து, ஒரு பெண்ணைப் போலவே எல்லாப் பெண்களையும் படைத்துக் காட்டுதல் ஓவ்வாதைக் கொங்குவேள் கருதினமை புப்படும்.

மான்னீகை, உதயணன் ஆகிய இருவருந் தனித் துச்சந்தித்த விதத்தை விரகினால் அறிந்துகொண்ட வாசவதத்தை ஒரு நாள் மான்னீகையை மறைத்து வைத்துவிட்டுத் தானே அக்குறியிடத்துச் சென்று ஆடினவள் போல இருந்தனன். உதயணன் அங்கே வந்து அவளை மான்னீகை என்று நினைத்துக் கொண்டு, அவள் ஊட்டைத் தணிக்கவேண்டிப் பின் வருமாறு கூறினான்.

“முரசு முழங்குதானே அரசொடு வேண்டினும்
தருகுவன் இன்னே பருவரல் ஒழியினி
மானே தேனே மான னீகாய்ச்”

என்று கூறிக் காலைப் பற்றவங் கேளாது மறுத்தவள் போல் இருந்தாள் வாசவத்தைத் தீர்மை அவன் அவளை வணங்க, அவள் நகைத்துத் தனது உண்மை அருவத்தைக் காட்டினாள். அவன் ஓடினான். இந்தப் படத்தைப் பெருங்கதையில்,

“நக்கனன் ஆகி, யிர்கோயி! கூறிய
மானும் தேனும் மானனீகையும்
யானன்று என்பெயர் வாசவத்தைத்
காணேனக கைவிட டோட்டனன்”

என்றவிடத்துக் காணலாம்.

இக்காப்பியத்தில், எண்கவைகளும் அழகாகத் தீட்டப்பட்டுள்ளனது மூன்னீகையின் தலைமயிர் அரி படவேண்டிய வேளையில், யாகி அச்செசயல் நிதமூதவாறு தடுக்கும் பொருட்டுப் பித்தன் வேடம் மூண்டு கூறை கீறி, நீறு மெய்யுசி, கண்டோர் வெருவ வருகின்றான் அவனைக் கண்டதும், பாவையர் பலரும் பயந்து இரிந்து ஒடுகிறார்கள். அதனை வருணிக்கின்ற கவிஞர் அவர்கள் உருண்டு போவது போலவே தம் சொற்களாற் கூறுகிறார்.

“விழுநருமெழுநருமேல்வரா நடுங்கி
அழுநருங்கதேவியின் பணைநரு மாக”

என்றவிடத்து உருட்சி காணப்படுகிறது.

யெளகந்தராயனன் பாகீதி என்ற ஒரு பெண் வடிவமெடுத்து, உஞ்சையில் சென்ற ஆண்டு நீர் விழா மறந்ததால் நள்கிரி என்னும் பட்டத்து யானை முன்னர் மதவெறி கொண்டதென்றும், இந்நீராட்டு விழா நடத்தாவிட்டால் தான் மீண்டும் பானையினுள்ளே ஏதுந்து ஊருக்குத் துயாம் விளைப்பேன் என்றும்

கூறுகிறான். அப்போது உண்மையிலேயே சாமி வந்து ஏறியதோரு காட்சியைக் காட்டுவார் போலே கொங்குவேள் கதையை எழுதுகிறார்.

“கொடும்பூண் மார்பில் கூந்தல் பரப்பிப்
பிடிக்கை யன்ன பெருந்தோள் ஒச்சி
இடிக்குரல் முரசின்முன் எழுந்தனன் ஆடு
விழாக்கோளாளரைக் குழாத்திடைத் தரீஇத்
திருகீரட்டணி மருவி ராயிற்
பிணக்குறை படுத்துப் பினிறுபு சிறி
இன்றுஞ் சென்றியான் குஞ்சாம் புகுவல்.”

என்ற அடிகளால் அந்த ஓவியத்தைத் தீட்டுகிறார்.

உதயணன் கவலையின்றி இருப்பதாகச் சொல்லப் படும் ஒரிடமும் சொல்லோசையாலேயே அப் பொருளைக் கொடுப்பதாய் உள்ளது. வாசவதத்தையை மணந்தவின், பகவிரவு அறியானாய், இன்பம் ஒன்றே துய்ப்பவனாய், தன் நாட்டைப் பகைவன் பாஞ்சால அரசன் ஆருணி ஆள்வதைக் கருதானாய், தன் தம்பியர் அரசிழந்திருப்பதையும் நினையானாய், கவலையின்றி இருக்கிறான் என்பதை, இடபகன் என்னும் அமைச்சன், மற்றோர் அமைச்சன் ஆகிய மூகிக்குத் தெரிவிக்கிறான். அவ்வேளையில், பெருங்கதை கூறுஞ் சொற்கள் அக்கவலையின்மையை ஓவியினாலேயே காட்டுகின்றன.

“ஆருணி அரசன் ஆள்வது மறியான்
தன்னுயிர் அன்ன தம்பியர் நினையான்.
இன்னுயிரி குக்கண் இன்னதென் றறியான்

.....
செவ்வியுங் கொடா அன் இவ்வியல் புரிந்தனன்”

என்ற இடத்தை நோக்குக.

மானனீகை அடித்து எழும்பிய பந்துகள் நிலத் திற்பட்டு ஆகாசத்தில் ஓங்கிய செய்தியைக் கூறு கின்ற இடத்து, பந்தின் விரைவையும் மானனீகையின் விரைவையும் பெருங்கதை சொல்லொலியால் வருணிக்கின்ற அழகு நயக்கத்தக்கது.

“மாறுமா ரெழுந்து மறிய மறுகி
எறுப இழிப் ஆகாய நிற்பன

ஓடா நடவா ஒசியா ஒல்காப்
பாடாப் பாணியின் நீடுயிர்ப் பினளாய்”

என்றதைக் காண்க. பந்து அடிக்கடி அடிக்கப்படுவது போன்ற எண்ணம் இவ்வடிகளைப் படித்தவுடன் உண்டாவது திண்ணனம்.

மானனீகை உதயனெனாடு கள்ள நட்புப் பெற்ற தற்காக அவள் கையைக் கட்டி வருத்தினாள் வாசவ தத்தை. பிறகு, தனது தங்கை யென்பதை யறிந்துகொண்டவுடன், தத்தை கண்ணீர் பெருக்கிய பிழை செய்ததற்காக இரங்குகிறாள். அப்பொழுது பெருங்கதை உரைக்குஞ் சொற்களே அழகையைப் புலப்படுத்திவிடுகின்றன.

“குழுஉக்களி யானைக் கோசலன் மகளே
அழேற்கவெம் பாவாய் அரும்பெறல் தவ்வை
செய்தது பொறுவெனத் தெருளாள் கலங்கி,

விம்மி விம்மி வெய்துயிர்த் தென்குறை
எம்முறை செய்தேன் என்செய் தேனென
மாதரக் கண்ணீர் மஞ்சன மாட்டி

ஆதரத் துடைந்தனன் பேதைகண் துடைத்து”

என்ற அடிகள் அவச்ச சுவையைக் காட்டுகின்றன அல்லவா? பல கருத்துக்களுக்கு ஏற்ற வகையிற் பாடக்கூடிய பலவித ஓசையையுடைய விருத்தம்

முதலான பாவினங்களையும், கலி, பரிபாடல் ஆகிய பரக்களையும் ஆளாதிருந்தும் அகவல் என்று சொல்லப் படும் ஆசிரியப்பா ஒன்றியேயே பெருங்கதை முழுவதும் ஏழுதிய இவ்வாசிரியர், இடத்திற்கு ஏற்ற வகையிற் பொருளோடு பொருந்தச் சொல்லமைத்துச் செய்துள் செய்த திறத்தைப் பாராட்டாதிருத்தல் யீய்ளாது.

இவ்வாறு கொங்குவேள் பாடிய பெருங்கதையில் நூறு அகவல்கள் இப்பொழுது இருக்கின்றன..செய்யுள் மொத்தம் ஐந்நூறு பக்கத்தில் டாக்டர் உ. வே.சா மி நா த ஜயர் அவர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.

சமஸ்கிருதத்தில், “தூர்விநீதன் என்ற அரசன் ஏழுதிய கதையைத் தழுவியே பெருங்கதை எழுதப் பட்டதாக மதிக்கப்படும். தூர்விநீதனும், பைசாச மொழி யில் குணாத்தியாற் செய்யப்பட்ட பிரஹத்தா என்பதை பொட்டியே எழுதினான் என்பார்கள். சமஸ்கிருதத்தில் பாசகவி இயற்றிய “ஸ்வப்ன வாசவதத்தா”, “பிரதிஞ்ஞா பெளகந்தராயணன்” என்ற நாடகங்களும், சுபந்து இயற்றிய “வாசவதத்தா” என்ற நாடகமும், ஹர்ஷி ராஜன் செய்த “ரத்னாவளி” என்ற நாடகமும் இக்கதையோடு தொடர்புடைய நாடகங்களாகும். இக்கதை காளிதாசருக்கும், மனிமேககை ஆசிரியர் சாத்தனாருக்கும் தெரிந்ததே. இக்கதை, சற்றுத் திரிந்தவடிவிற் கேரள நாட்டிலே “தச்சோளி ஒதயணன் கதை”யென வழங்கும் நாட்டுப் பாடல்களிற் காணப்படுகிறது. மலையாள தேசத்தில், சாக்கையர் இந்தக் கதையைக் கூத்தாக நடிக்கிறார்கள்.

பெருங்கதையில் உஞ்சைக் காண்டம், இலாவன காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நவான காண்டம் என ஐந்து பெரும் பிரிவுகள் உள். ஓவ்வொரு கண்டமும் தனித் தனியாய்ப் படித்து இன்புறத்தக்கது.

8. பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள்

பழந்தமிழ்ப் புலவர் மானமே பெரிதுடையவராய் வாழ்ந்தவர். இன்றிப்பகுதியாச்சிறப்பியலை நன்கும் பெற்றி வாய்ந்த பொருட்களாயினும் அவற்றை அடையப் பயிக் செய்க்கு செய்ய வேண்டுமெனின், அஞ்சி விடுப்பர், உலகினை ஒருங்கே பெறுவதெனினும், பழியோடு வருவதற்கிணி, அதனைக் கொள்ள மாட்டார். என்ற தாய் பசித் திருக்கக்கு காணும்பூவு வறுமை உற்றங்கானறம், பழிச் செப்பி ஓன்று தானுஞ் செப்து அத்தாயையும் பாதுகாக்க நினைவார். உபின் மகனவி மக்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பழிச் செய்க் கூடும் செப்பி இணங்குவரோ? நாம்புந் தோறுமாய்த் தீரங்கி நீரைத்து முத்த தாய் தந்தையரோ, இளைப் பழிகிய மகனவியோ, பச்சினங்குழுவியோ, பசியால் உயிர்விட வேண்டிய அளவில் வறுமை வந்துறர் பொழுதிலும், இளிவந்த செய்க் கதுவும் செப்து அவருபிரப் பாதுகாக்க இக்கொர்க்கே, இளிவந்தனப்பி செப்தாயினும் அன்னார் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் போவியுரை அவர்க்குப் பெரிருந்தாது. காட்டாக, ஒன்று கூறுவேன். புலவர் ஒருவர் மிக்க வறுமையுற்று மகனவி மக்களோடு நாடுபெயர்ந்து போகின்றார். வீட்டிலுள்ள தட்டுமிட்டுப் பொருட்களைத் தலையிலும் தோளி ஒமாகச் சுமந்துகொண்டு அவர்கள் போகின்றார்கள். மெல்லியல் வாய்ந்த மகனவி நடக்கமாட்டாது தள்ளாடி அடியெடுத்து வருகிறவள், இடையே கிடக்கும் மலை மீது அடி வருந்தும்படி நெடிது நேரம் ஏறி வருகின்றார்கள். அந்த நிலையில் ஒரு பொய் கூறுவார்களின் பெருஞ்

செல்வம் கிடைக்கப் பெறுவர் என்பதை அவர் அறிகின்றார். ஆயினும், பொய் கூற அவர் மனம் ஒருப்பட வில்லை. அதனால், மேலே நடக்கின்றார். அப்பொழுது அப்புவர்,

“வாழ்தல் வேண்டிய
பொய்க்குறேன்; மெய்க்குறுவல்”

என்று கூறுகின்றார். அப்புவர் பெயர் மருதனீஸ் தாகனார்.

புவவரென்பார் பொருளுக்காக ஜிலாததைக் கூறுகிறவர் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசரையும் செல்வதையும் புகழ்ந்து, அவரிடம் உள்ள பொருளைப் பறிப்பதே புலனேருமுவர் தொழில் எனச் சிலர் நினைக்கிறார்கள். ஒன்றுங் கொடாதானைம் பாரியென்றோ, ஓரியென் தோ புகழ்வதும், வீரயில்லாதவனை விறல் வீமனென்றோ வில் விசயவென்றோ புனைவதும் அவர் இப்பு என்றுகூட நினைக்கிறார்கள். இது தவறு. காட்டாக, வன்பரணர் என்னும் புலவர் அவ்வாறு வாழ்ந்தவர்கள் என்பது,

“பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின் ருளஞ் சிறுசெங் நாவே”

என அவர் கூறியவாற்றால் விளங்கும். பெருமையிலாத மன்னராற் புகழுப்பட்டும் பொருள் தரப்படும் நோக்கத்தால், அவர் செய்யாத செயல்களைச் செய்தனர் என்பதே, அவர்பால் இல்லாத குணங்களை உடையவர் என வியந்து கூறுவதை அப்புவர் நா அறிந்தில்து எனக் கூறுகின்றார். அப்படிக் கூறுங்கால் பொய் கூறி வாழ்வு பெறாத காரணத்தால் தாம் வருந்தவில்லை என்பதை ‘எம்-

நா' என்ற வகையாற் புலப்படுத்துகின்றார். 'என் நா' எனச் சொல்ல வேண்டிய இடத்து அவர், 'எம் நா' எனக் கூறியது இக்காரணத்தால் என்க.

வாய்மை பேசுவதில் மகிழ்ச்சி யுடையார் என்பதைப் புலப்படுத்தத் தமது நாவைச் செல்விய நா என்றே கூறுகின்றார். மக்கள் எல்லோருக்கும் உள்ள அளவுதான் தம் நாவும் இருக்கிறதென்பதையும், யாவரும் வாய்மையே பேச முயன்றால், அம்முயற்சி கைகூடும் என்பதையுங் காட்டுவார்போல, “எனது நா மிகப் பெரிய தொன்றன்று, சிறியதே” எனக் கூறுபவராய், “எஞ்சிறு நா” எனச் சொல்லியதைக் காணுந்தோறும் மகிழ்ச்சி உண்டாகிறது. இவ்வாறு கூறிய வன்பரணர் போன்று வாய்மையற்ற பேணி வாழ்ந்த பழந்தமிழ்ப் புலவர் பலர்.

அக்காபெப் புலவர்கள் திருப்தியுடையவராய் வாழ்ந்தவர் என அறிகின்றோம். எத்துணைப் பொருள் பெற்றாலும், மேலும் மேலும் திரட்ட வேண்டும் என்னும் அவாவுடையாரைப் போன்றனறிப் பெற்றதன் கண்ணே மகிழ்ந்து பிறர்க்கு வழங்கியும் வாழ்ந்தார் என அறிகின்றோம்.

‘பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி’

வாழ்ந்தவர் என அவர்கள் காணப்படுகிறார்கள். பொருளை நிரம்பப் பெற்ற புலவர் ஒரு வர்ஷதம் மனையாட்டியை நோக்கி, “நாம் நன்றாக வாழுவேண்டும் என்று நினைத்துப் பூட்டி கவக்காமல், யாருக்குக் கொடுக்கலாம் என்று என்னோடு கூந்து ஆலோசியாமல், நீயும் எல்லோர்க்குங் கொடுப்பாயாக, நானும் கொடுப்பேன்” என்று கூறுகின்றார்.

“இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் குழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழு வோயே!”

எனப் பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் கூறியதாக
இரு பாட்டுக் கூறும்.

இன்னொரு புலவர் “பிறன் கடை மறப்ப
நக்குவன் கெவினோ? எனக்கூறுகின்றார். இதிலிருந்து
அறியப்படுவன் என்னவென்றால் கொடுப்பவன் நிரம்பக்
கொடுப்பான் என்பதும்; அப்புவர் மன அமைதி
உடையவர் என்பதும் ஆம். மற்றொரு புலவர்,
“ஒன்னைப் பாடிய என வாய் பிறர் புகழ் சொல்லா
திருத்தல் வேண்டும்” என்றவாறு கூறுகின்றார்.
அப்பகுதி,

“சிறப்பாடிய ஆவங்கு செந்நா
பிறரிசை நுவலாமை வேண்டும்”

எனப்பது:

அப்புவர்களோபாற் காணப்படும் இன் வொரு
சிறப்பியல்பு செய்ந்தனரி, அப்பறிதலீடு தமிக்கு உதவி
செய்த ஒருவனது பரம்பரையில் வந்தவரைப் பெரிதும்
விரும்பிப் பாராட்டும் இயல்புடையவராய்ப் பலர் வாழ்ந்தார்
கள். காட்டாக, பெருந்தலைச் சாத்தனாரைக் கூறுமாம்.
அவர்களும் மனைவரு நாள் கண்ணரக்கோப்பெருநள்ளி
வீட்டிற்குச் சென்றாராக, அவர் மனைவி அப்புவர்க்கு
யானைப்பிடியும் பொருளும் கொடுத்து உதவினாள்.
அதை நினைவுகூர்ந்து, பெருநள்ளி மரபில் வந்த இளங்
கண்ணரக்கோ என்பான் விளையாடிக்கொண்டிருந்தானை
இரு நாள் ஓடோடியுந் தழுவி அனைத்துப் போற்றினார்
அப்புவர் எனின், அவர் நல்வியல்பு விளங்கும்.

ஆய் என்ற வள்ளல், முடமோசியார் என்ற புலவருக்குப் பற்பல கொடைகள் கொடுத்துள்ளான். ஆதலால், அவன் குடியை வாழ்த்த நினைத்தார். அப்புலவர். அந்நேரத்தில், வடதிசையில் உள்ள இயயுமலையைப் போலத் தென்றிசையில் ஆய்குடி மனபதைகளைக் காக்கின்றது என்கிட சொல்லினார்டதனே அவருக்குப் பெரியதொரு வருத்தம் நேரிட்டது. ‘ஆய்’ என முன்னால் வைத்து எண்ண வேண்டிய தகுதியுடையானை இமயத்தின் பின்னால் வைத்து எண்ணினேனே, எத்துணைப் பெருந்தவறு செய்தேன் எனக் கருதி மிகவும் உள்ளந்தார். முன்னால் எண்ணப்பட வேண்டியவனைப் பின்னால் உண்ணிய என் நன்றி கெட்ட நிலை காரணமாக, என் நெஞ்சு அமிழ்ந்திப் போவதாக என்றார். அவனை முதலிற்புகழுஞ் சொற்கள் காதில் விழாமல், இமயத்துதம் புகழ்ந்த சொல் காதில் கேட்கப் பெற்றமையால், அக்காதுகள் தூர்ந்து போகட்டும் என்றார்யோமர்யோப் போன ஊரில் உள்ள பாம்புகளைத்தையிடப்போலத் தீர்ந்து போகட்டும் என்றார் மக்கள் வரமும் ஊரில் உள்ள கிணறு ஆயின், அது மீண்டும் தேண்டப் படாம்; பாழுரில் உள்ள கிணறு தேண்டப் படாது ஓழிவது போலவே, என்ற செவிப்புலன் அறவே ஓழியட்டும் என்பார் போல இவ்வண்ணம் கூறினார். இவ்வாறு கூறியதற்குக் காரணம் அவருக்கு ஆயினிடத்துள்ள செய்ந்தனறி யறிதலே ஆகும். இந்நன்றியறிதல் புலவர் யாவர் மாட்டும். காணப் பட்டதொரு சிறப்பியல்பு ஆகும்.

அக்காபை புலவரிற் பஸ் முயற்சிபுடையாப் பாழு வேண்டும் என்று நினைத்தார்கள். நன் முயற்சி

செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இல்லாதாரர் வெறுத்தார்கள். அதனால்தான், ஆந்தூர் கிழார் என்னும் புலவர் “மூட்கை யில்லோன் யாக்கை போல” என வெறுத்துரைத்தனர். “நல்ல மேற்கோள் இல்லாதவனுடைய உடம்பு பொலிவற்றுப் புல்லென்று இருத்தலைப் போல” என உவமையாக வழங்க வேண்டும் என்றால், உயரிய குறிக்கோள் உடையராக மக்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எத்துணைப் பெரிய அளவு புலவரிடம் குடிக்காண்டிருத்தல் வேண்டும்!

முயற்சி எடுக்குங்கால், உயரிய பொருள்களின் பொருட்டு அஃது எடுக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோள் உடையராய்ப் புலவர் பலர் காணப்பட்டனர். அதனால்தான் ஒரு புலவர் “யானையை வேட்டையாடச் செக்கிறவன் சில வேளைகளில் யானையையும் பெறுதல் கூடும்; காடை, கவுதாரி முதலிய சிறு பறவைகளை நாடிப் போகிறவன் சில வேளைகளில் அப்பறவைகளும் பெறாமல் வறிதே திரும்பவும் கூடும்; ஆதலால், உயர்ந்த பொருட்களினிடத்தே விருப்பம் வைக்க வேண்டும்” என்ற கருத்துப்படக்கூறினார்.

“யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”

என்றார். இக்கருத்தினாலேயே திருவன்ஞாவரும்,

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளால், மற்றது தள்ளினும் தள்ளாமை சீர்த்து”

என்றார். செய்யக் கருதுவதை, உயர்ந்ததாக எண்ணி, அஃது ஏதாவது காரணத்தாற் கிடைக்கப்பெறாது போய்விட்டாலும் மக்கள் பழிக்கப்படமாட்டார் என-

பதே கருத்து. விண்ணிடத்துக் குறிவைத்துச் சுடு கிறவன் தவறினாலும், மரத்திடத்துக் குறிவைத்துச் சுடுகிறவனவிட உயரமாகவே சுடுவான் ஆதலால், உள்ளத்தில் தளர்ச்சி வேண்டா” என ஜியார்ஜா ஹெர்பர்ட்டு (George Herbert) கூறியுள்ளதும் சண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே வேந்தல் இனிது”

என்னும் திருக்குறளும் இக்கருத்தானே எழுந்தது. எவி போன்ற சிறு முயற்சி உடையாரை இகழ்ந்தும் புவி போன்ற பெரு முயற்சி உடையாரைப் புகழ்ந்தும் புவிவர் ஒருவர் பார்டினர் (புறநானாறு-செப்புள் 190). எனவே, தாளாண்மை உடையாரைப் புவவர் பாராட்டினர் என்பது பெறப்படும்.

புவவர் சிலர் வறியராய்ப் பேசப்படுதல் காரணமாகப் பண்டைத் தமிழ்ப் புவவர் அனைவரும் வறிஞர் என எண்ணுதல் ஆகாது. புவவர் பஸ் வெவ்வேறு தொழில் இயற்றுவாராய்ப் பெரும்பொருள் படைத் திருந்தனர். கூவாணிகள் சீத்தகைச் சாத்தனார், அறுவை வாணிகள் நல்வேட்டனர், மருத்துவன் தாமோதரனார், கொல்லன் அழிசி, எழுத்தாளர் சேந்தன் மூதனார், கணக்காயர் தத்தனார் முதலிய புவவர் பெயரே அவரவர் தொழிற்றிறத்தைக் காட்டும். சோழன் நல்லுருத்திரன், பாண்டியன் நெடுஞ் செழியன் சேரமான் கணைக்கால் இரும்பொறை முதலான அரசர்கள் புலமையுடையராய், மிக்க மான முடையராய் வாழ்ந்த திறம் பஸ் அறிந்தது.

இன்னேரன்ன பழந்தமிழ்ப் புவவருடைய சிறப்பியல்புகளை முழுவதும் அறிய வேண்டுவோர் புறநானாற்றுப் பாடல்களை ஊன்றிப் படிப்பார்களாக!

தாமரை போன்ற முகம் என்பது நெடுநாளாக வழங்குகின்ற ஒரு மரபு. தாமரை போன்ற முகம் என்று நூறு கவிஞர் நூலியற்றினால், நாடொரும் கட்டுரையில், கதையில், நாடகத்தில் அவ்வண்ணமே நாம் கேட்போமானால், சலிப்படைதல் இயல்பு. மக்களுடைய உள்ள நிலை, பயிற்சியில் உள்ள ஒரு வழக்கி னின்று சிறிது வேறுபட்டதொன்றை ஏதிர்பார்ப்பது இயல்பு. அதனால், தாமரைக்கு அடிடகொடுத்து, ‘நாமகள் வீற்றிருக்கும் தாமரை போன்ற முகம்’ எனக் கூறித் தாமரையை உயர்த்தி, முகப் பொலிவையும் அது காரணமாக அயர்த்திக் காட்டிக் கவிஞர் ஒருவன் முயன்றிருப்பான். அதன் பிறகு ‘திங்கள் போன்ற முகம்’ என்று மற்றோர் உவமை தோன்றியிருக்கும், அந்நிலையில் வேறொரு கவிஞர் ‘தாமரையே தின்முகம் ஓக்கும். வேறு எதுவும் ஓவ்வாது’ எனக் கூறியிருப்புஞ்சு அழகில் தாமரை மர் சிறந்ததா, முகம் சிறந்ததா என ஆராய்ப்புகுந்தவன் போல ஒருவன் ‘தாமரை போல் உன் முகம் மர்கிறது. உன் முகம் போலத் தாமரை மர்கிறது’ என்று கூறியிருப்பன். இன்னொருவன் களங்கம் பொருந்திய சந்திரனுக்குத் தேர்ற்குந் தாமரை யும் முகத்திற்கு ஓக்குமானாலும், முகம் சிறந்தது எனச் சிறிது மாற்றிக் கூறியிருப்பன். இவ்வாறு சலிப்புணர்வு நீக்கப்பட்டிருக்கும். காலஞ் செல்லச் செல்ல ‘இது தாமரையன்று முகமே’ என ஒருவன் கூற முற்பட்டிருப்பன். தாமரை போல முகம் மலருகிறது என்று சொல்லி

வந்ததை விட்டு, முகம் போதத் தாமரை மரர்கிறது என்றுகூடச் சொல்வதற்கும் ஒருவன் தேரடிக்கியிருப்பன்.

இவை அனைத்தும் சலிப்புணர்வை நீக்கப் பயன் பட்டிருக்கின்றன. அதனால் “தாமரை பேரன்றது முகம்” என்ற மரபு இலக்கிய வளர்ச்சிக்குத் தட்டியாக இருக்கக் காண்வில்லை. அந்த உவமையையே புதுப் புது மெருகிட்டு ஆண்டமையால், இந்தச் சலிப்பு நீங்கி விட்டதாகக் காண்கிறோம்.

இந்தப் புதுக் கற்பனைகளும் அடைகள் தாழும் பெருவழக்கினால் சலிப்பினை உண்டாக்கிவிட்ட ஒரு காலத்திலே, தாமரை என்ற சொல்லுக்குப் பதில், முளிகி நளினம், கமலம், பதுமம், அரவிந்தம், அய் போருகம், சரோருகம் முதல்ளை கடினமான சூற களையும் வேற்று மொழிச் சொற்களையும் வழங்கி, அது சலிப்பினை நீக்க முறைப்படிருப்பார். போருள் ஓன்றானாலும் சொல் வேற்றானதால் இந்தச் சலிப்பு நீங்கி இருக்கும்.

இதனால், சில அடிப்படையான உவம மரபுகள் எத்துணை நூற்றாண்டுகள் கழியினும் இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதில்லை என அறியலாம். ஆயினும், புத்தம் புதிய உவமைகள் சிலவற்றைப் படைத்துக் காட்டவேண்டும் எனக் கவிஞர்கள் சிலை இக்காலத்தில் நினைப்பதுண்டு. அதனால் தான் “பவளம் போன்றவாய்” என்ற வழக்கத்திற்கு வேறாக, பாரதியார், “மாம்பழ வாயினிலே—குழலிசை வண்ணம் புகழ்ந்திடுவோம்” எனக் குறிப்பிட்டார். சிலருடைய வாய் உருட்டிவிட்ட மரம்பழம் போல் நிறமாகவும் சதையாகவும் இருக்கும். அந்த வாயைக் கற்பனை.

உலகிற் கண்ணிடத்துக் கண்டார் பாரதியார். அதனால், அவ்வண்ணம் பாடினார். மேலும், ‘முகம் போன்றது மதி’ என்ற படியையும் தாண்டி, “இளையள் ஒருத்தி மீதெழும் அன்பின் விளை புன்னகையினன் முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில், வெண்ணிலாவின் முகத்தில் நிரந்தரம் விளங்குவது எப்படியோ” எனப் பாடினார். இதனால், தாமரை போன்ற முகம், முகம் போன்றது தாமரை என்ற அடிப்படை இன்னும் அகவில்லை எனக் காண்கிறோம்.

மேகம் போன்றது கூந்தல். கூந்தல் பொன்றது மேகம் என்ற மரபுகள் சலித்துப் போதிற வேளையில், தேங்றினார் மகாவித்துவான் மீனாடசிசுந்தரம்பிள்ளை. எல்லாப் பருவத்து நங்கையருடைய கூந்தலுக்கும் மேகம் உலமை சொல்லத் தக்கதா எனச் சிந்தித்தார். பதினெண்ந்து வயதுச் சிறுமி ஒருத்தியின் கூந்தலும், நாற்பது வயதுடைய பெண் ஒருத்தியின் கூந்தலும் மேகத்தையே ஒத்தன என்று சொல்லுவதிலே ஓர் இடர்ப்பாடுண்டு என்பதைக் கண்டார். அதனால் பதினெண்ந்து வயது அரிவையின் கூந்தல் ‘இளையான் குடிமாற நாயனார் நன்றிரவில் நெல்முளை வாரிய போதிருந்த மேகத்தை ஒத்ததாக இருந்தது’ என்றார். மழைக்கால இருள் குழந்த மேகம் மிக்க கருமை வாய்ந்ததன்றோ? அத்துணைக் கருநிறம் இவளது கூந்தல் என்றபடி. நாற்பது வயதுடைய பேரிளம் பெண்ணின் கூந்தலைப் பற்றி கூறும்போது, சூழியங் தோன்றுதற்கு இரண்டு நாழிகை நேரத் திற்கு முன்னால் கூடுகின்ற ஒருட்டைப் போன்ற

சூந்தல்' என்றார். இதனால், இவள் தலையிற் சிறிதளவு வெளுப்பும் உண்டென அறிய வைத்தார்.

இவ்வாறு கவிஞர்கள் காலத்துக்குக் காமம் உவமைகளைப் பொருள் ஒத்த வேறு சொற்களி னாலும், அடை கொடுத்தானும் வகையினாலும், மாற்றி மாற்றி உயிரோடு உலாவ வைத்திருந்தனர் என்பது அறியப்படும்.

இக்காரணத்தால்தான், சொல்லும் பொருளும் போல, பருந்தும் நிழலும் போல, மலரும் மணமும் போல, நகமும் சதையும் போலன்ற உவமைகள் ஓரே பொருளன வாய் ஏழுந்தன. ‘மலரும் மணமும் போல’ என்பதற்கு அடைகொடுத்து ‘வண்ணப் பூவும் மணமும் போல’ எனக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். காமனும் (அவன் தம்பி) சாமனும் போல, மாமனும் மருகனும் போல எனத் திருத் தக்க தேவர் சிந்தாமணியில் கூறினார். இம்மரபுகளைக் கடந்து இக்காலத்திற் கவி இயற்றுகின்ற சிரை, “கோழி யடி நானுனக்கு, சூஞ்சியடி நீயெனக்கு” என்றும், “கோழியடி நானுனக்கு, கொல்லைப்புனம் நீ யெனக்கு” என்றும் பாடுவதன் அடிப்படை “மலரும் மணமும் போல” என்பதாகும்.

உவமைகள், சொற்கள் முதலானவற்றின் மரபுகளை விட்டுவிட்டு, கருத்தில் வரும் மரபினைக் காண்போம். ஆன்தான் பெண்ணிடத்திற் காதலை முதன் முதல் வெளிப்படக் கூறுவது என்பது ஒரு வழக்கு. இந்த வழக்கினைச் சூர்ப்பணக்கயைப் பொறுத்து மாற்றினார் கம்பர். கடலன் காமம் உழந்தாலும் தம் காமத்தை வெளிப்படுத்துவது பெண்டிர் மரபன்று என்பது,

“கடலன்ன காமம் உழக்கும் மடலேறாப்
பெண்ணின் பெருத்தக்க தில்”

என்ற திருக்குறளால் புகப்படும். ஆனால், சூர்ப்பணகை போன்ற அரக்கியரிடத்து இம்மரபு செல்லாது என்று கம்பர் கருதியதாற்போன்றும் அவள் இராமனிடம் தன் காதலைத் தானே வெளியிட்டதாக வரைந்தார்.

“தாழுறு காமத் தன்மை தாங்களே உரைப்ப தென்பது
ஆமென லாவ தன்றால் அருங்குல மகளிர்க் கம்மா!

‘ஏழுறும் உயிர்க்கு நோவேன்! என்செய்கீன் யாரும் இல்லேன் காமன்என் றாருவன் செய்யும் வன்மையூக் காத்தி
என்றாள்’”

என்பது அப்யாட்டு. இப்படிக் கூறுகிற இடத்திலும் பெண் மரபுக்கு மாறுபடச் சூர்ப்பணகை பேசினாலும், சொல்லுகிற சொல்லின்கண்ணே அவள் பெண்மை காணப்படுகின்றது எனக் காட்டுவார் பேரன்று கம்பர்,

“தாழுறு காமத் தன்மை தாங்களே உரைப்ப தென்பது
ஆமென்லாவ தன்றால் அருங்குல மகளிர்க் கம்மர்”

ஏன் நீட்டிவளர்த்தி உரைத்துளார் “நல்ல பெண்கள் காமத்தை தாமே உரையார்” என்பதுதானே “கருத்து? அதைச் சொல்கை ‘காமம்’ என்வேண்டிய இடத்தில் ‘காமத்தன்மை’என்றும் ‘தாங்களே உரையார்’, எனவேண்டிய இடத்தில், தாங்களே உரைப்பதென்பது ஆமென்லாவ தன்றால்’ என்றும் நீட்டி வளர்த்தியிருப்பதிலேயே இம்மரபு பேணப்படாது பேணப்பட்டிருக்கிறது. “அருங்குல மகளிர்க்கு ஓவ்வாததைச் சொல்லுகிறேனே, இஃதென்ன விந்தை” என்பாள் போலச் சூர்ப்பணகை அருங்குல மகளிர்க்கு “அம்மா” எனக் கூறினதாகவே கம்பர் காட்டினார்.

இம்மரபைக் கடந்து செல்ல விரும்பிய கணிஞர் சுப்பிரமணிய பாரதியார் பெண் குயில் ஓன்று ஆண் குருங்கிடத்தும் மாட்டிடத்தும் தனது காதலை வெளிப்படக் கூறுவதாக அமைத்தார். அந்நேரத்தில் காளை மாட்டைப் பாத்துக் குயில்,

‘காளை யெருதரே காட்டிலுயர் வீரரே

தாளை சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர் !

காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை

மரத ரூரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்

ஆனாலென்போல் அழிரவமாங் காதல்கொண்டால்

தானா உரைத்திலன்றிச் சாரும் வழியுள்தோ? :

ஒத்தகுலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்

இத்தறையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுன்டோ

தேவர்முன்னே அன்பரைக்கச் சிங்கதவெட்கம் :

கொள்வதுண்டோ

காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?

ஆசைதான் வெட்கம் நியுமோ?’’

என நேசவுகர கூறியதாக எழுதினார்.

அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்னும் நாற் குணம் படைத்த நம்பி யொருவன் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம் உடைய நங்கையை மணந்தான் எனக் கூறுவது ஒரு மரடு. இஃது இரண்டாயிரம் ஆண்டுகளாக உள்ளது. இந்தக் கருத்தில் சலிப்பு ஏற்படாத காலத்தில், கடவுளை ஆன்மா நேசிக்கின்றது என்று சொல்லும் பொழுது நாயகன் நாயகி நிலையில் வைத்து ஓதினார்கள். உதாரணம் மாணிக்கவாசகர் பாடிய ‘திருக்கோவையா’ ரிலும் ஆண்டாள் பாசுரங்களிலும் காணலாம்.

மைந்தர் மகளிரோடு காதல் கொள்வது, மக்கள் கடவுளோடு காதல் கொள்வது ஆகிய செய்திகளைப்

ஆடவரைப் புகழ்ந்து கூறும் பாக்களில் ஆன்பால் எழுத்தாகிய குற்றெழுத்திலே முதற்சீர் தொடங்க வேண்டும் என்றும், பெண்டிரைப் பாடும் போது பெண் எழுத்தாகிய நெட்டெழுத்து முதலில் வரவேண்டுமென்றும் ஒரு வழக்கு தமிழகத்தில் இடைக்காலத்தில் கி.பி. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றிற்று. அதனைப் பலர் சில நூற்றாண்டுகள் கையாண்டனர். ஆனால், அஃது இப்போது மங்கிப் போய்விட்டது. உதாரணமாக, கனிமனி தேசிக விநாயகம் பிள்ளைபாடியுள்ள கம்பரைப் பற்றியுள்ள பாட்டு. “ஆரியம் நன்குணர்ந்தோன்” என்றவாறு தொடங்கக் காண்கிறோம். “ஆ” ஆகிய நெட்டெழுத்து பெண்ணுக்கு அன்றோ உரிபது இடைக்கால மரபுக்கு ஏற்ப? “அன்பின் வெற்றி” என்ற தலைப்பில் மீராபாய் என்னும் பெண்ணின் புகழினைக் கவிமணி பாடியுள்ளார். அங்கு, பெண் ணெழுத்தாகிய நெடியையன்றோ மரபுக்கு ஏற்ப ஏதிர் பார்ப்போம்? ஆனால், அவர் “அன்னனேயே தாபே” எனக் குற்றெழுத்தால் தொடங்கியிருக்கக் காண்கின் றோம். “பரிதிமாற்கலைஞர்” என்ற வி. கோ. குரிய நாராயண சாஸ் திரியார் திருவள்ளுவரைப்பற்றிப் பாடிய பாட்டிலே “தாழ்குதை துதித்த” என நெடி விலேயே தொடங்கினார்.

அன்றியும், முன்னனோர் யாத்து வழிகாட்டாத ஒரு புது வகையில் அவர் தனிப் பாக்கங்கள் பாடினார். ஆங்கிலத்தில் சான்ட்ஸ் (Sonnets) என்று சொல்லப் படும் பாடங்கள் பதினான்கு அடிகளால் இப்புவன் அம்மாதிரியே கடவுள் முதல் ஏறும்பு வரை உள்ள

பொருள்களைப்பற்றிப் பதினான்கு அடிகளிலே ஆசிரி யத்தை ஒத்த யாப்பிலே புது வகையான பாசுரங்கள் இயற்றினார்.

இலக்கிய வளர்ச்சிக்குத் தூத்தடையாகப் பாவோ, பாவினமோ இருப்பின், அத்தடையை முன்னரும் மக்கள் தகர்த்தெறிந்துள்ளனர். தொடக்கத்தில் ஆசிரியம், வெண்பா என்ற பாக்களே இருந்தன. அதிகு வஞ்சியும் கவியும் தோன்றின. அவற்றின் வின்னர், வெண்பாவும் ஆசிரியமும் கலந்த மருட்பா தோன்றிற்று. ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கவியென்ற நால்வகைப் பாவும் கலந்து வரக்கூடிய பரியாடல் பீன்னர்த் தோன்றிற்று.

அவற்றையெல்லாம் பாசுச் சுவிப்புத் தோன்றிய காலத்திலே, துறை, தாழிசை, விருத்தம் ஆகியவை ஏழுந்தன. மேல், பாக்கள் பலவும், பாவினங்கள் பலவும், கட்டளைக் கலித்துறை என்பதும் கலந்துவரக் கூடிய கதம்பை பாட்டுந் தோன்றுவதாயிற்று. அது கம்பகம் எனப் பெயர் பெறுவதாயிற்று. அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை இவை அமைந்த மும்மனிக் கோவைகள் தோன்றின. வெண்பா, கட்டளைக் கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய நான்கும் அமைந்த நான்மனி மாலைகள் தோன்றின.

இன்ன பாவினை இன்னதற்குத்தான் பயன் படுத்த வேண்டும்: என்ற மரபு தொல்காப்பியர் காலத்திற்குப் பின் கெட்டொழிந்தது. தலைச்சங்க காலத்துப் பரிபாடல்கள் காமம் பற்றியனவாகவே இருந்தன போன்று! கடைச் சங்க காலத்திலே கடவுளைப்பற்றியும், ஆற்றைப்பற்றியும், ஊரைப்

பற்றியும் பாடுதற்குப் பரிபாடல்கள் ஆளப்பட்டன. அதனால்தான் கடைச்சங்க காலத்துப் பரிபாடல் களாகக் கிடைத்துள்ள இருபத்திரண்டில், முருக வேளப்பற்றியும், திருமாலைப்பற்றியும், வையையைப் பற்றியும் பாடியுள்ள பாடல்களைக் காண்கின்றோம். அப்பொழுதோடு இலக்கிய மரபினின்று முனிவர்கள் பெயர்ந்துவிட்டனர்.

இன்ன வகுப்பினருக்கு இன்ன பாடுகளிலே என்ற மரபு சங்க காலத்தில் இல்லை; இடைக்காலத்தில் தோன் நியதும்; சில நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்டது. அம்மரபு இப்பொழுது பெரும்பாலும் பேணப்படுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இன்ன வகுப்பாரை இன்ன பாவினால்பாட வேண்டுமென்பதற்கு விதியில்லை என்பது பழைய தமிழ்ஜில்க்கண்மாகிய தொல்காப்பியத்தில் அது போன்ற விதியில்லாமல்யால் அறியப்படும். கி.பி. ஏழு அல்லது எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகு சில பாட்டியல் நூல்களில் அந்தணரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், வேளாளரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டன. இந்த மரபு சங்ககாலத்தில் இருந்ததாயின், “பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன்” என்பான் வெண்பாவினால் பாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவனைக் குறித்துப் பாடிய ஆலூர் மூங்கிமார் புறம் (166) வஞ்சியடி கலந்துவந்த ஆசிரியத்தாற் பாடியுள்ளர்.

சோழன் செங்கணான் அரசன். அவனை ஆசிரியத்தாற் பாடுதலே முறையெனப் பாட்டியல் நூல்கள் குறிக்கும். ஆனால் அவனைப் பாடிய சங்ககாலத்துப்

பொய்க்கயார் வெண்பாவிலே பாடிக் ‘களவழி நாற்பது’ என அவ்வெண்பாக்களால் ஆன நூலுக்குப் பெயர் கொடுத்தார். மரபுக்கு ஏற்ப அரசர்கள் ஆசிரி யத்தால் அன்றோ பாடப்பட்டிருத்தல் வேண்டும்? ஆனால், சோழ மன்னன் ஒருவனைப் பேய்மகள் இள வெயினியும், பாண்டிய மன்னன் ஒருவனைப் பேரெயின் முறுவலாரும் வஞ்சிப் பாக்களாற் பாடினர். அப் பாடல்கள் புறநானாற்றில் 4, 11, 239 என்னும் எண் ஆடைய செய்யுள்களாகக் காணப்படுகின்றன.

வஞ்சிப்பாவோ வேளாளர்க்கு உரித்து என்பர் விற்காலத்தார். ஆனால், ஆய்வெண்ணும் வேளாளன் முடமோசியார் முதலிய செந்தமிழ்ப் புலவர்கள் ஆசிரி யத்தாற் பாடிய பாடல்கள் பல புறநானாற்றிற் காணப்படுகின்றன.

பிடலூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தான் வேளாளன். இவனை நக்கீரர் வஞ்சியடி கலந்த ஆசிரியத்தாற் பாடியுள்ளார். விண்ணந்தாயன் என்னும் அந்தண னும் இவ்வகைப் பாடலாலேயே பாடப்பட்டிருக்கிறான் என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருப் பவும், வெண்பா அந்தணர்க்குரியது, வஞ்சிப்பா வேளாளர்க்குரியது என்பன பழங்காலந்தொட்டு வரும் மரபு எனக் கூறுதல் எவ்வாறு பொருந்தும்?

வணிகர்க்குக் கலிப்பா உரியதெனின், பெருங் குடி வணிகர் மரபினாகிய கோவன் கதை கலிப்பா விலே அன்றோ சொல்லப்பட்டிருக்க வேண்டும்! ஆனால், அவனைப்பற்றிப் பேசும் சிபெப்பதிகாரம் பல நிலைமெங்கில் ஆசிரியப் பாக்களால் அன்றோ இயன் றிருக்கிறது!

எனவே, இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாக இருப்பன தாமே வலியறிந்துவிடும் என்பது பெறப்படும். மரபுகளுக்கு ஏற்ப இலக்கியம் செய்ய வேண்டும் என்பது பொருந்தாது என்றால், அவற்றை எதிர்த்துத் தள்ளிப் புறக்கணித்துத்தான் இலக்கியம் செய்ய வேண்டுமென வலிய முயறுவதும் பொருந்தாது. மேலும், இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாகச் சில மரபுகள் உள் என நாம் நினைத்துக்கொண்டு அம்மரபுகளைத் தாங்கி நிற்கும் பழைய நூல்களையும் இடைக்காலப் பனுவல்களையும் படித்து மகிழோம் என்கிறார்கள் நிற்க விழைவதும் ஓவிவாது. இலக்கிய மரபுகள் சில இக்காலத்துக்குப் பொருந்தாதவை. இடைக்காலத்தில் தழுவப்பட்டிருந்தால், அது காரணமாக இடைக்காலக் கவிஞர்கள் குறை கூறத் தக்கவர் அல்லர் எனக் கூறுவது போலவே, அவ்வக்காலத்திற்கேற்பக் கவி இயற்றிச் சென்ற பல்வேறு கவிஞரும் குறை கூறத் தக்கவர் அல்லர் என்பது உறுதியாகும். கூடுமானால், கவிகள் இயற்றப்பட்ட அந்தந்தக் காலத்தில் நாம் வாழ்வதாகக் கருதி, அந்தந்தப் பாவினை அவ்வக்கால மக்கள் துய்த்ததுபோலத் துப்பக்க முற்படுவது அறிஞர் கடனாகும்.

தமிழ்னெப் பழங்காந்தொட்டு மூவகைப்படுத்தி உரைப்பதுண்டு. அருவகைகளில் நாடகம் என்பது ஒன்று. மற்றவை இயற்றமியும் இசைத் தமிழுமாம். இயலும் இசையுஞ் சேர்ந்து கைத்தயைத் தமுவி வருங் கூத்தே நாடகம் என்பட்டது. நாடகத் திற்கு இன்றியமையாதது அவிநயம். எடுத்துக் கொள்ளும் பாத்திரத்திற்கு ஏற்ற உணர்ச்சியுள்ள நடிப்பே நாடகத்தின் உயிர் நிலை. நடிக்கின்றவர் தம்மை மறந்து, தாம் தாங்கி நிற்கும் வேடவருவை மனத்திற்கொண்டு, அதற்கு ஏற்றவாறு தம்மைத் திரித்துக்கொண்டு நடித்தான்றி, நாடகம் நபமானது என்படாது. இதன் உண்மையை “நாடகத்தால் உன்னியார் போல் நடித்து நான் நடுவே, வீடுகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைவின்றேன்” என்று மாணிக்கவாசகர் கூறியதாலும் அறியலாம். இங்கே கருதப்படுவது நாடகத்திற்குத் தக்க பொய்யான மெய்ப்பாடு என்பது.

இம்மெய்ப்பாட்டோடு முற்காலத்தில் நடிக்கப் பட்ட நாடகங்கள் பல ஆதல் வேண்டும். வெறும் விறையாடு அவை ஒரு காலத்து நடிக்கப்பட்டன போன்றும்! அவற்றின் அறிகுறியாக இன்றும் மனையாள நாட்டுக் ‘கதகளி’ இருக்கிறது. நடிப்பு விளங்காத சில இடங்களிற் சொற்களுஞ் சேர்க்கப்பட்டன

போலும்! அச்சொற்கள் பாக்களின் பகுதிகளைய் இருந்தமையும் அறியப்படும்.

பண்டக்காலத்தே தமிழ்நாட்டில் தோன்றிய நாடகங்களையாட்டிப் பிறகு நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய நூல்கள் இப்போது நமக்குக் கிடைத்தில்லை ஆனால், முறுவல், சுயந்தம், குணநூல், செயிற்றியம், மதிவாணர் நாடகத் துறிம் நூல், கூத்த நூல் என்ற பெயரோடு பல நூல்கள் அக்காலத்து வழங்கின என்பது மாத்திரமாக அறியப் படுகிறது. ஆயினும், அந்த நூல்கள் ஏன்றால் பாதுகாக்கப்படாமல் அழிந்து போயின.

இப்போது கைவரப்பெற்றுள்ள இக்கியங்களிற் கிடைக்காரம் என்பதே மூவகைத் தமிழையும் தன் பாற் கொண்டது. அதனுள், ஆய்ச்சியா குரவை, குன்றக்குரவை என இரண்டு கூத்துக்கள் பேசப்படுகின்றன. குடத்திலே பால் உறையரமலும், வேண்ணென்பதைப் பார்த்த மாதரி என்றும் இருப்பதைப் பார்த்த மாதரி என்றும் இடைச்சி, ஜைய என்ற தனி மகளை அழைத்துக் குரவை ஆடுவோம் என்கிறாள். பிறகு, ஏழு பெண்கள் கூடிக் குரவைக் கூத்து ஆடியதாக அறிகிறோம். அவருள் இரண்டு பேர் ஆணவேடம் போட்டுக் கொண்டார்கள். ஒருத்தி கண்ணாக நடித்தாள். மற்றொருத்தி பலராமனாக நடித்தாள். வேறொருத்தி பின்னைப் பிராட்டியென வேடம் மூண்டாள். நான்கு பேர் பிறர் மகளிராகவே உடன் நடித்தார்கள். இங்ஙனம் நடிப்போம் என்று கூறிய செய்தியைப் பின் வரும் பகுதியிற்காணலாம்: — “ஆயர்

பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கட்ட பிஞ்ணலை யொடு ஆடிய குரவை ஆடுதும் யாம் என்றாள் கறவை கண்று துயர் நீங்குக எனவே.”

கூத்தாடுவதற்கு வேண்டிய அரங்கங்களும், அவைக் களங்களும், அக்காத்தில் அழகுபெற அமைக்கப்பட்டிருந்தன. ஊரின் நடுவில் தேரோடும் வீதிகளின் எதிர்முகமாக அரங்கம் அமைக்கப்படும். அரங்கம் ஏழு கோட்டு அகலமும் எட்டுக்கோடு நீளமும் உடைய தூய் இருக்கும். (நல்லவன் கைப்பெருவிரல் இருபத்து நான்கு கொண்டது ஒரு கோட்.) அரங்கத்தின் குறட்டுயும் ஒரு கோட். அந்தக் குறட்டிற்கு மேல் ஆடக்கூடிய இடமாய் இருப்பதனுடைய உயரம் நான்கு கோட். அரங்கின் உள்ளே புகவும், வெளியே செல்லவும் வெவ்வேறு வாயில் உண்டு. அரங்கில் நிலைவிளக்கு வைக்கப்படும். தூண்களின் நிழல் அவைக்களத்திலோ அரங்கத்திலோ விழாதவாறு அந்த விளக்கு நிறுத்தி வைக்கப்படும். ஆடுகின்ற இடத்தைத்தான் அரங்கம் என்று சொல்வது. இருந்து பார்க்கும் இடத்தை அவை என்பது. இதனை,

நூலென்று மாயின் அரங்கம் அளக்கும் கோலளவு இருபத்து நால்விரல் ஆக எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருக்கோல் உயரத்து உறுப்பின் தாகி உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடத்திலம் நாற்கோல் ஆக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தேர்ந்றிய அரங்கில் தொழுதனை ஏத்து”

என்ற சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.

திருவள்ளுவர் செல்வத்தின் நிலையாமைக்கு உவமையாக, கூத்தாடும் அவைக்களத்துள்ள கூட்டம் கண்ணால் போதலைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர், சிலர், பலராக அவைக்களத்தில் நாடகங் காண மக்கள் வந்து அமர்கின்றனர். நாடகம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிடுகிறார்கள். அதுபோல ஒன்று, சில, பலவாகக் காசு சேர்கிறது. சில வேளைகளில் அடியோடு ஒழிந்து போகிறது என்று சொல்ல நினைத்த அவர்,

“கூத்தாட்டு அவைக்குமாத்து அற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந்து அற்று”

என்று கூறினார். இதனாலும், சிலப்பதிகாரப் பகுதி மாலும் இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்னால் தமிழ் நாட்டில் ஆடும் அரங்கமும், அவைக்களமும் இருந்தன என்பது மெற்பெடும்.

தமிழ்நாட்டு ஊர்களில் ஆங்காங்கே நாடக சாலைகள் பல அக்காதத்தில் இருந்தன. உதாரணமாக, காவிரிபுகும் பட்டினத்தில் நாடகம் பார்ப்பது பொது மக்களுடைய இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. செல்வர்களும், தொண்டுசெய்து விழுத்தவர்களும் தத்தம் வாழ்க்கையை இனப்மாக நடத்த அறிந்திருந்தார்கள் என்று கூறலாம். அவர்கள் பாடலைக் கேட்டும் நாடகத்தை விரும்பிப் பார்த்தும், வெள்ளிய நிரைவின் பயனைத் துய்த்தும் உறங்கினார்கள் என்று சொல்லப்பட்டுள்ளார்கள். பட்டினப்பாலையென்னும் பழந்தமிழ்ப் பாட்டில் இச்செய்தியைக் காணலாம்.

“பாடல் ஓர்ந்தும் நாடகம் நயன்தும்
வெண்ணி லவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடைக்கங்குல்”

இங்கும் நடிக்கப்பட்ட நாடகங்கள் பெரும்பாலும் இரவு பதினைந்து நாழிகைக்குள் முடிவடைந்துவிடும் என்று அறிகிறோம். அக்காலத்து மதுரை மாநகரின் நிலையை வருணிக்கின்ற மாங்குடி மருதனார் என்னும் புலவர், திருவிழாக்களில் சூத்து ஆடி முடித்த வயிரியங் துயில் கொள்ளும் நள்ளிரவைப்பற்றிக் கூறுகின்றவர்.

“விழவின் ஆடும் வயிரியர் மடியப்
பானாட் கொண்ட கங்குல்”

என்று சொன்னார்.

நாடகம் பார்ப்பது பொது வழக்கமாய் இருந்ததால்தான், நாடகத்திற் கையாளப்படுவது கருவிகள் பழந்தமிழ் நூல்களில் உவமையிருக்கப்பட்டிருக்கப்பட்டுள்ளன. உருத்திரங்கண்ணார் என்னும் புலவர் ஓர் உப்பு வண்டியைப்பற்றிக் கூறுக்கால், அவ் வண்டியின் முன்புறத்தில் வைத்துள்ள ஊறுகாப்பு பானையைப்பற்றிச் சொல்கிறார். அந்த மிடாவைச் சுற்றிக் கயிறு போட்டு இழுத்து வண்டியோடு கட்டியிருக்கிறார்கள். அப்படிக் கட்டப்பட்டிருக்கிற மிடாவீற்கு உவமையாக, நாடகம் ஆடும் இடத்திற்குக் கொண்டுவரப்படும் வாரினாலே கட்டப்பட்டுள்ள மத்த ளத்தைக் கூறுகிறார்.

“ நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
ஏசிவங்கு இன்ன டங் கடுப்பக் கயிறுபினித்துக்
காடி வைத்த கலனுடை முக்கு ”

என்ற பெரும்பாணாற்றுப்படைப் பகுதியைப் பார்க்க. இங்ஙனம், இதனை உதாரணமாகக் கூறுவது என்றால், மக்கட்கு இக்காட்சி எளிதில் தெரிந்த தாகவே இருத்தல் வேண்டும்.

அக்காவத்தில், கூத்தாடுவோரை ஆதரித்தோர் பலர். உதாரணமாக, ஓரி என்னும் பெரிய வள்ளல் தன் நாட்டினைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்தான் என்பது முறியியப்படுகிறது. தனது நாட்டினையே நாடகம் ஆடுவோர்க்கு அவன் நயந்தளித்தான் எனின், அவனுக்கு நாடகக் கலையினிடத்து உள்ள பெறும்பற்றுப் புனராகாதோ? இது, சிறுபாணாற்றுப் படையில்,

“நளிசினை
நறும்போது கஞ்சிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு சந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி”.

என்ற இடத்துச் சொல்லப்பட்டது. கோடியர் என் போர் உடம்பப் பின்னத்து ஆடுவோர் ஆகிய கூத்தர் என்க.

கூத்தருள், ஆடவருக்குப் பொற்றாமரையும், பெண்டிருக்கு நல்ல அணிகளங்களையும் விரும்பி அளிக்கும் இயல்பினனாக நன்னன் என்னும் ஓர் அரசன் உரைக்கப்பட்டுள்ளான். நெடிய தேர்களையும், பெரிய யானைகளையும், விரையும் புரவிகளையும் பெரு நிதியங்களையும் கூத்தாடுந் தொழிலேர்க்குக் கொடுக்கும் இயல்பினனாக, “மணைப்புகடாம்” என்ற பழம்புத்தக்த்திலே அவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.

அவனைப் போன்று நாடகக் கலை வல்லோரை நயந் தளித்தோர் பஸ் அக்காலத்தில் திகழ்ந்தனர். அதனால் நாடகக் கலை அக்காலத்திற் பெருமையுற் றிருந்தது.

2

நாடக மேடையிலோ, சினிமாத் திரையிலோ நடிகராக வேண்டுமானால், அவிநயம் நன்கு அறிதல் வேண்டும். அவிநயம் என்றவுடனே அறிஞர் சிலர் அவிநயக் கூத்ததை நினைப்பது இயல்பு. அவிநயம் என்ற சொல் சாந்திக் கூத்தின் நான்கு வகைகளுள் ஒன்றாகிய அவிநயக் கூத்ததைக் குறிக்கும் என்பது உண்மையே. அந்த அவிநயம், கதை ஒன்றும் தழு வரமல், பாட்டின் பொருளுக்கேற்றவாறு கையைக் காட்டி நடிப்பதாகும்.

அவ் அவிநயத்தைக் குறித்தனரு சன்னுப் பேசுவது. மற்று, மனக்கருத்தைக் குறிப்பால் விளக்கும் உறுப்பின் செய்கைகளைப்பற்றியதாகவே ‘அவிநயம்’ என்னும் சொல் இங்கே ஆளப்படுகிறது. நாடகத்தில் நடிக்கின்றவர்களும் சினிமாவில் நடிப்பவர்களும் அவிநயத்தில் தேர்ச்சி பெற்றவராயிருந்தால் தான், நாடகமும் சினிமாவும் நன்றாகச் சிறப்புறும். ஆதலால், அவிநயத்தைக் குறித்து ஒரு பழைய அருந்துமிழப் பலுவால் பாது கூறுகின்றது என்பது இக்கட்டுரையிற் காட்டப்படும். அதிற் சொல்லப்படும் செய்திகள் பழைய வாய்ந்தன ஆயினும், மக்கட்பண்பு இன்னும் மாறாது அவ்வாறே இருத்தலால், அதனிற் கூறப்படுகின்ற விதத்தில் அவ்வால் அவிநயத்தைத்

தமிழ் நடக மணிகளைல்லாம் தத்தம் அநுபவத்திற் கேற்பக் கூட்டியும் குறைத்தும் மேற்கொண்டு நடிக்க வேண்டுமென்று விரும்புவர் பஸ் நம் நாட்டில் உள்ள என்பது உண்மை. எல்லாவற்றையும் இக் கட்டுரையில்தானே கூறுதல் இயலாதாகவின், ஏடுத் துக்காட்டாகச் சிலவே இப்பொழுது தாப்படும்.

ஒருவர் வீரந்தோன்ற நடிக்க வேண்டுமோயின், முதலிற் புருவத்தை வகைத்துக்கொள்ள வேண்டும். அவரது கண் சிவக்க வேண்டும்; அவர் பற்றிலக்கடிக்க வேண்டும்; உத்தடை மடித்துக்கொள்ள வேண்டும்; திண்ணெனக் கம்பிரமாகச் சொல்லியைச் சொல்ல வேண்டும். எதிரிகளை இடைசியஞ் செய்யாத குறிப்புத் தோன்ற வேண்டும். இன்னும் இவை போல்வன பிறவற்றையும் காட்டவேண்டும்.

தமது அச்சும் தோன்றுமாறு ஒருவர் நடிக்க வேண்டுமோயின், தமது உடய்பு ஓடுங்குவது போன்ற காட்ட வேண்டும். அவர் நிற்கும் நிலையிலேயே அவரது நடுக்கம் தோன்ற வேண்டும். கண்கொட்ட வேண்டும். கையை எதிரே நீட்டி மறுப்பது போன்ற காட்ட வேண்டும். சுற்றி முற்றிப் பார்க்க வேண்டும். இவை போல்வன பிறவுங் கைக்கொள்ள வேண்டும்.

தமது வியப்புத் தோன்றுமாறு ஒருவர் நடிக்க வேண்டுமோயின், சொற்கள் பல கொட்டக் கூடாது; பாடக்கூடாது. ‘ஆ! ஆ’ என்றன போன்ற குறிப் பொலிகளை எழுப்ப வேண்டும். சொல் வராமல் தவிப்பது போற் காட்ட வேண்டும். கை சேர்ந்தது போலவும், புள்காங்கிதம் உண்டானது போலவும் நடிக்கவேண்டும்.

தாழற்ற காமத்தைக் காட்ட நினைக்கின்றவர் தாம் விரும்பியிங்கிடத்தில் செல்லும் கடைக்கண் நோக் கத்தையும், புன்முறவையையும், மர்ந்த முகத்தையும் உடையவராக நடிக்க வேண்டும். பணிந்த மொழி களைக் கூறுவது அன்னார் இயல்பு.

தாம் துன்பப்படுவதாகக் காட்டி நடிப்பவர் கவலை நிரம்பியவராய்க் கண்ணீர் சொரிதல் இயல்பு. வாட்டம் உற்றவர் போவும், நடக்க முடியாதவர் போவும், பழமிழந்தவர் போவும் நடத்தலும் இருத்தலும் பொருந்தும். சொல் தடைப்பட்டு வருவதாற் குற்ற மில்லை.

வெகுளியைக் காட்டக் கருதுகின்றவர் வாயை மடித்துக்கொண்டு புருவத்தைத் துடிக்கவிட வேண்டும். சுட்டு விரகை நீட்டிப் பேசலாம். ஒரு கையை மற்றொரு கையொடு தட்டி “விட்டேனா பார்” எனப் பேசலாம். அவரது கண் சிவக்க வேண்டும். மேனியில் வேர்கவ தோன்ற வேண்டும்.

விடமுண்டவர் போல் நடிக்க அவாவுவோர் பல் கிட்டி விட்டுபோற் காட்ட வேண்டும். வாயில் பஞ்சசப் போல நூரை சேரும்படி செய்ய வேண்டும். தம்மையே நம்பியுள்ள உற்றார் உறவினர்க்குச் சொல் சொல்வார் போசுக் சொல்லாமல் இருத்தல் வேண்டும்.

சாமி வந்தேறியது போன்று நடிக்க நினைப்போர் கையை வீசலாம்; கலக்கமுடையவராகக் காட்டலாம். உதட்டை மடித்துக்கொள்ளலாம்; பல்லால் வாயினைக் கொவலாம். புருவத்தைத் துடிக்கவியாம். அசைந்து ஆடலாம். முகத்தில் செந்நிறம் தோன்றும்படி

செய்ய முடியுமானாற் செய்யலாம். ஒருவிதப் பெருமித உணர்ச்சி அவர்பால் இருத்தல்வேண்டும்.

கள்ளினால் அல்லாமல் வேறு காரணத்தால் மயக்கம் அடைந்தது போன்று நடிக்க முன் வருபவர் பல்கல மென்று நாக்கை இறுகும்படி செய்ய வேண்டும். வாயில் நூரை சேர்த்து வாயை முடியபடி இருத்தல் வேண்டும். கண்ணாற் பார்ப்பது போலத் தோற்றச் செய்து பாராதவர் போல இருத்தல் வேண்டும்; தம்மைப் பார்ப்பவருக்கு ஏதோ உரைக்க நினைப்பது போல வாயை எடுத்து உரைக்காமல் இருக்க வேண்டும். முகம் மழுங்கித் தோன்றவேண்டும்.

நானம் என்பதைக் காட்ட எண்ணுகிறவர் தலையைக் கீழே தொங்கவிட வேண்டும். முகத்தில் வாட்டமும், உடம்பிற் கேட்டமும் காட்ட வேண்டும். கீழ்க்கண் நோக்கத்தை பூட்டையவராய் இருத்தல் வேண்டும்.

தலைவவியுள்ளவர்போல் நடிக்க விரும்புபவர் நெற்றியைப் பெருவிரலாற் பிடித்துக்கொள்ள வேண்டும். தலையாட்டம் உடையவராய் இருத்தல் வேண்டும். கண்ணிற் கொஞ்சம் ஓடுக்கம் காட்டல் நன்று.

இவை போன்ற குறிப்புக்கள் சிலப்பதிகாரம் முதலை தமிழ் நூல்களிலிருந்து நம்க்குக் கிடைக்கின்றன.

3

நாடகம் என்பது க்கதையைத் தழுவி நடைபெறுவுக்கூத்தாகும். நாடகத்திற்கு அடிப்படையாய் வேண்டப்படுவது ஓவ்வொர் உணர்ச்சிக்கும் உரிப் மெய்ப்பாடாம். பழங்காலத்தில், பேச்சின்றி வெறும் அவி

நபத்தோடு இக்கூத்து நின்றதுண்டு. அக் கூத்துக்களை ‘மெய்க்கூத்து’ என்றனர். உடம்பைப் பலவகையில் வளைக்கின்ற அளவிலும், உணர்ச்சிகளுக்கு ஏற்ப மெய்ப்பாடு தோன்றும்படி நடிக்கின்ற அளவிலும் இக்கூத்துக்கள் இருந்தன. இடைக்காலத்தில் அவி நபத்தோடு பாட்டொலியும் கூடிற்று; சில உரையாடல்களும் சேர்ந்தன. ஆனால், இந்த உரையாடல்கள் இடத்திற்கு ஏற்றவாறு நடிப்போரினாலேயே சேர்க்கப்பட்டு வந்தன.

நாடக ஆசிரியரே உரைநடையில் ஏழுதி நாடகங்களை நடிக்க வைத்தது. இக்காலத்தில்தான் தொடக்கம். அருணாசலிக் கவிராயர் இயற்றிய ‘இராம நாடகம்’, ‘அசோமுகி நாடகம்’ என்பனவும், இராமச்சந்திர கவிராயர் இயற்றிய ‘பாரத விலாசம்’, ‘சகுந்தலை விரர்சம்’ என்பனவும், கோபாகிருஷ்ண பாரதியார் இயற்றிய ‘இயற்பகை நாயனார் நாடகமும் கீர்த்தனங்களாகவும் செய்யுளரகவும் அமைந்திருத்தல் இடைக்காலத்தில் நாடகங்கள் பாட்டு வடிவில் ஏழுதப்பட்டன என்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்று. அக் காலத்தில் நாடகங்கள் ஏழுதியவருள் தலைசிறந்தவர்கள் ‘மனோன்மையம்’ இயற்றிய பி. சுந்தரம் பிள்ளையவர்கள், ‘வீலை நாடகம்’, ‘சத்தியவதி’ முதலிய நாடகங்கள் எழுதிய தி. இலக்குமணப் பிள்ளையவர்கள், ‘குபாவதி’, ‘கலாவதி’ முதலியவற்றை எழுதிய வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரவர்கள், ‘வீலாவதி சுலோசனா’ முதலியன எழுதிப் பி. சம்பந்த முதலியாரவர்கள் ஆகியோர்.

1891 மார்ச்சு மாதத்தில், திரு. சுந்தரம் பிள்ளை ‘மனோன்மணீயம்’ என்னும் நாடகத்தை வெளியிட்டார். கார்டு லிட்டன் என்பார் ஆங்கிலத்தில் இயற்றிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் பாச் செய்யுளை ஓட்டி அந்நாடகக் கலை ஏழுதப்பட்டது. ஆயினும் அதனில் வரும் பாத்திரங்கள் எல்லாம் தமிழ் நாட்டார் போலவே ஆக்கப்பட்டுள்ளனர்; சிந்தனை யெல்லாம் தமிழ் நாட்டுச் சிந்தனை போலவே சேர்க்கப் பட்டிருக்கின்றன. நாடக ஆசிரியர் தத்துவம் போது காசிரியர் ஆதாஸ், தமது அரிய நுண்ணிய கருத்துக் களையெல்லாம் சுந்தர முனிவர் என்னும் பாத்திரத் தின் வாயிலாய் வெளியிட்டுள்ளார். தத்துவ சோதனை செய்வாருக்கு அந்நாடகம் ஒரு பெரிய உருவகமாகக் காணப்படும். அந்நாடகம் உரைநடையில் அல்லாமல் செய்யுள் நடையில்தான் ஏழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களிற் செய்யுட் பாகம் உரைநடையைப் போல எளியதாகவே இருந்தாலும், அந்நாடகத்தை அப்படியே நடிப்பது என்பது இப்பாது. ஆசிரியர்தாமும் அதனை நடிப்பதற்காக ஏழுதினவர் அல்ஸர்; படித்து இன்புறுதற்கென்றே ஏழுதினார்.

“பரித்மாற் கலைஞர்” என்ற வி. கே. சூரிய நாராயண சாஸ்திரியார் இயற்றிய நாடகங்களில் ரூபா வதி, கலாவதி ஆகியவை பெரும்பாலும் உரைநடையால் இயன்றன. இடையிடையே பல மழுஞ்செய்யுட் களையும் புதுப் பாடல்களையுஞ் சேர்த்துக் கற்றோரும் மற்றோரும் மகிழும் வண்ணம் இவற்றைச் சாஸ்திரியார் இயற்றினார். இவர் இயற்றிய மற்றொரு நாடகம் ‘மான விஜயம்’ என்பது. சோழன் செங்கணானாற் சிறைப்

வடுத்தப்பட்ட சேரமான் கணைக்கால் இரும்பொறை, மானங் காரணமாகத் தண்ணீரும் குடிக்காமல் உயிர் விட்ட கததயைப்பற்றியது இந்நாடகம். இதனுள், பாத்திரங்களின் உயர்வு தாழ்வுகளுக்குத் தக்கபடி செய்யுள் நடை வேறுபடுவது நோக்கத் தக்கது. பொய்க்கயர் என்னும் புவவர் பேசும்போது,

“கதனைழ உரைப்பினுங் கட்டுரை யாமோ?

என்னுடல் உறையும் இன்னுயிரி ராகிய

என்னைச் சிறையுன் இட்டனை கொல்லோ?

என்சிறைக் கோட்டம் என்னுடல் ஆமால்?”

என்று சற்றுக் கடினமாகவே உரைக்கின்றார். சேரனைப் பற்றிச் சிறைகால் வர தம்முள் பேசிக்கொள்வது மிக்க எளிய நடையில் அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக,

“குடிக்கத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்”

என்று ஒருவர் சொல்லியதைக் குறிப்பிடலாம்.

“ஒடிப் போய்ச் சூருநெடிக் குள்வா

நாடிப் பேச்டா, நல்லவ ரேயிவர்”

என்பன போலச் சில பகுதிகள் எளியனவாய் இருந்தாலும், மான விஜயம் என்னும் நாடகத்தைப் பாமரமக்கள் மகிழும் வண்ணம் நடித்துக்காட்டல் முடியாது. ஏனினும், அந்நாடகம் புவவர் குழாங்களில், பல்கலைக் கழகத் தமிழ் மாணவரிடையில் நடித்துக் காட்டவுங் கூடும் என்று கூறலாம்.

திரு. தி. இகைக்குமணப் பிள்ளை எழுதிய நாடகங்களில், “இரவி வர்மன்” என்பது ஒரு வரராற்று நாடகம். இதன் கதை 13-ஆம் நூற்றாண்டில் திருவிதாங்

கூரையாண்ட இரவிவர்மர் வரலாற்றை ஒட்டியதாகும். நாடக அமைப்புக்கு ஏற்றவாறு ஆசிரியர் கதையைக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் உரைத்தனர். இது பெரும்பான்மை மயங்கு கல் நிலைத் தொடர்ச்செய்யுள் நடையில் அமைந்தது; சிறுபான்மை உரைநடையான் இயன்றது. இவர் இயற்றிய ‘சத்தியவதி’ என்பது ஷேக்ஸ்பீயர் (Shakespeare) இயற்றிய சிம்பலின் (Cymbeline) என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது; தமிழிலேயே முதலில் எழுதப்பட்ட கதையைப் போலவே தோன்றுகிறது. இந்நாடகத்தின் நடை மிக்க கடுமையும் மிக்க எளிமையும் இன்றி நடுத்தரமாக உள்ளது. சிறிது கவலை எடுத்துக்கொண்டால் இதனை நடித்துக் காட்டுதல் இயலும்.

இனி, இக்காலத்தில் தோன்றிய நாடகங்களில் நடித்துக் காட்டத் தக்க புகழுடையனவாக உள்ளவை திரு. சம்பந்த முதலியார் எழுதியன் ஆகும். அவர் ஏறத்தாழ 60 நாடகங்கள் எழுதியுள்ளார். அவருடைய நாடகங்களின் முக்கியமான பண்பு எளிமை. மக்கள் பேசுவதைப் போலவே எழுத்திலும் வரைந்துள்ளார். ‘ரத்னாவளி’ என்னும் நாடகம் ஓன்றில் மாத்திரம் சுற்றுக் கடினமான நடையை ஆண்டுள்ளார்.

அவர், எழுதிய நாடகங்களில், ‘மனோஹரா’, ‘லீலாவதி சுகோசனா’, ‘அமலாதித்தன்’, ‘புத்தாவதாரம்’, ‘சபாபதி’ என்பன தலைசிறந்தவை என்று கூறலாம். இவற்றுள் அமலாதித்தன் என்பது ஷேக்ஸ்பீயர் ‘ஹேம்பெட்’-டின் அருங்கூட்டான மொழி பெயர்ப்பு.

அம்மொழிபெயர்ப்பில் அவருக்கு உதவியாய் இருந்தவர் திரு. வி. வி. சீனிவாச ஜயங்காரவர்கள். திரு. சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வேது ஜிந்தினன் மொழிபெயர்த்துள்ளார். அன்றியும், வி. வி. சீனிவாச ஜயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய நாடகத் துணுக்குகளில் ஒன்பதைத் தமிழிற் பெயர்த்து எழுதி யுள்ளார். அவை ‘மனைவியால் மாண்டவன்’, ‘விச்சு வின் மனைவி’ ‘கர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து’ முதலானவை.

அமங்கலமாக முடியும் சில நாடகங்களையும் முதலியார், அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவை நடிக்கப்பட்டதும் உண்டு: நாடகம் எல்லாம் மங்கலமாக முடிய வேண்டுமென்ற சமஸ்கிருத மரபுக்கு இது மறு பட்டது. உக்கிற் சிறுகுடைய வாழ்க்கை அமங்கலமாக முடிபு பெறுவது உண்மையாய் இருக்கும் பொழுது, நாடகம் உக்கியல்கைப் படம்பிடித்துக் காட்டுவது உண்மையானால், அமங்கலமான நாடகங்களுக்கும் இடம் உண்டு என்பது விளங்கும். அப்படி அவரால் எழுதப் பட்ட நாடகங்களாவன: “கள்வர் தலைவன்”, “இரண்டு நண்பர்கள்”, “சாரங்கதரா” என்பன. இவர் எழுதத் தலைப்பட்டதற்கு முன்பு தமிழில் சமுதாய நாடகங்கள் (Social Plays) இருந்திலை என்று சொல்லலாம். அக்குறை இவர் எழுதிய “பொன் விஸங்குகள்”, “விஜய ரங்கம்”, “தாசிப்பெண்”, “உண்மையான சகோதரர்கள்” என்பவற்றால் ஒருவாறு நீங்கிற்று. இவர் எழுதி பவற்றுள் இளைக்குராலும் நடிக்கத் தக்கனவாய் உள்ளவை “வேதாள உககம்”, “யயாதி”, “மார்க்கன் பேஷர்”, “நற்குல தெய்வம்” என்பன. நாட்டியம்-

செய்ய ஆள் இருந்தால், “காவவரிலி”, “ஊர்வசியின் சாபம்” ஆகியவற்றை நடிக்கலாம். “காதலர் கண்கள்”, “பேயல்லை பெண்மணியே” என்பன வேடி க்கை விளைக்கும் நாடகங்கள். “முற்பகல் செய்யின் விற்பகல் விளையும்” என்னும் நாடகம் சிறந்ததன்று. “புஷ்ப வல்லி”, “சுந்தரி” என்பனவற்றிற்கும் அதிக மதிப்பு இல்லை.

இவர் எழுதிய நாடகங்களில் வரும் பாத்திரங்களிற் பெரும்பான்மையன் ஆடக் காத்திருக்கின்ற ஆடகளை ஒட்டிப் படைக்கப்பட்டிருப்பது அறியத்தக்கது. உதாரணமாக, “இரண்டு நண்ப” ரில் வரும் ‘மணோரமா’ ரெங்கவுடிவேலு என்பாருக்காக எழுதப்பட்டது. “வேதாள உகை”த்தில், ‘தத்தன்’ பாகம் இராஜ கண்பதி முதலியாருக்காக அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நடிகர்களுக்காகப் பாத்திரங்களின் இயல்பை வேறு படுத்தி வரைவது சிறந்த முறையோ எனப் பலர் ஜப்பிருவர். பழைய கதைகளில் வரும் பாத்திரங்களை நடிகருக்கு ஏற்ப மனம் போனவாறு திரித்தல் கூடாது. இவ்வாறு திரித்திலர் முதலியார். ஆளாக, புதுக் கதைகளையும் உள்ள நடிகருக்கு ஏற்ப வரைந்து விட்டால், பிற சபையினர், பிற கூட்டத்தார் நடிக்கும் போது இடையூறு ஏற்படும். நாடகத்திற்கு நடிகரே பொழிய, நடிகருக்காக நாடகம் அன்று. இவர் ஏழு திய நாடகங்களின் சிறப்பு, அவை முழுவதும் உரை நடையால் இயன்று நடிக்கத்தக்கவொல் உள்ளன வென்பது.

இக்கால நாடகங்கள், முற்கால இடைக்கால நாடகங்களினின்று வேறுபடுவது இவ்வகையினாலும்.

இக்கால நாடகங்களில் இன்றியமையா இடங்களில் அன்றிப் பாட்டுகள் இல்லை. இடைக்காலத்தில் ஆடுவோர் மனப்போக்கைப்போல் உரையைப் படைத்துக் கொண்டது போய் வசனங்கள் வரையறுத்து எழுதப் பட்டுவிட்டன. இடைக்காலத்தில் அரசன், மந்திரி, சேவகன் என்ற அளவில் பொதுப் பெயராக இருந்த பாத்திரங்களுக்கு எல்லாம் இக்கால நாடகங்களில் தனித் தனிப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது.

திரு. சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களிலும் குற்றங்கள் இல்லாமல், இல்லை. ‘லீலாவதி சுலோசனா’ வில் சில பாத்திரங்களின் தனி மொழிகள் (Soliloquy) மிக்க நீளமாக இருக்கின்றன. (தூரணம்: முதல் அங்கம் காட்சி-1 லீலாவதி பேச்சு; அங்கம்-2, காட்சி-2 சுலோசனை பேச்சு). இத்தனி மொழிகளை நீண்ட நேரம் ஒரே பாத்திரம் நாடக மேடையில் பேசிக் கொண்டு நின்றால், மக்களுக்குச் சாலிப்பு ஏற்படும்; கைதடி அனுபவியிடுவார்கள். பல நாடகங்களில் காதலன் காதலிக்குப் பல முறை முத்தமிடுவதாக வரைந் திருக்கிறார். இதனை நாடக மேடையில் காட்டுவது ஆகாது. சமஸ்கிருத மரவில் இத்தனை வெறுத்து ஒதுக்கியும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் சமஸ்கிருத மரபுகளைப் பெரும்பாலும் தமிழ் நாடகம் எழுதிய வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியாரும் கலாவதிக்குச் சிதாநந்தன் பன் முறை முத்தம் அளித்ததாகவும், அவளுங் கொடுத்த தாகவும் குறித்திருப்பது எவ்வாறு பொருத்தம் உடைத்து என்பது விளங்கவில்லை.

எனினும், திரு. முதலியாரும், திரு. சாஸ்திரியாரும் சமஸ்கிருத நாடகங்களையும் ஆங்கில நாடகங்களையுமே அடிவரிச் சட்டமாக வைத்துக்கொண்டு தம் நாடகங்களை - இயற்றியுள்ளார்கள் என்பது அறியத்தக்கது. திரு. சூந்தரம் பின்னையும் ஆங்கில சமஸ்கிருத நாடகங்களின் போக்கையே தழுவியுள்ளார். சாஸ்திரியார் இயற்றிய ‘ரூபாவதி’ மேனாட்டர் போக்கில் உள்ளது. ‘கலாவதி’யோ சமஸ்கிருத மரபில் அமைந்தது: சூத்திரதாரன், நடி இவருடைய உரையாடலோடு தொடங்குவது; விகடவசநன் என்னும் விதூடகனை யுடையது; பெரும்பான்மை வசனமும் சிறுபான்மை செய்யுளும் வரப்பெறுவது, சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் சிலவற்றுள்ளும் சமஸ்கிருத மரபைத் தழுவி விதூடகன் படைக்கப்பட்டுள்ளன. இவ்விதூடகர்கள் இன்ன அளவு தான் அரசனிடத்திலும் அரண்மனையில் உள்ளவரிடத்திலும் பேசுவது என்ற வரையறை கிடையாது. ‘ரத்னாவளி’யில் வரும் “பய்பரவாயன்” சமஸ்கிருத நாடகத்திலும் உள்ள விதூடகனே. அவன் போதாது என்று “மரவாயனையு”ம் முதலியார் படைத்துள்ளார். “வேதாள உகைத்” தில் வரும் “தத்தன்” மிகக் நகைச் சுவையிடப்பவன். மனோஹரன், லீலாவதி, சுலோசனா, சரங்கதரர் ஆகியவற்றிலும் விதூடகன் உண்டு. ‘பொன் விங்குகள்’ என்னும் நாடகத்தில் வரும் விஸ்தாக் கொட்டைச் சர்மியாரைப்பற்றிய இடைக் காட்சிகளைத் தனியாக நடித்தாலும் சுவையாகத் தோற்றும்.

பழங்காதத்தில், முறுவல், சயந்தம், குண்ணால், செயிற்றியம், பரதம், மதிவானர் நாடகத் தமிழ்நூல் எனப் பல நாடகத் தமிழ்நூல்கள் இருந்தன. ஆனால்,

அவை நமக்குக் கிட்டவில்லை. இக்குறையை ஒருவாறு போக்கக் கருதிச் சூரியநாராயண சாஸ்திரியார் ‘நாடக இயல்’ என்றோர் இக்கணம் வகுத்துள்ளார். வகுத்த இக்கணத்திற்கு ஏற்ற இக்கியமாகவே தம் நாடகப்பக்களை இயற்றினார். இச்செயல் “இக்கணம் கண்டதற்கு இக்கணம் அமைத்தல்” என்ற மரபினின்று மாறுபட்டதேயாம்.

இனி, இந்நாடக இயலைக் குறித்துச் சுருக்கமாக ஆராய்வோம். நாடகத்தை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துப்த்தல் என்ற ஐந்து சந்திகள் உடைய தாக்க கூறியது சமஸ்கிருத “தசரூபக”* மரபை ஓட்டியதாகும். என்கைவ கூறும் தமிழ் மரபோடு “சமீனிலை” என ஓன்றைக் கூட்டி உரைத்ததும் வடநூல் மரபு. நாடகத் தலைவர் தலைவியர் நன்னான்கு வகையினர் என வகுத்ததும் அம்மரபை ஓட்டியே ஆகும். நாடகத்தை நாடகம், பிரகரணம் முதலாகப் பத்துச் சாதியாகப் பிரித்ததும், குத்திர தார னுடைய காதலியே நடி என வரையறை செப்ததும் அந்நான் மரபை யொட்டியேயாகும்.

மேனும், ‘நாடக இயல்’ என்னும் சாஸ்திரியாவர் களது இக்கணத்தில் மேனாட்டார் மரபுகள் பல தமிழ் நாட்டிற்கெனச் சொல்லப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இடப் பொருத்தம், காலப் பொருத்தம், செயற்கைப் பொருத்தம் (unity of time, place and action) எனப் பொருத்தம் வகுத்ததையும், கழக

*தசரூபகத்தை உயர்த்தி விபுலான்த அடிகள் “மதங்குளாமணி” என்ற தமது நூலில் : மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள்.

முடிபு இருவகைப்படும் என்று சொல்லி நற்பொரு
ளிறுதி தீப்பொருளிறுதி (Comedy and Tragedy)
எனப் பிரித்ததையும் கூறலாம்.

எனவே, இக்கால நாடகத் தமிழ் என்பது தமிழ்
மரபுகளும், வடமொழி மரபுகளும், மேனாட்டு மரபுகளும்
கலந்ததாக இருக்கிறது என்பது பெறப்படும்.

மொழிகள் எல்லாம் மக்கள் கூட்டுறவினால், உடனுறைவினால் அவர்களாலேயே உண்டாக்கிக் கொள்ளப்பட்டவை என்பது அறிஞர் அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. ஒரு மொழியைக் கடவுள் உண்டாக்கினார் எனக் கூறுவது உபசாரமாகவே அன்றி உண்மையாக அன்று. ஒரு மொழியினர் பிற மொழியினரை விஞ்ச விரும்புகின்றவராய்க் கட்டிய கதை இது. தமிழினைச் சிவபெருமான் தந்தார், முருகப் பிரான் தந்தார் எனக் கூறுகின்ற இடத்து, பிற மொழிகளைக்காட்டிலும் தமிழ் மொழி க்கு ஏற்ற முன்று என்று கூற விழையும் கருத்தே நோக்கத் தக்கது. வடமொழியாகிய சமஸ்கிருதம் கடவுளால் படைக்கப்பட்டதெனக் கேட்டதும், தமிழரும் தமது மொழியும் கடவுளாற் படைக்கப்பட்டதே எனப் பேசத் தொடங்கினர். அதனால்தான் “வடமொழி யைப் பாணினிக்கு வகுத்தருளி, அதற்கிணையாத் தமிழ் மொழியைக் குறுமுனியாகிய அகத்தியர்க்குக் கொல் லேற்றுப் பாகராகிய சிவபெருமான் வகுத்தருளினார்” என்பது போன்ற சொற்கள் ஏழத் தலைப்பட்டன.

ஒரு மொழியைத் தம் தாய்மொழியாகப் பெற்ற வர்கள் தொன்றுதொட்டுத் தம் மொழியே சிறந்தது, இனிமையுடையது எனப் பற்றுக் காரணமாகச் சொல்லி வருவாராயினர். தலைங்கர்கள் தம் மொழியே சிறந்தது, தமிழில் ஒன்றும் இல்லை எனக் கூறும்

எண்ணம் உடையவராய் ‘தெனுகு தேட; அரவம் அத்வானம்’ என்றனர். தெனுங்கு தேன் போன்றது என்றதைக் கேட்ட கன்னடியர்கள், “கன்னடம் கஸ்தாரி, அரவம் அத்வானம்!” எனக் கூற்றாயினர். அக்காலத்தில் தமிழர்கள் இவர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் அறவே இல்லாது. “இனிமையும் நீர்மையும் தமிழென்க ஆகும்” என்றனர். இதனால், தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்னும் பொருளுண்டு என்றனர். “தமிழ் தழிஇயசாயவர்” என்ற விடத்துச் சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவரும், ‘தமிழ்ப்பாட்டி சைக்கும் தாமரையே’ என்றவிடத்து இராமாபணத்தில் கம்பரும், தமிழென்ற சொல்லை இனிமை என்னும் பொருளில் ஆண்டுள்ளனர் எனக் காட்டத் தலைப்பட்டனர். இதிலிருந்து தமிழர்க்குத் தம் மொழியிடத்துள்ள பற்று புனராகும்.

ஒருவர் தம் மொழியிடத்து வைக்கின்ற பற்றினால், பேரன்பினால், பெருமதிப்பினரில், அம்மொழி வல்லுநரைச் சிறப்பிப்பது உண்டு. அவ்வாறே தமிழரும் செய்து வந்தனர் என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஒரு நாள் தமிழ்ப்புலவர் ஒருவர், வழிவந்த வருத்தம் காரணமாக, அரசனுடைய முரசு கட்டிலில் படுத்துவிட்டார். முரசினைத் தாங்கும் கட்டில் கடவுட்டொடர்புடையதாக மதிக்கப்படுவது மரபு. அதில் மனிதர் அமர்ந்தால் அரசனுக்கு வெகுளி உண்டாதல் இயல்பு. அப்படியிருந்தும் சேர அரசன் ஒருவன், அவ்வாறு உறங்கிக்கிடந்த புலவருடைய கனைப்பு நீங்கும்படி கவரி எடுத்து வீசினான் என அறிகிறோம்.

இச்செய்தி புறநானூற்றிற் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து அவ்வரசனுக்குத் தமிழிடத்திருந்த நன்மதிப்பு அறியப்படுகிறது. “அதூட்டு சாலும் நற்றமிழ் முழு தறிதல்” என்ற புலவர் மோசிகீரனார் அவனை நோக்கிக் கூறிய அப்பகுதியைப் புறநானூற்றுப் பாடவிற் (50) காணலாம்.

பிறன் ஒருவன் தன் மொழியைப் பழித்தான் எனின், அவனிடத்துக் கோபஸ் கொள்ளுதல் என்பது தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்ததொரு செய்தி. 1800 ஆண்டிற்குமுன் ஒரு நாள் குயக்கோடன் என்பவன் “ஆரியம் நன்று, தமிழ் தீதே”ன் உரைத்தானாம். கேட்டு வெகுண்ட நக்கீரர் என்னும் புவவர், “அவன் ஆனந்தம் சேர்க” என்றாராம். அவனும் உடனே இறந்து பட்டான் என்றும், பிறகு இரக்கங்கொண்ட நக்கீரர் “செந்தமிழே தீர்க்க” என்று சொன்னவுடன் மீண்டும் அவன் உயிர் பெற்றான் என்றும் சொல்லுகின்ற கதை, தமிழ் மொழி பிறரை ஆக்கவும் அழிக்கவும் வல்லது என்பதைக் குறிப்பிட்டு, மக்களின் மொழிப்பற்று இத்தகைத்து எனக் காட்டுகின்றது

உரியம் நன்று தமிழ்தீ தெனாலரைத்த
ஊரியத்தாற் காலக்கோட் பட்டானைச்—சீரிய
ஏந்தன் பொதியில் அகத்தியனுர் ஆணையாற்
சந்தமிழே தீர்க்க கவாகா?

என்ற பழ்ம்பாட்டு இச்செய்தியைத் தாங்க நூற்கிறது.

இன்னொரு பழஞ்செய்தியும் தமிழர்தம் மொழிப் பற்றினை விளக்குகின்றது. வடநாட்டில் பாலகுமாரன் என்ற அரசன் ஒருவனுடைய மக்கள் இருவர், கனகன்

விசயன் என்பார் தமிழழையும் தமிழரகசயும் பழித்தார் எனக் கேள்வியுற்றுச் சேரன் செங்குட்டுவன் அவ்வட நாட்டார்மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டான் எனச் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் பகரும்.

“பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கணக்கும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமி மாற்றல் அறிந்திலர் ஆங்கெனக்
சிற்றங் கொண்டிச் சேனை செல்வது”

என்ற கால்கோட்காலத் திட்கள் இதனைக் குறிப்பிடுவன் ஆகும். கனகவிசயரச் செங்குட்டுவன் வென்று, அவர் தலைமீது கண்ணகிக்கு உரிய கல்வினைக் கொண்டு வந்தான் என அறிகிறோம்.

மொழியைப் பழித்தாரை வெகுஞுதலைப் போலவே, அதனைப் புகழ்ந்தாரை மக்கள் பாராட்டுவது இயல்லே. அதனால் தமிழ்மொழியைப் பாராட்டி உரைத்த அன்னியராகிய டாக்டர் ஜி. ஆ. போப், டாக்டர் கால்டுவல், கிராண்டுப் பூதலியவர்கள் தமிழரால் என்றும் பராட்டப் படும் நிலையில் உள்ளனர். தமக்கு அன்னியமொழியாகிய நம் தாய்மொழியைக் கற்றுத் தேர்ந்து முடிவில் தமது கல்லைறையில் ‘தமிழ் மாணவன்’ என்றே பொறிக்கப் படும் பேற்றினை விரும்பிய பெரியார் ஜி. ஆ. போப் பினைப் பாராட்டாது இருத்தல் பொருந்தாது. அன்னியர் நம் மொழியினைப் பேசினவுடனேயே நமக்கு அவரிடத்து ஒரு தனி அங்கு தோன்றிவிடுகிறது. இத்தகைய மொழிப் பற்று மனிமேகலையில் வரும் ஒரு நிகழ்ச்சியாலும் வெளி யாகிறது. சாதுவன் என்னும் செட்டி கடலில் வழி தவறி ஒரு தீவகத்தே நக்க சாரணர் என்னும் மிருகவொழுக்

கினர்பால் அகப்பட்டுக்கொண்ட பொழுது, அவர்களுடைய மொழியிற் பேசினதால் உயிர்தப்பிப் பிழைத்ததல்லாமல், அவர்தம் தலைவனிடமிருந்து செல்வம் பல பெற்று ஊர் திரும்பினான் என அறிகிறோம். இதனை,

‘மற்றவர் பாடை மயக்கறு மரபிற்
கற்றனன் ஆகலின் கடுங்தொழில் மாக்கள்
சற்றும் நிங்கித் தொழுதுரை யாடி (நர)’.

எனவும்,

“பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகினன்”

எனவும் மணிமேகலைக்கு ஆதிரை பிச்சையிட்ட காதையிற் காணலாம்,

இடைக்காலத்தில் தமிழ்மொழியைக் கடவுளாகவே மதிக்கத் தலைப்பட்டனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

“கண்ணாய் ஏழ்லுகும் கருத்தாய் அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய் பரஞ்சுட்டே”

எனக் கூறினார். “பண்ணிடைத் தமிழொப்பாய்” எனக் கடவுளைப்பற்றிப் பேசினர். தமிழ்மொழியைப் பேசக் கேட்பதில், பாடக கேட்பதில் கடவுளுக்கு இன்பம் உண்டு எனக் கூறுத் தலைப்பட்டனர். அதனால்,

‘நானும் இன்னிசையாற் றமிழ்பரப்பும்
ஞானசம் பந்தனுக்கு உலகவர்முன்
தாளமிக்கு அவன்பாடலுக்கு இரங்கும்
தன்மை யாளனை’

என்றார் சுந்தரர்.

இன்னுஞ் சிலர் தமிழ்மொழியை ஞாயிற்றினுக்கு ஓப்பிடத் தலைப்பட்டனர். குரியனும் மலையில் தோன்றுகிறான், தமிழும் பொதிய மலையில் தோன்றிற்று.

மொழிப் பற்று

குரியனையும் உயர்ந்தோர் தொழுகின்றனர் : தமிழையும் உயர்ந்தோர் தொழுகின்றனர். குரியன் உகை இருளைப் போக்குவர்தான் : தமிழும் அறியாகை இருளைப் போக்கும் என்றவாறு ஒழிட்டுப் புவலரோருவர் பாடனார்.

ஒங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழுவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளக்கற்றும் ஆங்கவற்றுள்
யின்னேர் தணியீழி வெங்கதீரோன்று ஏன்னபது
தன்னே ரிலாத் தமிழ்”

என்பது அப்பாட்டு.

தம் மொழிக்கு ஒப்பாக வேறும் எம் மொழியும் இக்கல என்ற பற்றக் காரணமாகத் “தனக்கு நிகர் இல்லாத தமிழ்” என்ற கூறவிரும்பிய ஒரு கவிஞர், “தன் நேர் இலாத் தமிழ்” என்றார். இப்பாட்டு தண்ட யணங்கார உதாரணச் செய்யுள்களில் ஒன்றாக வந்துள்ளது

15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனி வர் இதைப் போன்ற உணர்ச்சியினால், இக்கணவரம்பு இல்லாத ஏனைய மொழிகள் போத் தமிழ்வாக எண்ணக் கூடிய நிலையில் தமிழ்மொழி இக்கல என்பகை எடுத்தியம்ப விரும்பி,

“பண்ணுறத் தெரிந்தாய்க்க இப்பசுங்கதமிழ் என்ன மன்னினடச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல எண்ணினடப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்று கூறினார். மேலும், அவரே தமிழின் பெருமையைக் கூற முடியுமா என முதலில் அஞ்சியவர், கூற முடியும் என முடிவாகக் கூறினார்.

“யார் அறிவார் தமிழருமை என்கின்றேன் என் அறிவினம் அன்றோ? உன்மதுரை முதார்

கீர்அறியும், நெருப்பறியும், அறிவுண் டாக்கி
சீஅறிவித்தால் அறிபும் நிலமுங் தானே”
என்றார்.

முன் ஏழாவது நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் சமணரோடு போட்டியிட்டு வைகைப் புனில் இட்ட எடு எதிரேறி வந்ததையும், அனவில் இட்ட எடு அழியாது மினிர்த்ததையும் நினைவுகூர்ந்து, இவ்வாறு பரஞ்சோதி யார் கூறுவதிலிருந்து சமணர் இட்ட எட்டில் பிறமொழி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.

பதினெட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த கருணைப் பிரகாசர் என்பார், சீகாளத்திப் புராணம் இயற்றியவர்,
“அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும் வென்று
உறம்தரு தமிழ்தெய்வத்தை உண்ணினைந்து
ஏத்தல் செய்வாம்”

என்றார்.

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம்” என்றும், “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத் தொழுது படித் திடடி பாப்பா” என்றும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பாடினார்.

“தமிழுன் என்றொரு இனம் உண்டு— அமிழ்தம் அவனுடை மொழியாகும்” என நாமக்கல் கவிஞர் கூறினார். புதுவைக் கவிஞர் பாரதிதாசன்,

“தனிமைச் சுவையுள்ள சொல்லை—எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை”
“தமிழ்உன்னில் எம்முயிரப் பொருளாம்”

எனக் கூறினார். இவையெல்லாம் இக்கவிஞர்களுக்குத் தமிழ்மொழியிடத்துள்ள பற்றினை நன்கு எடுத்துக் காட்டுவன ஆகும்.

“தமிழ்என்று தோள்தட்டி ஆடு! —நல்ல தமிழ்வெல்க வெல்களன் ரேதினம் பாரு”

என்று அக்கவிஞர் முழங்கிய முழக்கத்தோடு இதனை முடிக்கின்றேன்.

நீதி நூல்களில் இலக்கிய நயம் என்பதைப்பற்றிக் கூறுவதற்கு முன்னால், பொதுவாக நீதி நூல்களில் இலக்கிய நயம் மிக்குக் காணப்படுவது இயல்பன்று என்று கூறுதல் வேண்டும். நீதிகளைக் கூற எழுந்தவை நீதிநூல்கள் ஆனதால், இவ்வாறு நடக்கக்கூடாது என்று விதித்தும், இவ்வாறு நடக்கக்கூடாது என்று விகைகியும் செல்வது நீதிநூல்களின் இயல்பு ஆனதால், அந்நூல்களிற் சிறந்த கவிநயம் காண்பது அரிதாகத் தான் இருக்கும். நல்ல கவிதையின் நோக்கம் மக்கட்டு நீதி கூறுவதன்று என்று சொல்லத் துணியும் மேனாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் கருத்திற்கேற்ப, நம் நாட்டிலும் சில இக்காதத்தில் ‘காவியத்தில், இலக்கியத்தில் வரும் கருத்தை நோக்க வேண்டா; இன்பத்தை மாத்திரம் கொள்ளுங்கள்’ என்கிறார்கள். இது ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. இலக்கியங்கள் சிறபத்தைப் போல, ஓவியத்தைப் போல, நடனத்தைப் போல ஒரு நுண்கலை யாக மதிக்கப்பட்டு இன்பம் நங்குமென்று எதிர்பார்க்கப் பட வேண்டுவது உண்மைதான். ஆனால், இவ்வருங் கலைகளுக்கும் இலக்கியமாகிய கலைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அது யாதென்றால், சிறபம், ஓவியம் முதலிய வற்றினுடைய நோக்கம் இன்பம் பயப்பதொன்றே யாகவும், இலக்கியத்தினுடைய நோக்கம் அதனோடு நில்லாமல் மக்களுடைய வாழ்க்கையைச் சீர்படுத்த உதவுவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே.

இதனால் அறிந்துகொள்ளத்தக்கன இரண்டு உண்மைகள்: வாழ்க்கையைச் சீர்ப்படுத்த அமைந்த நீதி நூல்கள் சில இலக்கிய நயம் பெற்றிருத்தல் கூடும் என்பது ஒன்று. நல்ல இலக்கியங்களிற் சில, இன்பம் பயப்படோடு நில்லாமல் வாழ்க்கையை மேம்படுத்தவும் கூடும் என்பது மற்றொன்று.

தமிழிலுள்ள அறநூல்களைப்பற்றிப் பேசத் தொடங்கும் எவரும் திருக்குறளை முதலில் நினைத்தல் இயல்பு. சக, இன்சொற் கூறுக, விருந்தோம்புக என விதித்தும், பொய் கூறறக, கள் உண்ணறக, கொலை செய்யறக என விலக்கியும் செல்லும் இவ் அறநூலிலே இலக்கிய நயம் இருக்குமோ என ஜியப் பட வேண்டா. நீதி கூறும்போது நயம்படச் சொல்லுதல்குச் சாதாரண மனிதனுக்குத் தெரியாது. ஆனால், திருவள்ளுவருக்குத் தெரியவில்லையெனில், யாருக்குத் தாம் தெரியும்! இரக்கின்ற ஒருவனுக்கு இல்லையென்று கூறாது, பொருளுள்ளவர் கொடுக்க வேண்டுமென்று கூற விரும்புகிறார் திருவள்ளுவர். ‘இருபொருளை எனக்கு சக’ என ஒருவன் இரத்தல் இழி வடைத்து என்பதை அறிவார். ஏதோ ஓர் அவசியம் ஏற்பட்டு யாசித்தே தீர வேண்டும் என்ற நிலையில், ஒரு வன் இரப்பதாக வைத்துக்கொள்வோம். அந்நிலையில், வேறொருவன் வீட்டிற் புகுந்து, தன் குறை இன்னது எனச் சொல்லத் தொடங்கிச் சொல்ல நான் எழாமல் அவன் நிற்கின்றான். அவன் வந்து நிற்கிற நிலையைக் கண்டவுடனே, அவன் தன்னிடம் ஒரு பொருள் வேண்டி வந்திருக்கிறான் என்பதை அறியும் செல்வன் கூசாது ‘இல்லை’ எனச் சொல்கிறான். இல்லையென்ற

சொல்லைக் கேட்டமாத்திரத்தில், இருக்கிறவன் உயிர் போய்விடுகிறது. இல்லையென்ற விடமோ சொல்லுகிறவன் வாய்வழியே வந்தது. ஆனால், அவனை ஒன்றுஞ்செய்யவில்லையே! என்ன விந்தது!! அந்த நேரத்தில் அப்படிச் சொல் சொன்னவன் உயிர் எங்கேயாவது மறைந்திருக்க வேண்டும். எந்தப் புரையிலே புகுந்து, அந்த நேரம் ஒளித்துக்கொண்டதோ தெரிய வில்லையே! இல்லையெனக் கேட்டவுடன் மாய்ந்தான் கூறினவன் மாயவில்லையே! பொருளை வைத்துக் கொண்டு வழங்காமற் கெடுகிறவன் இருந்தால் என்ன, இறந்தால் என்ன? இந்தக் கருத்துகள் அனைத்தையும் திருவள்ளுவர் கூறக் கருதினார். அவற்றைக் கூறுதற்குப் பெரிய கட்டுரை ஏழுதவில்லை. அன்றி, நீள்மாக ஆசிரியப்பா பாடவில்லை. பின் என் செய்தார்? ஒன்றே முக்கால் அடியிலே ஒரு குறட்பா இயற்றினார். அதுதான் இது:

“கரப்பவச்கு யாங்கொளிக்குங் கொல்லோ, இரப்பவர் சொல்லாடப் போனும் உயிர்.”

இல்லையென்று ஒருவர் சொல்லாடவும், இரப்பவர்க்கு உயிர் போகிறது; இல்லையென்று மறைப்பவர் உயிர் எங்கே போய் ஒளித்துக்கொள்கிறதோ தெரிய வில்லையே என்ற அளவே இக்குறட்பா சொல்வது போல மேம்பெழுந்த வாரியாய்ப் பார்ப்போர்க்குத் தோன்றும். ஆழந்து நோக்கினால், எவ்வளவு சிறந்த நயங்களைத் தன்பால் அடக்கிக்கொண்டிருக்கிறது இச்சிறு செய்யுள் என்பது விளங்கும். அதனால்தான், “கடுகைத் துளைத்து ஏழுகடலைப் புகட்டுக் குறுக்கத் தறித்த குறள்” என இடைக்காடனார் கூறினார் போனும்!

உக்கிறப்பருக்குப் பல தொழிலை இறைவர் பிண்டம் விடிக்குங்காலே அமைத்திருக்கிறார் என்ற சொல்லைத் திருவள்ளுவர் கேட்டிருக்கிறார். ஒரு நாள் அவர் எதிரே ஒருவன் கனாவில் வந்தான் போனும்! வந்தவன் பிச்சைக்காரன். அவன் நேற்று யாசித்தவன், மூன்றா நாள் யாசித்தவன், இன்றும் யாசிக்கத்தான் வேண் குமோ என அஞ்சகிறவன். ஆம், என் செய்வது, தலை யில் எழுதியவன்னந்தானே நடக்கும். இரந்துதான் ஆகவேண்டும் என்று எண்ணினான். அதற்குள்ளாக இன்னொரு எண்ணம் அவனுக்குத் தோல்றிற்று. யாசிப் பதும் ஒரு தொழிலா? உக்கில் இன்னின்னார்க்கு இன்னின்னது தொழில் எனப் பிரமன் வகுப்பதாக வைத்துக்கொள்வோம். அத்தொழில்களில் ஒன்றாக யாசித்தலையுஞ் சேர்த்து எண்ணினானா பிரமன்? எண்ணினான் ஆனால், அவனே அந்தத் தொழிலைக் கொஞ்சம் பார்க்கட்டும். உட்கார்ந்த இடத்தையிட்டு அசையாமற் படைத்துக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இந்த உக்கிற்கு வரட்டும். வந்து தெருத்தெருவாக அங்கற் பட்டு அலையட்டும். அப்பொழுதுதான் அறிவான், இரத்தற்றொழில் எவ்வளவு இழிவானது என்பதை. இழிவானதொன்றை எனக்கும் என் போன்றவர்க்கும் ஒரு தொழிலாகப் பிரமன் வகுத்தான் என்றால் அவன் ஒரு பாபி. அந்தப் பாபத்தால் அவன் ஒரு பிறவி ஏடுக்கட்டும். அப்பிறவி மானிடப் பிறவியாய் இருக்கட்டும். மானிடனாய், மானம்விட்டு, இரவனொய் வந்து சேரட்டும். போகிற இடத்திலே உடனே உணவை—காசைப் பிச்சையைப் பெறாமல், பல வீடுகளில் பல தெருக்களில் அலையட்டும். அலைந்து கெட்டொழியட்டும்! இவ்வாறு அப்பிச்சைக்காரன் கருதியதாய் ஒரு கனாக் கண்டார்

போனும் திருவள்ளுவர்! அதன் பயனாய் ஒரு குறள் எழுதினார். அக்குறள்,

“இரந்தும் உயிரவாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

என்பதே, எவ்வளவு பெரிய கனாவை எத்துணைக் குறுகிய அடிகளில் தெரிவித்துவிட்டார்! இதுதான் இகைக்கிய நயம். இவ்வகைப் படைத்தவன் யாவனாயினும், அவன் இரத்தலையும் ஒரு தொழிலெனப் படைத்து, அத் தொழிலாற் சிலர் உயிர் வாழ்வாராக என விதித்திருப்பானாயின், அவனும் தெருத்தோறும் பரந்து திரிந்து துன்புறுவாராக எனக் கூறுகின்ற இக்குறள், இரப்பினால் வரும் அச்சத்தை எவ்வளவு கொடுமையுடையதாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது! இரத்தல் கொடிது என்ற நீதியைக் காட்ட விரும்பும் திருவள்ளுவர் எவ்வளவு சிறந்த இகைக்கியமாக இவ்விரண்டடிகளை அமைத்து விட்டார்!!

சில உவமைகளைக் கையாளும் விதத்திலேயே திருவள்ளுவர் மிக்க நயமுண்டாகக் குறளமைத்திருப்பதைக் காண்கிறோம்.

உதாரணமாக,

“அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.”

என்பதை நோக்குவோம். கயவர் கீழ்மக்கள். கீழ்மக்களைத் தம்பட்டம் ஆகிய பறைக்கு ஓப்பாகச் சொன்னார். சொன்னதற்குக் காரணம் யாது? தப்பினைத் தட்டுகிறான் ஒருவன். தப்பினிடத்திலே அவன் கையினால் ஒன்றை அறிவிக்கிறான். அதனை அந்தப் பறை பலர் காதிற் சேர்க்கிறது; பல இடங்களிற் கொண்டு சேர்க்கிறது-

அதைப் போல இரகசியத்தைப் பிறரிடம் போய்க் கீழ் மக்கள் தெரிவித்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் ஒரு செய்தி இரகசியம் என்று ஒருவனிடத்தில் தெரிவித்தார்-அவன் என்ன செய்தான் தெரியுமா? அதனை மூட்டை கட்டிக்கொண்டு பலரிடம் போனான். அந்த மறை பொருளாகிய சுமையை அவனால் தாங்க முடியவில்லை. அதனால், அதைக் கொண்டுபோய்ப் பலருக்கும் பங்கு போட்டுப் பிரித்து எடுத்து எடுத்துக் கொடுத்தான். இவனை அறைபறை யன்னவன் எனத் திருவள்ளுவர் கூறிய அழகு நோக்கத்தக்கது. அந்த இரகசியம் அவனுக்குப் பாரமாக இருந்தது என்பதும், அதனைக் கொண்டுபோய்ப் பிறர்க்குச் சேர்த்தான். என்பதும் ‘உய்த்து’ என்ற சொல்லினாலே பெறப்படுகின்றன. ‘உய்த்து’ என்ற சொல், இக்குற்றப்பாவிற்கு உயிர்நிலை. அதனை எடுத்துவிட்டு, வேறு எந்தச் சொல்லை அவ விடத்துச் சேர்த்தாலும், இவ்வளவு சிறந்த நயங்கள் தோன்ற மாட்டா. இச்சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தக்க இடம் பார்த்து வைத்த பெருமை திருவள்ளுவருடையது. கயவரிடம் இரகசியம் கூறக்கூடாது என்ற நீதியை எவ்வளவு நயம்படத் திருவள்ளுவர் கூறியுள்ளார்!

இரண்டடி அறநூலிலிருந்து இப்பொழுது நாலடி நூலிற்குப் போவோம். செல்வம் நிலைபேறுடையதன்று; அழிந்து போகுந்தன்மையது என்னுங் கருத்துடைய நாலடிப் பாட்டு ஓன்றை நோக்குவோம் !

“அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்
மறுசிகை நீக்கியுண் டாரும்—வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று”

அறுக்கவ யுண்டியை உண்டு களித்த பெருஞ்செல்வரும் ஒரு காலத்திலே கூழை இரந்துண்ண நேர்ந்தாலும் நேரும். ஆதலால், செல்வத்தை ஒரு பெரும் பொருளாக மதிக்க வேண்டா என இச்செய்யுள் செப்புகின்றது. இதனுள், ஒன்றிற்கு ஒன்று மறுதலையாக வைத்துத் தோடுத்திருப்பதில்தான் அழகு திகழ்கிறது. அன்று அறுக்கவையுண்டி உண்டவன், இன்று உப்பிள்ளாக் கூழ் குடிக்கிறான். அன்று ஆசனத்தில் அமர்ந்து உண்டவன், இன்று நடந்துகொண்டே குடிக்கிறான். அன்று மனனவி ஶட்டுண்டவன், இன்றுதனியே ஓரிடத்துக் குடிக்கிறான். அன்று மறுபிடி சோறு வேண்டாம் வேண்டாம் என மறுத்து உண்டவன், இன்று ஒரு பிடியின்றி வறிஞராகி இரக்கிறான். இப்படி ஒன்றிற்கு ஒன்று முரண்பட வைத்துக் காட்டிய வகையினாலே, ஏத்துணைச் சிறந்த செல்வனும் மிகவும் இழிந்த வறிஞராதல் கூடும் ஆதலால், அள்ள போழ்தே அறஞ் செய்க என்ற கருத்தைத் திறம் படி ஏடுத்துக் காட்டுகிறது இந்தால்தி. இப்பாட்டிற்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் ‘அமர்ந்து’ என்ற செய்க்கல ‘இல்லாள்’ என்பதோடு சேர்த்து, மனனவி விரும்பி ஶட்டவும் மறுத்து உண்டவர்கள் என்றவாறு இயைத்துப் பொருள் சொல்லப்பட்டு வருகிறது. அப்படிச் சொல்வதைக்காட்டினும், அறுக்கவ யுண்டியை மனனவி ஶட்டவும் அமர்ந்து உண்டவர்கள் பிரகு வறிஞராய் இரக்கவும் நேரிடும் என்று இயைத்துக் கூறுவதுதான் தக்கது எனத் தோற்றுகிறது. அப்படிக் கொண்டால்தான், பரடினுடைய முழு அழகும் விளங்கும். அறுக்கவையுண்டிக்கு மாறாகக் கூழினைக் கூறினார் : இல்லாள் ஶட்ட உண்டவன் ஓரிடத்து யாசித்து உண்கிறான். மறுசிகை நீக்கி யுண்டவன் ஒன்றுமில்லாத

வறிஞனாய்த் திரிகிறான். இவ்வரெற்றாம் மாறுபட வைத்துக் கூறியதற்கேற்ப, அமர்ந்து உண்டவன் சென்று இரக்கிறான் என்ற கவிஞர் கூறக் கருதியிருப்பார் என்றினைக்கிறேன். இத்துணை நயம் பொதியச் செய்த கவிஞர் இன்னார் என்று அறிய வழியில்லை. அவர் இயற்றிய பாட்டு மாத்திரம், ‘நாடியார்’ என்ற நீதி நூலிலே காணப்படுகிறது.

உங்கிலே இச்சகம் பேசி வாழும் மாந்தருள் ஒரு வனனப் புவில்லே ஒருவர் நோக்குகிறார். ஒரு நாள் ஒருவரும்தா அறியாமலே அவன் வீட்டினுள் நுழைந்து அவன் செய்யவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அவன் “போற்றி” போற்றி புண்ணியூட்டுப் போற்றி, போற்றி போற்றி பாரியே போற்றி, போற்றி காரி, போற்றி ஓரி, போற்றி கண்ணா, போற்றி பேசு? என்று ஏன்னென்னவேரு உருப்போட்டபடி இருக்கிறான். இதனை மறைந்திருந்து கவனிக்கிறார் புவவர் பிறகு அவன் வெளியேறி புறப்பட்டுப் போகிறான். புவவரும் பின் தொடருகிறார். புதுப் பணக்காரன் ஒருவன் வீட்டில் அவன் நுழைகிறான். “போற்றி” “பேர்றி” என்று தொடங்கி, “அடியேணங்க காத்தருள் வேண்டியது ஆண்டவனை ஒத்த தங்களால்தான் இயலும்; இறைவனே அருள் புரிகு, துங்கள் அருள் நோக்கி வரமுகிறேன். பயிருக்கு மழை, எப்படியோ, என் போன்ற வறிஞர்க்குத் தாங்கள் அப்படி” என்று சொல்லிப் பின்னும் பல அடுக்கத் தொடங்குகிறான். பார்த்தார் புவவர்; பாடினார் ஒரு பாட்டு.

‘போற்றியே போற்றியே யென்றும் புதுச்செல்லும்
தோற்றியார் கண்ணெலாம் தொண்டேபோல் —ஆற்றப்
மு. கா.—9

பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு”

என்பதே அப்பாட்டு. புவவர் தாம் கண்ட பெரிய காட்சியைச் சிறு பாட்டிலே அமைத்துக் கொடுத்தார். அவர் கூறுக் கருதியதெல்லாம் “வயிற்றை வளர்ப்பதற்காக இச்சகம் பேசித் திரிய வேண்டாம்” என்பதே. அதனை எவ்வளவு அழகாக முனைப்பாடியார், ‘அற நெறிச்சார்த்தில் அமைத்து வைத்திருக்கிறார் என நோக்குக. இச்சகம் பேசவேன் இழிந்தவன் என்று நேரே சொல்லாமல், அவன் வயிற்றினை மகேசுவரனாக்கிப் பெருமைப்படுத்துவதுபோல் சிறுமைப்படுத்திய திறம் வியக்கத்தக்கது. வயிறாகிய தம்பிரான் இருக்கிறாரே, அந்தக் கடவுளைக் காப்பாற்ற எத்தனை பொய்யும் புனைச்சுருட்டும் ஆற்றி மாந்தர் வாழ்கிறார்கள் என்று கவிஞர் இவ்விடத்தில் இரங்குகிறார். இப்படிப் பொய் சொல்லியாவது வயிறு வளர்க்கவேண்டுமா எனப் புவவர் கேட்பதுபோதே தோற்றுகிறது. இப்படி வளர்க்கப்படும் வயிறு வயிறா, குதிரா எனப் புவவர் கேட்பதுபோதே தோற்றுகிறது. வயிற்றுச்சாமியை நம்பி உண்மைக் கடவுளை மக்கள் விடுகிறார்களே. எனப் புவவர் கங்குவதுபோதே தோற்றுகிறது. இத்துணை நயம்யட “வயிற்றுப் பெருமான் பொருட்டு” என்ற ஒரு தொடரால் எவ்வளவு அரிய பெரிய நீதிகளை அறநெறிச்சாரச் செய்யுள் காட்டுகிறது.

எனவே, அற நூல்கள் சிவைம் மிக்க இலக்கிய நயமுடையனவாகத் திகழ்கின்றன என்பதை ஒருவாறு கண்டோம்.

பழந்தமிழ் நாட்டிற் பெண்பாளருட் பலர் புலவராய் விளங்கியது பழந்தமிழிலக்கியங்களால் அறியப் படுகிறது. அவருட் சிலரைப்பற்றி அறிய முற்படு வோம். காக்கக்கயப்பற்றித் தமது பாடவிலே பாடிய சிறப்பினால் பெண்மனியார் ஒருவர் காக்கக பாடி னியார் என்று பெயர் பெற்றார். அவர் காக்கக்கய எப்படிச் சிறப்பித்தார் எனப் பார்ப்போம். தலைவன் ஒருவன் பொருளீட்டும் பொருட்டுத் தன் மனனவியை பிரிந்து போனவன் இப்பொழுது திரும்பி வந்திருக்கிறான். அவன் தோழியைப் பார்த்து, ‘நான் பிரிந்து பொழுது தலைவியை ஆற்றுவித்துக்கொண் டிருந்ததற்காக மிகக் நன்றியுடையேன்’ என்று சொல்லி, அவள் “காக்கக கரைந்தது. அதனால்தானே நீ வருவாய் என்று சொல்லி நான் ஆற்றுவித்தேன். காக்கக்கே கடப்பாடுடையேம். நல்ல பசுநெய் யோடு வெண்ணென்னால் ஆகிய சுடுசோற்றை ஏழு பாத்திரத்திலே எந்தித் தலைவி காக்கக்குக் கொடுத் தானும் அது பெரிய கைம்மாறாது” என்று கூறுகிறாள். இப்படிக் கூறியதாகப் பாட்டு ஒன்று இயற்றிய காரணத்தால், நச்செள்ளையார் என்னும் புலவர் காக்ககபாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப் பட்டு, நாளைடைவிற் காக்கபாடினியார் என்றே வழங்கப்படுவாரானார்.

இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் அரசனைக் குறித்துப் பாடிய பத்துப் பாடல்களுக்காக

நூற்றாயிரம் பொற்காசம், அணிகலம் செய்துகொள்ள வேண ஒன்பது துலாம் பொன்னும் பரிசிராகக் கொடுக்கப்பட பெற்றார் என அறிகிறோம். அப்பாடிடல் களைப் “பதிற்றுப்பத்து” என்னும் புத்தகத்திற் காணலாம். ஒரு பாட்டில் “நீ பெரிய வள்ளல் எனக் கேள்வி யுற்று உன்னைப் பார்க்க வந்தேன். நான் நினைத்து வந்த செய்தியை முடித்து வைப்பார்யாக. இரவற்று துன்பம் கோரும்படி நாடோறும் வரைவின்றி வழங்கு கிணறுயாதல்லால் நீ சிசிறிது காலமும் கேட்க மேலுகம் பேராது ஸாலூரவர் பெராருட்டு. இவ்வுகைஇத்தானே நீண்டிடகாலம்படி நிலைபெறுவாய்க்கு” என்று வாழ்த்துகின்றார். மற்றும் புவவர்களுருயின்று, “நீ ரூபி வாழ்க்காவிரி மணவின் ஒன்றைவிடப்பட்டது அண்டு விவாழ்க்காராறு பத்தடுக்கிடு கோடி அண்டு வாழ்க. நான் வர்முங்காலமுஞ் சேர்த்து நீ வர்முக் கூடு என்றவாறு வாழ்த்தி இருப்பார்கள். இவரோடு

எனையதூஶம்

உயர்நிலை பூலகத்துச் செல்லாது இவணின்று
இருநிலம்குங்கின் நெந்துமன்னியரோ”

எனக் கூறத் துணிந்தர் அப்படிக் கூறியதால், அவ்வரசனுடைய பெருமையை ஒப்பற்ற முறையிற் புகழ்ந்தவாரானார். அவன்து கொடைச் சிறப்பால் அவன் வானுலககடையும் தகுதியடையன் என்பதும், வானுலகில் சுவோரும் ஏற்போரும் இல்லையாதலால் இவ்வுகக வாழ்வே நம் பயக்கும் என்பதும், அவன் விண்ணுக்கு சேர்த்துவிட்டால் உகைல் இரவறைப் பூதுகாப்போர் அவன் போன்றவர் பிறர் இல்லை என்பதும், மேன்மேலும் அவன் சதலாகிய அறத்தையே

செய்துகொண்டிருப்பதால் என்றும் அவனுக்கு வாலுக்கு கிட்டுமாதவின் இப்பொழுது அங்கு எய்தாததால் அவன் இழப்பது ஒன்றுமிக்கை என்பதும், அவன் இங்கு இருப்பதால் இரவரை பெறுவன் படி என்பதும் ஏவ்வளவு நயமாக இங்குக் குறிக்கப்பெற்றுள்ள இப்புலவர் இடைச்சம் பொற்காச் பெற்றது இவ்வொரு பாட்டுக்காக இருந்தாலும் தகும் என்று சொல்லலாம்:

அக்சேரன்று இரவன் வந்து கேட்பிற்கு கோடுக் கிறவன் அக்கள்ளு அலா வாராது தத்தம் இடத்தில் இருப்பாராயின் அவனுமிருந்து அவன்படிருக்கும் இப்பத்திற்குத் தேர் அனுப்பித் தேரில் ஏற்றிவரச் செய்து அவர்க்கு வேண்டுவன் நல்குபவன் என்பது இப்புலவரால்,

“குடவர கொடவ! கொடித்தேர் அண்ணல்ல!
வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
தேரில் தந்தவர்க்கு, ஆப்பதன் நல்கும்
நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்”

என்றஷ்டத்துச் சொல்லப்பட்டது. தேரை அனுப்பி வெளியூரிலிருந்து இரவகரைப் பெறுகின்றான் என்றால், அச்சேரன்று ஊரில் இரவரை இக்கை என்றபடி. இவ்வாறு சிறப்பித்ததோடன்றி, மனைவியின் துயருக்கு வருந்து வகுதவிட இரவரையின் துயருக்கு அவ்வரசன் வருந்து கின்றவன் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆனந் துயருக்கு அறிவையும், தோன்றிய நற்புக்கழையுமுடைய அவன் மனைவியர் ஊடிய காலத்தே வடிக்கும் கண்ணீருக்கு அவன் அஞ்சுவகுதவிட இரவரது துக்கத்திற்காக மிகவும் அஞ்சுகின்றவன் என விறவிக்குக் கூறுவார் போகக் கூறியுள்ளார்.

அவனது வண்மையைப் பாராட்டியது போலவே வீரத்தையும் பாராட்டியுள்ளார். பாண்மகளைப் பார்த்துக் கூறுவார் போலைப் பின்வருமாறு சொல்லுகிறார். “அவனுடைய சேனைப்பகைவரை அழிக்கச் சென்றுள்ளது. இப்பொழுது அவன் போர் குறித்து வேறொரு நாட்டிற்குப் போகவில்லை. ஆனால், பேர் குறித்து எப்பொழுது, எவ்விடத்திற்கு அவன் ஏழுவான் என்பது நமக்குத் தெரியாது. ஆதலால், அவனைக் காண விரைவிலே போவோம். போனால், குறைவின்றிக் கொடுப்பான்.” இக் கருத்தை அடக்கி, முன்று சிறு அடிகளிலே காக்கை பாடினியார் பாடியுள்ளது மிக்க அழுகுடைத்து.

‘கொலைவினை மேவற்றுத் தானை, தானே இகழ்வினை மேவலன், தண்டாது வீசப் பெல்லா மோதில் பாண்மகள் காணியர்’

என்றதை நோக்குக.

சுகையிற் சிறந்தோனும் வீரத்தில் மிக்கோனுமாகிய சேரலாதன் சு என இரக்கும் இடத்தையும், தன் வீரம் பயனின் றி நிற்குமிடத்தையும் நாம் கண்டால் வியப்புற்றுச் சிரிக்கமாட்டோமா? அவ்விடத்தை நமக்குக் காட்டும் காக்கைபாடினியார் பாவின் திறம் வியக்கத்தக்கது. அவர் அவனைப் பார்த்துக் கேட்கிறார்.

“நீ துணங்கைக் கூத்தாடி, அக்கூத்திற் பிற மகளிருக்குத் தலைக்கை தந்து வீடு திரும்பி வந்ததும், உன் மனைவி ஊடிஉன் மீது ஏறியக் கருதி எடுத்த சிறு செங்குவளைமலரை ‘சு’ என்று சொல்லி, இரந்தும் பெறமாட்டாய்; அதனை அவன் கையினின்றும் பெயர்க்க முடியாத நீ பகைவர் மதில்களைக் கைப்பற்ற வல்லாய் ஆனது எப்படி?”—இவ்வாறு பழிப்பார்போலைப் புகழ்ந்து, இப்

புலவர் சேரலாதனது காதவின்பச் சிறப்பினைக் குறிப்பித் தாரானார். அனுவாளர் சிலைரப்பற்றிப் பொதுவாக ஒரு பேச்சு எழுவது உண்டு. அவர் அனுவகைத்தில் மாத்திரம் கலைக்டர், போலீஸ் இன்ஸெபக்டர் என்பதன்று, எந்த இடத்திலும், வீட்டில்கூடக் கலைக்டர், இன்ஸெபக்டராகவே இருக்கிறார் என்று சில வேளைகளிற் சிலர் சொல்லப்படுவதை நாம் கேட்டிருக்கிறோம். அவர்களைப் போல அல்லாமல், இவ்வரசன் வீரங்செறிந்தவனாயினும், அவ்வீரத்தை வீட்டிற் காட்டுகின்றவன் அல்லன்; மெல்லிய ஹாரிடத்து மென்மை காட்டுபவன் என்பது இவ் விடத்திலே வற்புறுத்தப்படுகிறது. விளையாட்டில் சீமன்மையுடையவன் எனினும், போர்க்களத்தில் கூற்றினையொத்த கொடுமையுடையவன் என்பதும் காட்டப்படுகிறது.

இவ்வாறெல்லாம்^{*} சேரலாதனுடைய வண்மையை மும் இன்பத்தையும் வீரத்தையும் சிறப்பித்த இப்புலவர் பழந்தமிழ்நாட்டு வீரமகனிருடைய சிறப்பைக் குறித்து இயற்றிய பாடல் ஒன்று புறநானுற்றில் காணப்படுகிறது. வீரக் குடியிலே பிறந்து, வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி தன் மகன் படையழிந்து முதுகிட்டனன் என்று பரீ கூறக் கேட்டு அங்ஙனமாயின், “அவன் பரவுண்ட என் நகிலை அறுத்திடுவேன்” எனக் கோபித்து, கையிலே பிடித்த வாளோடு போர்க்களத்திற்குச் சென்று பின்ஸ்களைக் கையால் தடவிப் பார்த்து, மார்பிலே பட்ட புண்ணோடு சிதைந்து கிடந்த தன் மகன் உடலைக் கண்டு, அவனை சன்றெடுத்த வேளையிற் பெற்ற இன்பத்தினும் பெரிய தோர் இன்பத்தை அடைந்தாள் என்பது அப்பாட வின் கருத்து. இப்பாட்டைப் படிக்கும் ஓவ்வொருவ

குக்கும் நாட்டுப்பற்றும் வீரத்தில் விருப்பமும் மிகும் எவ்பது உறுதி.

வீரக்குடுமித் திறந்த மற்றொரு மகளது சிறப்பைக் குறித்து ஒக்ஸர் மாசாத்தியார் என்னும் புலவர் பாடியுள்ளார். அண்மையில் தன் தந்தையையும் கணவனையும் அடுத்தடுத்து இழந்துவிட்டு ஒரு பெண் மணி தனக்குப் பற்றுக்கோடாக உள்ள ஒரே முதல் வணைப் போருக்குக் கோலஞ் செய்தனும்புங் காட்சி, அப்பாட்டிலே தீட்டப்பட்டுள்ளது. அப்பாட்டின் கருத்து பின்வருமாறு:—

இரண்டு நாள் முன் நிகழ்ந்த போரிலே இப்பேணி ணின் தந்தை பகைவாடு மாணிக்கையையறித்துப் போர்க்களத்து இறந்துபட்டான். நேற்று நடந்து பேசுமிலே இவள் கணவன் பகைப்படையை ஏதிர் நின்று தடுத்து, அங்கே அழிந்தான். இன்றும் போர்ப் பறையைக் கேட்கிறான் அப்பெண். உடனே விருப்புற்றுத் தன் மகனை அனுப்ப நினைக்கிறான். அவனோ அவனுக்கு உள்ள ஒரே பின்னை. அவன் கையில் வேறுபட்டபைக் கொடுத்துப் போர்முகம் நோக்கிப் போகென விடுக்கிறான். என்னே மரக்குடிப் பேணனின் திறம்! தென் னிந்தியா போர்வீரம் அற்றவர் என்று சொல்லுவோர் இதைப் போன்ற செய்திகளை நோக்க வேண்டும். தந்தையை இழுந்து, கணவனையும் இழுந்து, சில நாள் கூடக் கழியாத தறவாயில் ஒரு பின்னள் அன்றி வேறு பின்னள் இவ்வாத அப்பெண், போர் என்றதும் விருப்புற்றுச்செய்யும் இச்செய்வாற் கொடியவள் போலக் காணப்பட்டதும், உண்மையில் கரடியவள் அவன். நாட்டுப் பற்றினாலும், குடிபுகழைப் பாதுகாக்கும்

நோக்கத்தாலும் அவன்ன கொடிய செயல் போதத் தோன்றும் இதனைச் செய்கிறான். உண்மையில் பெண்ணிற்கு இயல்பான இரக்கம், நாய்க்கு இயக்கான அன்பு, அவன்மார்க் குக்காமல் இல்லை. பேர் என்றவுடன் விருப்பமுறை அவனே சற்றுத் திகைக் கிறான் என்பதை இப்புவன், “செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி” என்றுவிடத்து, மயங்கி என்ற சொல்லால் தெரிவித்துள்ளார். ஒருகால் திரும்பிவாரானோ என்ற எண்ணித்தால், நான் கடைசி முகம் யாக அவனுக்கு ஆட்ட அளித்து போன்ற செயலை யும் குடுமிக்கு எண்ணிப் பீடயிச் சிவுதாக போன்ற செயலையும் மேற்கொள்கிறார். இதனை,

“வேல்கைக் கொடுத்து வெளியூடு விரித்துமுடிப்
நீபாறுமயிர்க் குடுமி எண்ணியூடு கீழ்”

என்ற சொற்களால் மாசாத்தியாக குறிப்பித்தார்.

“.....எண்ணியூடு கீழ்
ஒருமகன் அல்லது இல்லோய்
செருமுகம் நோக்கிச் சென்னை விடுயே”

என்று கூறும்பொழுது அவன் இந்தப்பெண் சிபக்கந் தக்கவன் என்ற குறிப்பையுடு, இரக்கத்தக்கவன் என்ற குறிப்பையும் ஒருங்கே காட்டியான் அழகைக் கண்டு மகிழுவேண்டும்.

இப்புவன் பாடிப் பாடி நூறு குறுத்தெல்லையிற் காணப்படுகின்றன. அவற்றும் ஒன்றைப் பார்ப்போம். கார் காலத்தில் மீண்டும் வடிவில் என்ற செமலித் தலைவன் பிரிந்துபோக, அக்காம்புவந்ததும் நலைவன் வாராமைக்காக வருந்தும் நலைவிடது நிலையில் இருந்து கொண்டு ஓக்ஸர் மாசாத்தியா போக்கிறார். “மனா-

பெய்யவே முல்லைக் கொடிகளும் வரிசை வரிசையாக முகையாகின்றன. முல்லை முகை ஆகிய பற்களால் கார் காமாகிய பெண் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். இவ்விடத்து மீள்வேன் என்று சொன்ன தலைவர், இப் பொழுது எவ்விடத்துள்ளாரோ என என்னைப் பார்த்து நகையாடுகிறாள் அப்பெண். இளமை அதிக நாள் தங்கி யிராது என்பதைக் கருதாமலும், பெருள் வளத்திலேயே விருப்பமுற்று, அதனையே பெரிதாகக் கருதியுஞ் சென்ற என் கணவர் எவ்விடத்திலுள்ளாரோ என்று நான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தக் காராகிய மகள் வேறு சிரிக்கிறாள். என் செய்வேன் தோழி” எனப் பாடியது போல உளது அப்பாட்டு.

“இளமை பாரார் வளம்நகைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தன் காரோ”

என்ற ஐந்தடிப் பாட்டிற் கார்காலத்தை ஒரு பெண்ணாக வைத்து, அக்காலத்து முல்லை யரும்புகளை அப்பெண் ணின் பல்லாக உருவகித்து, அவை மற்வதைச் சிரிப்பதாக வைத்துப் பேசிய மாசாத்தியார் மதிநுட்பம் போற்றப்பாற்று.

பிறர் சொன்னபடி நிகழாவிட்டால், அச்சொல்வில் நம்பிக்கை வைத்தவரைப் பார்த்து நகைப்பதென்பது உலகிற் பொதுவாக எல்லாரிடத்திலும் காணப்பட்டாலும், பெண்டிரிடத்திற் சிறப்பாகக் காணப்படும். மகளிர் பிறர் வருந்தும் பொழுதும் அவரை இடித்துக்காட்டி நகையாடும் இயல்பு சில பெண்டிர்க்குண்டு. இவ்வியல்பை உள்ள

வாறே எடுத்துக் காட்டுகின்ற அம்மை மாசாத்தியார் உண்மையில் பெரிய புவர் என்க.

பழந்தமிழ்நாட்டில் எல்லாக் குத்திலும் புவர் தோன்றினர் என அறிகிறோம். அறிவென்பது ஒரு குத்தாருக்கே ஒரு பாவினருக்கே தனியுரிமை என்று சொல்லுதல் ஆகாது. பெண்பாலாருட்பலர் அக்காத்திற் சிறந்த புவராய் இருந்தனர் என்பது மாத்திரமன்றி, அப்புவருட் சிரை குறவர் குடியில், பானர் குடியில், குயவர் குடியில் தோன்றி விளங்கியவர் என்பதும் அறியப் படுகிறது. வெண்ணிக் குயத்தியார் என்பதும் புவர் நீட்டாமங்கலத்துக்கு அருகாமையில் உள்ள கோயில் வெண்ணி என்னும் ஊரிற்பிறந்த குசச் சாதிப்பெண். இவர் கரிகாற் சோழனைப் பாடிய பாட்டு ஓன்று நமக்குக் கிடைத் திருக்கிறது; அப்பாடால் இவருடைய கூரிய அறிவு புனராகிறது. அதனுள் கரிகாலனை நோக்கி இப்புவர் கேட்கிறார். வெண்ணிப் பேரர்க்களத்துள் நின்னொடு பொருது தோற்றுத் தான் பட்ட முதுகுப்புண்ணிற்காக நாணி, உயிரைவிடத் துணிந்துள்ள சேரன், வென்ற உன்னைவிட நல்லவன் “அவனேரோ?” என்று. கரிகாற் சோழன் பெருஞ்சேரலாதன் என்பான்மீது எய்த அம்பு அவன் மார்க்கைத் தைத்து உருவிப் போயிற்று. ஆயினும், தன் முதுகுப் பக்கத்திலும் புண்ணாயிற்றே, பாரப் போர் முதுகு காட்டி யோடியதால் இங்கூனம் விளைந்தது என்று கூறுவரே என்ற நாணத்தாற் சேரன் வடத்திசையை நோக்கியிருந்து, பட்டினி கிடந்து, உயிர்விடத் துணிந் தான். எதிரிக்குத் தோற்றுப் புறங்காட்டி ஓடாதிருந்தும், முதுகிலே தோன்றிய புண் முதுகு காட்டிப் பெற்ற புண்ணேரோடு ஒத்தது என்று கருதி, இச்சேரன் வடக்

கிருந்தான் ஆதவின், அவனை நல்வன் என்று புவவர் மதிக்கிறார். இதை அந்த அளவில் வாளா கூறாமல், “போரில் வென்றவனே, உன்னைவிட நல்வன் புறப்புண் நாணி வடக்கிருந்தோன்” என்று கூறுவது உன்னத் தக்கது. இதனைக் கேட்டவடன், சேரன் எதிர்க்குங்கால் கரிகால் வளவன் அவன் மார்பில் அம்பினை ஏய்யாமல், அச்சேரன் தோற்றோடும்போது முதுகில் தொன் ஏய்தானேர என்ற ஏண்ணம் உண்டாகும். அப்படிச் செய்திருந்தால் கரிகாலனுக்குப் பழி என்பது வெளிப்பட்டது. உண்மையில் முதுகில் ஏய்யவில்லை. மார்பைக் குறித்தே ஏய்தான் என்ற சொல்லியப்பை பகை யரசின் ஆடகள் சொல்லவேண்டும் என்று உட்டேக்கொண்டு இப்புவவா இங்ஙனம் கூறினார்போலக் காணப்படுகிறார்.

“வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே”

எனக் கூறிய இப்புவவர் சௌற்களுக்கு எதிரே,
“தன்போல் வேந்தன் முனிப் குறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மனினன்
வர்ள்வடக்கு இருந்தனன்”

என்ற சொற்கள் கழாத்தகையோர் என்னும் சேரநாட்டுப் புவவர் வாயினின்றும் எழுகின்றன. இவ்விரண்டு கூற்றும் வெவ்வெறு பாடங்களில் ஒவந்துள்வாயினும், ஒன்று சேர்த்து நோக்கத்தக்கன்னி என நினைக்கிறேன். இங்ஙனம் உண்மைப் புகழ் மொழியைத்திரர் வாயி னின்று, அதிலும் பகைப்புத்துப் பெரும்புவர் வாயி னின்று எழுப்ப வல்வொயிருந்த வெண்ணிக்குயத்தியார் பாராட்டத்தக்கவர். “நீ மார்பிடே அம்பு ஏய்ய, அது உருவி முதுக்குப் பக்கம் போனதற்காக வடக்கிருந்தவன்

அறிவிலி” என்று சொல்லி இருப்பாரேல் இவர் இழிந் தோர் எனப்படுவர். மார்பிளே எய்த அம்பு முதுகு வழியே நீங்கிற்றாக, அதற்கு நாணி வடக்கிருந்தோனைவிட நீ பெரியவன் என்று சொல்லி இருப்பாரேல், இவர் சாதாரண மகன் என்று எண்ணப்படுவர். வென்ற உன்னைவிடப் புறப்புண் நாணி வடக்கிருந்தவன் நல்லவன் என்று சொல்லியதில்தான் நுட்பம் அமைந்திருக்கிறது. புறங் காட்டி ஓடியவனைச் சோழன் எய்யவில்கை என்று கழாது தலையாருடைய வாயால் பேசுவித்ததன்றி, மார்பிளேயதது முதுகு வழி வந்தது ஏன்ற பேசுகை எழுபிரி, அதனால் சோழனுடைய அம்பின் திறத்தையும் சேர நுட்ப மார்பின் நுண்மையையும் குறிப்பித்தார்ஞார் இக்குபத்தியார். பழிப்பார் போலே புகழ் நீது, இத் துணைப் பெருமை கரிகாலர்கு உண்டு என்று குறிப்பாய்க் காட்ட வல்ல வெண்ணிக் குயத்தியார் சிறந்த புலவர் என மதிக்கத்தக்கவர். அன்றியும், கரிகாலனை நோக்கிக் கூறப்பட்டதாக உள்ள இப்பாடல், “அரசனிடத்தும் புலவர் சிற்சில வேள்ளகளில் விளையாடுவது உண்டு என்பதைக் காட்டும்:

“வென்றே பேரரசே ! புறப்புண்ணிற்காக நாணி வடக்கிருந்த அவன் உன்னைவிட நல்லவன் அல்லனோ? நீ வெற்றியைப்பற்றிப் பெரிதாக நினைக்கிறாய், நான் அவன் தோல்லிகூடச் சிறந்ததென்று நினைக்கிறேன்” என்று கூறுவார் போல விளையாட்டுச் சொல் பேசி இப்புலவர் அரசனைச் சிரிக்க வைத்திருப்பார் என நினைப்பதற்கும் இடம் உண்டு. இவ்வளவு ஆழமான கருத்தை உட்கொண்ட பாட்டின் அடிகளை நோக்கு வோம் :

‘களியியல் யானைக் கரிகால் வளவு,
 சென்றமர்க் கடங்தநின் ஆற்றல் தோன்ற
 வென்றோய் ! நின்னினும் நல்லதன் அன்றே,
 கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
 மிகப்புகழ் உலகம் எய்திப்
 புறப்புண் நாணி, வடக்கிருந் தோனே.’

மாறோக்கத்து நப்பசுகையார் என்னும் அம்மையாரும் நயம்படப் பாடும் இயல்புடையவராகக் காணப்படுகிறார். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் சிறப்பைக் குறித்துப் பாடத் தொடங்கி, அவர் அவனை எப்படிப் பாடுவது எனக் கேட்கிறார். கருத்து, அரசர் கட்டளைப்படி புலவர் பாடுவார் என்பதன்று. ஆனால், அவனுடைய கொடைத்திறம், வீரம், நடுவுநிலைமை என்பவற்றுள் ஏதனைப்பற்றிப் பாடுவது எனவே அவர் அறிய விழுவது; அவன் சகையைச் சிறப்பிப்பதெனின், புராவின் துயர் நீக்கத் தன்னையே கொடுத்த சிபி மரபில் அவன் வந்தோன் ஆதவின், சகை அவன் புகழ் ஆகாது. அவனுடைய வீரத்தைப் புகழ்வதெனின், விண்ணில் தொங்கிக் கொண்டிருந்த மதில்களை உடைய பகையரசர் பலரை அழித்த செம்பியன் மரபில் வந்தவன் ஆதலால், பகை வரை அழித்தலும் அவன் புகழ் ஆகாது. அவனுடைய நீதி முறையைப் புகழ்வதெனின், சோழருடைய உறை ஸுரில் அறம் என்றும் நினைபேறுடையது ஆதவின், முறையையும் அவன் புகழ் ஆகமாட்டாது. எனவே, எப்படி அவனைப் புகழ்வது என்று அறியாதவர் போகக் கேட்கிறார் அப்புவர். அங்ஙனம் கேட்கும்பொழுதே அவனைப் புகழ்ந்ததோடு அவனுடைய முதாதையரை யும் புகழ்ந்த நயம் வியக்கத் தக்கது. அவனும் அவன்

முன்னோரும் சுகையிற் சிறந்தோர் என்பதையும், பகை வரை அழிக்கும் ஆற்றல் நிரம்ப உடையவர் என்பதை நீதியும், தவறாது செங்கோல் நடாத்தியவர் என்பதையும் ஒருங்கே வைத்துக் கூறிய திறத்தை நினைக்க நினைக்க இன்பம் பெருகுகிறது. “வேறு அரசர் குடியில் தோன்றிய சிரை தத்தம் பரம்பரையோர் செய்த பெருஞ்செயல்களைப் பேசிக்கொண்டிருந்து வாழ்நாளை வீணாளாக்குவர். அங்குமன்றி, நின் குடியின் பழும் பெயர்க்கு ஏற்ப, சுகையும் வெற்றியும் நீதியும் உடையோய்” என்று வாழ்த்தாமல் வாழ்த்திய அப்புவர் வாக்கு நோக்கத் தக்கது.

“கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக !

சுதல்நின் புகழும் அன்றே,

.....
தூங்கெயில் எறிந்தனின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறங்கை அவையத்து
அறம்வின் று நீலையிற்று ஆகலின், அதனான்,
முறைமைவின் புகழும் அன்றே,

.....
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்வனம் மொழிகோ யானே!”

என்று பாடியபொழுது, “உனது குடியில் முன்னர்ப் பிறந்த சிரை தம் வாழ்நாளில் அரியது பெரியது ஓன் றுஞ் செய்யாது அகன்றது போன்றல்லாமல் குடியின் பெருமையை உன் காலத்தில் நினைநிறுத்திய பெரியோய்!” என அப்புவர் புகழாது புகழ்ந்தவரானார். “வண்மையுடையோர் வழியில் வந்த ஏழ தலை முறையோர் விண்ணுகைய்துவது திண்ணம்” என நம்பி சுயாது இருப்போர் எத்தனை பேர்? வெற்றியிற்

சிறந்த வீரர் குடியில் தோன்றும் மக்கள் மூன்று தலைமுறையினர் வீர சுவர்க்கம் பெறுவர் என்று நம்பிக் கோழைகளாக இருப்போர் எத்தனை பேர்? நீதி நெறி தவறாத ஒருவன் வழியில் வந்த பத்துத் தலை முறையோர் அநீதியே செய்யினும் மேலுகைம் அடைவர் என நம்பிக் கெடுவோர் எத்தனை பேர்? அவரை யெல்லாம் போன்றி, தான் தான் செய்தது தனக் காகுமென்று நம்பிக் கொடையும் கொற்றமும் கோள் கோடாகமயும் உடையை ஆயினை நீ வாழ்வர்யாக!“ என்று அப்புலவர் புகழ்ந்ததாகவும் கொள்ள இடம் உண்டு. இவ்வளவு அழகுள்ள பாட்டுப் பாடுதல் என்பது சிகருக்கே இயலும்.

வீரத்தானும் கொடையாலும் இத்துணைச் சிறந்த மன்னர் இறந்தபொழுது அப்புலவர் பரடிய பாட்டு ஆற்றல் விக்கதாய் விளங்குதல் ஏதிர்பார்க்கத் தக்க தன்றே? யமன் அச்சுறுத்தியோ, தனது ஆற்றலைக் காட்டியோ கிள்ளி வளவன்து உயிரைக் கொண்டு போயிருக்க முடியாது. பாடுபவர் போன்ற தோற் றத்தை எடுத்துக்கொண்டு, ஏதிரே சென்று, கையினால் தொழுது, ஏத்தி, இரந்துதான் உயிரை வாங்கிக் கொண்டு போயிருக்கவேண்டும் என்று அப்புலவர் சொல்லி இருக்கிறார். இதனாலே, சோழ மன்னன் ஆற்றலின் ஏதிரே கூற்றுவனும் அஞ்சவான் என்பதைக் குறிப்பித்தார். போற்றவும் போகான், பொருளெளாடும் போகான் என்று சொல்லப்படும் கூற்றுவன், வளவனைப் போற்றி அவன் உயிரைப் பிச்சையாக வாங்கிப் போனான் என்று புலவர் குறிப்பித்தார். யமன் தன் வடிவில் தோன்றி இருப்பானேயாகில்,

அவனையும் வளவன் அழித்திருப்பான். இது யம னறிந்த செய்தியாக இருக்கவேண்டும். எப்படி என்றாலோ, பல பேர்க்களங்களில் வளவன் கொன்று கொன்று குவித்த பல்லாயிரக்கணக்கான வீரர்களையமன் அறிவான் அல்லனோ? அவர்தம் உயிரைப் பறித்த கூற்றுவனாகிய வளவனைக் கண்ட உண்மைக் கூற்றுவன் அஞ்சினானாது. வேண்டும், அதனால்தான் மனத்திலே கருவு கொள்ளாமலும், வெளியிலே கோபங்கரட்டாமலும், முதன் கையாறி அவன் உயிரை இரந்து பெற்றிருக்க வேண்டும். என்பது கூறப்பட்டுள்ளது. செற்றங்கொண்டோடு செயிர்த்து நோக்கியோ, உற்று உறுகண் விளைத்தோ இருப்பானாயின் கூற்றுவன் பிழைத்திருக்க முடியாது. இக்கருத்தை யெல்லாம் அடக்கி நப்பசலையார் பாடிய பாட்டு இது:—

“செற்றன் ராயினுஞ் செயிர்த்தன் ராயினும்
உற்றன ராயினும் உயிலின்று மாதோ,
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்று ஆகல வேண்டும், பொலந்தார்
மண்டமர் கடகுஞ் தானைத்
திண்டோர் வளவேற் கொண்ட கூற்றே”

இக்கிளிவிளவன் கருவூரிற் சேரனோடு பொருதக்கால், அவனுக்கு அஞ்சி அவனைப் பாடி ஏத்திப் பலர் உயிர் இரந்து சென்றதைக் கூற்றுவன் அறிந்திருக்க வேண்டும். போர் நிகழும் இடத்திலே தனக்குப் பலி நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்து நின்ற கூற்றுவன் அதனைக் கண்டிருக்க வேண்டும். ஆதலால், இப்பொழுது அவனும் வளவனைத் தொழுது ஏத்தி இரப்பவன் ஆயினான். வளவன் இரந்தோர்க்கு இரங்கி மு.கா—10

அளிக்கும் வள்ளல் ஆதவின், இங்ஙனம் செய்தான் என்கத் அன்றியும், வளவனைத் தொழுது தொழுது கூற்று வனுக்குப் பழக்கம் உண்டாகியிருக்கிறது. உய்யடி யென்றால், வளவனைபொத்த பழமுடைய வீரர் சிலர் உயிரைக் கவரும் நோக்கத்துடன் யமன் சென்று கலங்கி யிருந்த நேரம் உண்டு போலும்! அன்னார் உயிரை வளவனே அழித்து யமன்து வேலையை எளித்தக்கி இருக்கின்றான் ஆதவின், அந்நன்றி காரணமாக வளவனைத் தொழுது தொழுது யமனுக்குப் பழக்கம் உண்டு என்க. அதனால், இப்பொழுது எளிதில் தொழுகிறான் போலும்! வளவனைப் பாடும் இரவெள் வேண்டுவ வேண்டியங்குப் பெற்றதை அவனோ கண்ணாரக் கண்டிருக்கிறான். பேர்க்கள் தத்தில் ஏதிர்த்து இவ்விருப்பு நமதாகும் என்று எண்ணி எதிர்பார்த்து சில வேளைகளில் தொழுது ஏத்தியவுடன் அவருயிர் தனதாகாமல், அவர்க்கே மீண்டும் ஒன்வனாகி வழங்கப் பட்டுள்ளதைக் கண்டு கண்டு ஏமாந்திருக்கிறான். இவ் வாறெல்லாம் அவன் அறிந்திருக்கிறான் போலும் வளவனுடைய ஆற்றலையும் சுகையையும்! எனவே, கூற்றுவன் வளவன் உயிரை இரந்து பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லுதில் வியப்பில்கை எனபார் போலப் பாட்டை அமைத்த மேன்மை நாவர் புகழும் நப்பசலையார்க்கே உரியது. வளவன் இறந்தவுடன் பாடப்பட்ட பாட்டில், அவனுடைய ஆண்மைச் சிறப்பையும் வண்மைச் சிறப்பையும் இவ்விதமன்றி வேறெல்லைதழ் பாடி இருந்தாலும் பொருட்செறிவு உடையதாக இருந்திருக்க முடியாது என்னலாம்

இதுகாறும் பார்த்தவாற்றால், பண்டைத் தமிழ் நாட்டிற் கல்வியறிவு படைத்துப் புலமையுற்ற பெண் மணியார் பலர் என்பதும், அவர் பாடிய பாக்கள் பல என்பதும் அவர் பாடல்கள் மதிநுட்பம் மிக்கன என்பதும் அறியப்படும்.

சங்க நூல்களில் ஒன்றாகிய புறநாற்றில் ஒரோ வேர் இடத்திற் கலைகளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இசை :

அக்காத்துத் தமிழ்மக்கள் இன்னிசையில் மிக்க பயிற்சியும் பற்றும் விருப்பமும் உடையராய் இருந்தனர் என அறிகின்றோம்; யாழ், குழல் முதலிய இன்னிசைக் கருவிகளை இயக்கி இன்பம் துய்த்தார் என அறிகின்றோம். இன்னிசை இயக்குவதாற் பேய்களை வெருட்ட முடியும் என்பதை அறிந்திருந்தார்கள் எடுத்துக் காட்டாக, வீரன் ஒருவன் போர்க்களத்தில் மார்பிற் புண் பட்டானாக, அப்புண்ணை உண்ண வரலாகும் பேய் களைத் தடுப்பான் கருதி, காஞ்சிப் பண்ணைப் பாடி வாழையும் குழலையும் இயக்குவோம் என்று சொல்லித் தலைவி தோழியை அழைப்பதுபோன்று அமைந்த பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது.

“இசைமணி ஏறிந்து காஞ்சி பாடு
நெடுங்கர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலங் தோழி !
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே”

(புறம் : 281)

என்ற பகுதியில் இது சொல்லப்பட்டுள்ளது.

வீரன் இன்னெருவன் அரசனாற் பெருஞ்சிறப்புச் செய்யப்பெற்றவன், போர்க்களத்தில் சாதல் விருப்பத்தோடு சென்றவன், இப்பொழுது மார்பிளே, புண்பட்டு வீழ்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிப் பறவைகள் பல வட்டமிடுகின்றன. நரியும் வரும்போதே தோற்றுகிறது. அவன் பறவைகளாற் பற்றப்படாமலும் நரியாற் கவரப்படாமலும் இருக்கும்பொருட்டு இன்னிசை இயக்குக என நெடுங்கழுத்துப் பரணர் என்பார் பாடினார்.

“சிறாஅறுர்! துடியர்! பாடுவன் மகாஅறுர்;
தூவென் அறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூசல் “ஓம்புமின் யானும்”
*விளரிக் கொட்டின் வெள்ளரி கட்குவென்”

(புறம் : 291)

என்று சூறியவிடத்து, சிறுவரையும் துடியரையும் பாடுதலில் வல்ல மக்களையும் அழைத்துத் தலைமக்களைப் பறவைகளினின்றும் பாதுகாக்கும்படி சொல்லுகிறார். விளரி என்னும் இரங்கற்பண்ணைப் பாடி, அங்கே வரும் நரியை ஓட்டுவேன் என்றஞ் சொல்லுகிறார். அவ்விரங்கற் பண்ணைப் பருந்தின் சூழ்சியைப்போல வட்டமிட்டுப் பாடுவதால் நரிகளை ஓட்ட முடியும் என்று அக்காலத்தில் மக்கள் நம்பினார்கள்.

இத்தகைய இன்னிசைகள் இல்லாவிடங்களில் கொடிய முரசு ஆர்க்கும் இடங்களில், பருந்துகள் மிகப் பலவாய்வந்து வட்டமிட்டு, புண்பட்ட வீரர் மார்பை அவர்தம் மனைவியர் முயங்க இடங்கொடாது மொய்த்தன என்பது கழாத்தலையார் பாடிய செய்யுள் ஒன்றால் விளங்குகின்றது.

* விளரிக் கொட்டின் - விளரிப்பண்ணைன் சமூற்சியால்.

யாழி, குழல் முதலிய இன்னிசைக் கருவிகளாலும் வாய்ப்பாட்டாலும் மக்கள் இன்பம் துய்ததேயன்றி, பேய் பிசாசுகளை ஓட்டவும் அறிந்தார்கள் என்பது இவற்றால் அறியப்படுகிறது. பேய்களை ஓட்டுத்தற குரிய “உச்சாடணம்” என்பது ஒரு கலை. இசைக் கலை யில் வல்ல தமிழர் அக்கலை துணையாகவே மற்றொரு கலையாற் பெறலாகும் பயனையும் பெற்றிருந்தார்கள் என்பது இதனால் அறியக்கிடக்கிறது.

அக்காத்தில், இசைக்கலையில் வல்லுநரை ஆதரித்தோர் பரர். அரசர் முதலானோர் பாணர்க்குப் பொன்னாலாகிய தாமரைப் பூ வெள்ளிநாரால் தொடுத்த தனையும், பாடினிக்குப் பொலங்கலன்களையுங் கொடுத் துச் சிறப்புச் செய்தனர். எடுத்துக்காட்டாக, பாட வல்ல பாண்டு ஒருவனை நோக்கி,

‘இன்

பழுணி மாலை யணிய

வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே’

(புறம் : 319)

என் ஆஸ்குடி வங்கனார் உரைத்ததைக் கூறலாம்.

“மறம் பாடிய பாடினி யும்மே,

.....
சிருடைய விழை பெற்றிசினே

.....
பாண் மகனும்மே,

ஓள்ளழல் புரிந்த தாமரை

வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே”

(புறம் : 11)

எனப் பேய்மகள் இளவெயினியார் இயம்பினார்.

*வாடாத் தாமரை - பொன்னாலான தாமரைப்படு.

தமிழ்ப் பெருவேந்தர் மூவரும், சிற்றரசரும், செல் வர் பிறரும் பாடவல்ல ஆடவரையும் பெண்டிரையும் பாதுகாத்து வந்தனர். அவருக்கெனப் பரிசிளாக நாடுகளையும் ஊர்களையும் கொடுத்த வள்ளல்களிற் பாரி தலைசிறந்தவன். அவனை இகவில் வென்னுதல் என்பது மூவேந்தர்க்கும் அரிது என்றும், அம்மூவரும் ஆடல் வல்லாராய்ப் பாடல் வல்லாராய் வரின் பாரி யின் பறம்புநாட்டைப் பெறுதல் எளிது என்றும் கபிளர் கூறியிருப்பது பலர் அறிந்ததோன்று:

“ஆடனிர் பாடனிர் செவினே

நாடுங்குன்றும் ஒருங்கீ யும்மே” (புறம்: 109)

கோப்பெருஞ்சோழன் பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பேரன்போடு கொடுத்தான் என்ற இசை திசையெங்கும் பரவியிருந்தது. இவன் இறந்தான் என்பதைக் கண்ட புலவரொருவர் (பொத்தியார்) அவனுபிரைக் கொண்டு பேரன் கூற்றுவனை கவவோம், வாரீர் புலவீர், என்ற அழைத்த செய்தி,

“பாடுநர்க் கீத்த பல்புக முன்னே

ஆடுநர்க் கீத்த பேரன் பின்னே

அனையன் என்னாது அத்தக் கோணை

நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று

.....

கவகம் வம்மோ, வாய்மொழிப் புலவீர்”

(புறம்: 221)

என்றவாறு உரைக்கப்பட்டுள்ளது.

நம்பி நெடுஞ்செழியன், “பாண் உவப்பப் பசி தீர்த்தனன்” எனப் பரவப்படுகிறான். சேரமான் வஞ்சன் பாணர் சிறிது இன்னிசை இயக்கியவுடன் பெரிதுவந்து, விரும்பிய முகத்தனாகி, அவர் அரையில்

உள்ள கிழிந்த துணிகளை நீக்கி, பொங்கு துகிகை எடுத்திவிட்டு, இங்கவை யுண்டி பல கலங்களில் நிரப்பி உண்பித்து, மாலை சூட்டுவான் எனத் திருத்தாமனாராற் பாராட்டப்படுகிறான். இவற்றால், முப்பெருவேந்தரும் இசைக்கலையில் எத்துணை சடுபாடுடையராய் இருந்தனர் என்பது வெளியாகும். ஆய் என்னும் வள்ளலும், அம்பர் கிழான் அருவந்தை என்னும் செம்மலும் இசையில் ஆவும் யிக்கவர் என அறிகின்றோம்.

அரசே யன்றி, இசையில் சடுபாடுடைய பொது மக்களும் இசை வக்ல பாண்ணரத் தத்தம் நிலைக்கு இயன்றவாறு போற்றினார் என அறிகிறோம். காட்டாக, ஓர் அரசன்பகு வெல்லப்போர்க்களத்திற்குப் போயிருக்கின்ற வேலெளியில் அவன் நாட்டினுள் வந்து சேர்ந்த பாண்ணர் நோக்கி, “அரசன் மீஞ்சுகாறும் எம் இல்லில் உறைந்து யாம் கொடுப்பதை உண்ணுக” என்று ஊரார் வேண்டிக்கொண்டதாகக் காட்டும் பாட்டெரன்று புறநானூற்றில் இருக்கிறது.

“முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதங்து
சங்கிருந் தீமோ முதுவாய்ப் பாணை” (புறம் : 319).

என அப்பாட்டுச் சொல்லும்.

இப்படி ஆதரக்கப்பட்ட பாணர் நன்றியுடையராய் இருந்த செய்தியையும் எடுத்துரைக்க வேண்டும். ஒல்கல்யூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனீ என்பான் இறந்த பின்பு அவன் நாட்டிற் டூக்கும் முல்கைப்பூவை எடுத்து யாழிலே சூட்டிக்கொள்ளப் பாணர் விரும்பவில்லை; அப்பூவை எடுத்துத் தலையிலே யணியப் பாடினி விழைய

விள்கல. இதனால், அவர் எத்துணை வருத்தம் உடைய ராயினர் என்பது புனராகும்.

“பாணன் சூடான் பாழனி யணியாள்

.....
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
மூல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே”

(புறம் : 242)

என்றதைக் காண்க. எதிரே தோன்றும் நிமித்தங்கள் தீயனவாகியவழி, தமது தலைவனுக்கு இன்னல் வரலா காது என, இறைவனை வேண்டி வழிபட்டார் பாணர் ஒருவர். இச்செய்தியால் அவர் நன்றி மறவாதவர் என்பது பெறப்படும்.

பொருள்துறும் வரையிலேதான் பாடுவரை என்பது பாணர் இயல்யன்றும் முன்னர்ப் பொருள்துறந்தவன் வறுமையற்ற வேளையிலுஞ்சென்று இன்னிசை அளித்து இன்பழுட்டிய பாணர் செய்திகள் பல புறானூர்றிற்காணப்படுகின்றன. பாணருவீரரெடுபாசதையிலும், பிற இடங்களிலும் இருந்து ஊக்கம் விளை வித்தனாக ஏன்று அறிகிறோம். பாணர் சிஹா தம் தலைவன் புகழைப் பிறம் அவைக்களத்திலும் சென்று ஏத்தும் துணிவுடையவர்காப் பிருந்தனர்.

சோழன் நலங்களிலியின் புகழை, அவன் ப்ளக்வர் கேட்டு நடுங்கும்படி, பகையரசர் அவைக்களத்திற் போப் ஏத்துவேன்னைப் பாணன் ஒருவன் கூறியது போலக் கோலூர் கிழார் பாடினார்.

‘நின்பகைஞர்

கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே’’ (புறம் : 382)
என்றதைக் காண்க.

பாணர் சிலர் ஒருவரிடத்தே பற்றுடையவராகி விட்டால் பின்னர்ப் பிறர் எவரிடத்திலுள்ளென்று தம் கலைத்திறத்தைக் காட்டிப் பரிசில் பெறும் விருப்ப மின்றி வாழ்வாராயினர்.

“யானே பெறுகஅவன் தாள்ளிழல் வாழ்க்கை
அவனே பெறுகஎன் நாவிசை *நுவறல்” (புறம்: 379)

என்றார் ஒருவர்.

“நலங்கிள்ளி நசைப்பொருங்கரேம்
பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம்” (புறம்: 382)

என்றார் இன்னொருவர்.

பிறரிடத்திற் சென்று பரிசில் வேண்டாத அளவு நிரம்ப நிரம்பக் கொடுக்கும் பெற்றியாளர் பலர் இருந்ததாலும், பெற்றது போதும் என்ற பொற்புடை மனம் படைத்த இசைஞர் பலர் இருந்ததாலும், இந்திலை சினின்று வழுவாது இசைஞர் இருத்தல் இயன்றதென்க. பெற்றது கொண்டு மகிழ்ந்து பேராகசையின்றி இசைஞர் வாழ்ந்ததால், இசைக்கலை பெருங்கலையாக வளருதற்கு வாய்ப்பு இருந்தது. பெருங்களிரும் வெஞ்சின வேழமும் நாடும் ஆரும் பரிசிலாகப் பெற்ற பாடுநர் சிலரே. உண்டியும் உடையும் உறையுனும் அணிகலனும் பெற்று மகிழ்ச்சியுற்றுக் கலையை வளர்த்தோரே பலர்.

வீரர் சிலர் இசைவல்லுநர்க்குக் கொடுக்காத மன்னர்மேற் படையெடுத்துச் சென்று வென்று அவரைக் கொடுக்கும்படி செய்தனர் எனின், அவ்வீரர்க்கு இசைக் கலையில் உள்ள ஆர்வம் அளவிடற்பாற்றோ? அவ-

*நுவறல் — (நுவல்+தல்) சொல்லுதல்.

வீரருள் ஒருவன் அதியமான் மகன் போகுட்டெழினி என அறிகிறோம்.

யாழிசை கேட்போர் தலையை யசைத்துக் கேட்பது வழக்கம் என்றும், மத்தளத்தின் இன்னிசையைக் கேட்ட மறவர் வென்றி கொள்ளும் வேட்கையை யுடையவராய்ப் போர்க்களஞ்செல்வர் என்றும் புறநானூற்றுச் செய்யுள் களால் அறிகிறோம்.

நாட்டியம்

நாட்டியக் கலையை அக்காலத்து வள்ளக்கள் ஓம்பினார்கள் என்பதற்குச் சான்று பாரியைப்பற்றியும், கோப்பெருஞ் சோழனைப்பற்றியும் பாடப்பட்டுள்ள செய்யுள்களில் அமைந்துள்ளது.

“ஆடினிர் பாடினிர் செவினே
நாடும் குன்றும் ஒருங்கியும்மே”

என்றகையும்,

“ஆடுநர்க் கீத்த பேரன் பினனே”
என்றகையும் நினைவுகூர்க்.

“செந்தீர்ப் பசும்பொன் வயரியர்க் கீத்தோன்” எனப் பாண்டியன் ஒருவன் (புறம் : 9) புகழுப்படுகிறான். வயிரியர் என்பார் கூத்தர். கூத்தாடுவோர் கொள்ளுங் கோலத்தைக் கண்ணது மாறி மாறி வருவதுபோல, இவ்வகையில் உள்ளோரும் செத்துப் பிறந்து மாறி மாறி வருவதுண்டு என்பது ஒரு பாட்டிற் சொல்லப்படுகிறது. அங்ஙனம் கூறுவதற்கு, அக்காலத்தே கூத்தர் உள்ளராதலும், அவர்தம் கூத்துக் கோலத்தைக் கண் துப்த்தோர் உள்ளராதலும் வேண்டும்.

“விழவிற்

*கோடியர் சீர்மை போல முறைமுறை
ஆடுர் கழியும் இவ்வுலகத்து” (புறம் : 29)

என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் நலங்கிள் விஷயப்பற்றிய பாட்டிற் கூறினார்.

“சூத்தர்

ஆடுகளங் கடுக்கும் அங்காட் டையே”

என்று அவரே இன்னொரு பாட்டிற் சொன்னார். நலங்கிள்ளியின் நாட்டில் உள்ள வயல்களிற் கரும்பை எடுக்கின்றவர்கள், வேவிக்கு வெளியே போகும் மக்கள் தின்னும் பொருட்டுக் காசினிறிக் கரும்பைப் பியத்து ஏறிவார் என்றும், அக்கரும்புகள் தாமரைப் பாத்தி களில் விழுந்து பூக்களைச் சிதைக்கும் என்றும், சிதைக்கப்பட்ட பூக்கள் கிடக்கும் இடம் சூத்தர் ஆடுகின்ற களத்திற் பூக்கள் சிதறுண்டு கிடப்பதைப் போல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இப்படிக் கூறுவதற்குக் கூத்தாடு களத்தொடு அவருக்கும்பழக்கம் இருக்கவேண்டும் என்க. ஆனால் பெண்ணுமாய் ஆடும் “அல்வியம்” என்னுங் கூத்தும் நெல் குற்றும் பெண்டிர் வேங்கை மரத்தடியிலும் முற்றங்களிலும் கை கோத்தாடும் கூத்தும் சில பாடல்களிற் பேசப்படுகின்றன.

ஓவியம்

தமிழர் ஓவியக் கலையையும் நன்றாக அறிந்தவர் என்பதற்குப் புறநானூற்றில் சான்று உண்டு. காட்டாக, ஒரு செய்யளில், சித்திரத்தை ஒத்த அழகு வாய்ந்த வீடு

* கோடியர் - சூத்தர்.

என்று ஓர் இல்லம் பேசப்படுவதால், சித்திரம் உண்டு என்பதும், அதைத் துய்க்கும் பெற்றியாளர் உண்டு என்பதும் பெறப்படும்.

“ஓவத் தன்ன இடனுடை வரைப்பு” என்றார் மாற்பித்தியார். ஓவியம் வீட்டைப் போலவே இருக்கிறது என்று சொல்லக்கூடிய காலங்கழிந்து, வீடு ஓவியத்தைப் போல இருக்கிறது என்று சொல்லக்கூடிய காலம் ஏற்படுதற்கு நீண்ட இடையீடு வேண்டும். ஓவியத்திற் பழகிப் பழகி, அதனைச் சுவைக்கும் பக்குவம் அடைந்த சிற்பாடுதான் ஓவியத்தைப் போல வீடு இருக்கிறது என்று சொல்லுதல் இயலும். இதனால், இரண்டாமிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர் ஓவியக் கலையில் மிக்க தேர்ச்சிபெற்றவர் என்பது பெறப்படும்.

படைக்கல்ப பயிற்சி

விள் வித்தை என்னும் கலையில் தமிழர் மிக்க தேர்ச்சி பெற்றவர். என்பதைக் காட்ட சண்டோரு செய்தி குறிப்பிடுவேன். விள்வீரன் ஒருவன் அம்பு தொடுத்தான். அவ்வும்பு யானையைக் கீழே வீழ்த்தி, புலியைக் கொன்று, கலைமானன் திருட்டி, பன்றியை வீழ்ச் செய்து, புற்றிலே ட்டனே உடும்பிற் சென்று செற்றத்து. யானை, புலி, கலைமான, பன்றி, உடும்பு என்றிவற்றை முறைமுறையே வீழ்த்தும்படி ஓரே அம்பினை எப்பது என்றால், ஏத் துணைத் திறமை வேண்டும்? அத்துணைத் திறமை பெற்ற வேட்டுவர் தமிழ்நாட்டில் உண்டு. இவ்வாறு வல்லில் வேட்டம் வலம்படுத்திருந்த ஓரி என்பானைக் குறித்து வன்பரணர் பாடிய பாட்டிலே,

“ வேழம் வீழ்த்த வீழுத்தொடைப் பகழி¹
 பேழ்வாய் உழுவையைப்² பெரும்பிறது உரீஇப்³
 புகற்றலைப்⁴ புகர்க்கலை யுருட்டி, உரற்றலைக்
 கேழுற் பன்றி வீழி, அயலது
 ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்
 வல்வில் வேட்டம் வலப்படுத் திருங்தோன்”

(புறம்: 152)

என்று கூறினார்.

போர்க் கலை

போர்க்கலையிலே தமிழர் சிறந்தவர் என்பது யாவரும் அறிந்தது. போர் என்றவுடனே விருப்ப மிக்குடையராய் வீரர் எழுவர் என்பது:

“ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்,
 காட்டைக் கிடந்த காடுநனி சேளப்
 செல்லேவும் அல்லேம் என்னார்”

(புறம்: 31)

என்றவிடத்துக் கோழுர் கிழாராற் கூறுப்பட்டது. காடு இடையதாகக் கிடந்த பகைநாடு மிக்க தொலையில் உள்ளதாற் போருக்குப் போகமாட்டோம் என்று சிறிதும் நினையரமல், போரென்றவுடனே விருப்பத்துடன் எழு கின்ற வீரரைச் சோழன் நங்கினில் பெற்றிருந்ததாக அப்பாட்டுக் கூறுகிறது. போருக்குப் புறப்படும் தறு வாயில், அமைதி பேசிப் போர் நிறுத்தப்படுவதாயின், மகிழும் வீரர் பஸர் இக்காலத்து உளராக, அக்காலத்திற் சந்து செய்வித்துப் போர் நிறுத்தப்படுமாயின் மகிழாது சாத்துயர் அடையும் வீரர் தினவு கொண்டு தோள் தட்டுவர் என்று சொல்லப்பட்டிருக்கிறார்.

1. பகழி - அம்பு; 2. உழுவை - புலி; 3. பெரும்பிறது உரீஇ - சாகச்செய்து; 4. பழல்தலை - துளை பொருந்திய கொம்பினையுடைய தலை.

“உப்பை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகவிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோன் புடைப்பு” (புறம்: 68)

என்றதனால், அக்காத்த தமிழ் வீரர்க்குப் போரின்கண் இருந்த விருப்பமும் இறப்பதன்கண் அச்சமின்மையும் புலப்படும். எதிர்த்து வரும் வீரர்க்கு அஞ்சாமல், மேன் மேலும் மண்டும் வீரர் மலிந்த நாடு தமிழ்நாடு. அடிக்கிற கோலுக்கு அஞ்சாமற் பாம்பு மேன்மேலும் மண்டி வருதலைப்போல ஏதிர்த்து வரும் வீரரைப்பற்றி,

“எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவல் மன்னாரும் உளரே”

என்றவிடத்துப் புலவர் ஒருவர் சொல்லியுள்ளார். முதுகு காட்டி ஓடுவாரை மக்கடபதி என்றே கருதினர். மார்பில்லாமல் முதுகிலே புண்பட்டவர்கள் உண்ணா நோன்பு இருந்து உயிரைவிட்டார்கள். “படைக்குப் பிந்து, பந்திக்கு முந்து” என்ற வழக்கு அக்காத்து இருந்திலது. அம்பும் வேலும் நுழையும் போர்க்களமெல்லாம் விரும்பி ஏற்ற வீரர் பலர் இருந்தார்கள்; “அம்பொடு வேல் நுழை வழி யெல்லாம் தானிற்கு மன்னே” (புறம்: 235) என்றதைக் காண்க.

மயிற்றோகையாலும் மாலையாலும் அனி செய்யப் பட்டு, நெய் தடவப்பட்ட ஆயுதங்கள் உள்ள படைக்கலக் கொட்டிகள உடையோர் மிக்கோர் என மதிக்கப்படாது, போரிற் பயன்பட்டுப் பகைவரைக் குத்தியழித்துக் கங்கும் நுனியுஞ் சிதைந்து, கொல்லன் உலையிற் செப்பனிடப்படும் பொருட்டு வந்து கிடக்கும் படைகளை உடையாரே சிறந்தோர் எனக் கருதப்பட்டனர்.

மற்போர்

இக்கலையிலும் தமிழருக்கு இருந்த தேர்ச்சி மிக்கது. மல்லன் ஒருவன் காலை மண்டியிட்டு மற்றொரு மல்லன் மார்பிளே மடித்து வைத்துக்கொண்டு, அப்பகைவன் செய்யும் சூழ்ச்சிகளை மற்றொரு காலால் தடுத்துக் கொண்டு, 'பச்சை முங்கிலைத் தீனன முயறும் யானை அமிழுங்கிலை இரண்டு பக்கத்திலும் மோதுவதைப்போல, பகைவன் தலையையும் காலையும் மோதி மோதிக் கொன்றதாக ஒருபாட்டுக் கூறுகிறது. மற்போரில் தலை சிறந்த அரசர்களாய்ப் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் சோழனும், தலையாலங்கானத்துச் செருவென்ற எந்துஞ்செழியன் என்னும் பாண்டியனும் புறநானூற்றிற் புகழ்ப்பாடுகின்றனர்.

கோள நூல்

சோதிடக் கலை பறிவையும் தமிழர் பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்றாக ஒரு செய்தி கூறுவேன். சேரநாட்டில், பங்குளி மாதக் கார்த்திகை நாளில் ஒரு நேரம் விண்டின் ஒன்று பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது அதனைக் கண்டு அந்தாட்டுப் புலவரும் பிறரும் அரசனுக்கு ஏதம் வரும் என அஞ்சிவர். அங்ஙனமே, ஏழாம் நாள் சேரவரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பான் மேலோருலகம் எய்தினான். இச்செய்தியைக் குறித்துக் கூடனூர் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

¹ஆடியல் ²அழற் குட்டத்து
ஆரிருள் அரையிரவின்

.....
பங்குனி உயர் அழுவத்து

.....
³பாசிச் செல்லாது⁴ ஊசி முன்னாது

.....
கணையெரி யரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் வீழ்ந்தனறால் விசம்பி னானே;
அதுகண்டு, யாழும் பிறரும் பல்வேறு இரவலர்

.....
அஞ்சினம், எழுநாள் வந்தன்று இன்றே

.....
மேலோர் உலகம் எய்தினன்”

(புறம்: 229)

என்று அவர் கூறியவிடத்து, பங்குனி மாதத்திற் கார்த்திகை நட்சத்திரம் நிகழும் நாளிற் சட்டி அல்லது சப்தமி திதியாக இருக்குமாதாற் பாதியிரவில் இருள் நிறைந்திருக்கும் என்று கூறியது பொருத்தமுடைத்து. அம்மீன் கிழுக்குஞ் செல்லாது வடக்குஞ் செல்லாது வீழ்ந்ததாகவிற் கேடு பயக்கும் என்பதை யறிந்திருந்தார். “பாசிச் செல்லாது ஊசி முன்னாது” என்று கூறி இரங்கினார். பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழ்தல் அரசர்க்கு அழிவு காட்டும் என்பதை அறிந்தே, “பங்குனி உயர் அழுவத்து ஒரு மீன் விழுந்ததே” என இரங்கினார். “ஆடு கயல் தேன்தனுச் சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசமிலவாம்” என்று கோள்ளுவிற் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை அறிந்திருந்தனர் அக்காகத் தமிழ் மக்கள் என்பதற்கு மேலே கூறிய செய்தி சான்று என்க.

-
- | | |
|-------------------|---------------------------------|
| 1. ஆடு—மேடராசி, | 2. அழற்குட்டம்—கார்த்திகை நாள். |
| 3. பாசி—கிழுக்கு, | 4. ஊசி—வடக்கு. |

அறநால்

புறநானாரு ஓர் அறநால் என்னலாம். அது கல்வி கற்பதனால் ஆகும் நன்மையை,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்ற இடத்துச் சொல்கிறது. செய்ந்நன்றியறிதல் ஆகிய பேரறத்தை,

“நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே ஆயிமை கணவ”

என்ற இடத்தில் வற்புறுத்துகிறது.

“வாழ்தல் வேண்டிப் பொய்க்கேறன் மெய்க்கறுவல்”

என்ற இடத்து வாய்மையாகிய விழுமிய அறம் பாராட்டப் படுகின்றது.

“செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

என்று சொல்லும் ஒரு பாட்டு.

“வரிசை யறிதலோ அரிதே, பெரிதும் ஈதல் எளிதே”

எனப் பகரும் இன்னொரு பாட்டு.

“ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று : கொள்ளொனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர் கொள்ளொன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”

என்று பேசுகிறது பிறிதொரு பாட்டு.

அரசன் குடிகளைத் தன் குழந்தைகளைப் போகை
கருதிப் பாதுகாக்க வேண்டும் என்ற அறம்,

“காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி”

என்ற இடத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

அரசனுடைய பாதுகாவல இல்லாவிட்டால் மக்கள் பொருளையும் ஒழுக்கத்தையும் இழுக்க நேரிடும் என்று கண்டறிந்த தமிழர் அரசனைச் செங்கோவினாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தினர். மாதவர் நோன்பிற்கும் மடவார் கற்பிற்கும் காவலன் காவல் இன்றியமையாதது என்று கருதினர். நெல்லும் நீரும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையா ஆயினும், அரசாட்சி அறம் உடைத்தாய்க் காப்புச் செய்த வழியே அவை பயன்படுமாதவின்,

“நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்ஷயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே?”

என்று அறிவுறுத்தக் காண்கிறோம். நாற்படையின் பெருமையால் வெற்றி பெறலாம் என்று கருதிய காவலரை நோக்கி,

“நான்குடன் மாண்ட தாயினும்
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

என்று சொல்வி, நடுவு நிலைமையினின்று வழாது இருக்கும்படி தூண்டுகின்ற செய்யுளையும் காண்கின்றோம். இன்னோரன்ன செய்திகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் புறநானூறு அறநாற்களை மலிந்த இலக்கியம் என்பது எளிதில் அறியப்படும்.

சொல்வன்மை

சொல்வன்மை பென்பது ஒரு கலை. அதனை ‘மதுரபாடனம்’ என்பாரும் உண்டு. அக்கலையிலும் தமிழர் வல்லவராய் இருந்தனர் என்பதற்கு வேண்டிய சர்ன்றுகள் புறநானூற்றில் உள். ஒரு பெண்மகளின் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான். அவன் நல முடன் திரும்பிவர வேண்டுமென்று நினைக்கின்ற அவன் மனங்கி, அக்கால மழுக்கப்படி நடுகல்லத் தொழுது பரவுகின்றான். பரவுங்கால் கணவன் போரில் உயிரிழக்க ராகாது என்று வெளிப்படையாக வேண்டாது குறிப்பாகக் கேட்குந்திறம் அழகுடைத்து. “யான் விருந்தினரை மேன் மேஹும் பெற்று ஓம்ப வேண்டும். என்கணவன் அடுத்த போரிலும் விமுமிய பகையைப் பெறுவான் ஆகுக்” என்பதே அவன் வேண்டுகோள். விருந்தினரை எதிர் கொள்ளக் கணவன் இருத்தல் கட்டாயம் ஆகவின் விருந்து எதிர்பெறுக என்றவள், சென்ற கணவன் மீண்டும் வர விரும்புகிறான் என்பது பெறப்படும். அவ்வாறே அடுத்த போரிலும் கணவன் நல்ல பகைவனைப் பெறுவானாக என்றவள், இப்போரில் அவன் வெற்றியோடு மீண்டும் வருக என வேண்டிக்கொண்டவள் ஆயினாள். இச்சொல்வன்மை அக்காலத் தமிழ்ப்பெண்டிரிடத்து உண்டு என்பது,

“நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது
விருந்தெத்திர் பெறுகதில் யானே, என்கனையும்:
.....வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே” (புறம் 306)

என்று அள்ளுர் நன்முல்லையார் பாடியதால் அறியப்படும்.

சோழர் குடியைச் சார்ந்த இருவர் தம்முட்பொரக் கருதியிருந்த வேளையில், “இருவீரும் ஒரு குடியிலே தோன்றினீர். நுழெனும் ஒருவர் தோற்றாலும் நுமது குடியன்றோ தோற்பது! நீவீர் இருவீரும் வெல் ஹதல் என்பதும் இயலாதே! இருவீரும் பொர நிற்பதைப் பார்த்தாற் பகையரசர் உள்ளூம் மூரிப்பர் அங்கரோ?” என்று கூறிக் கோலூர்கிழார் என்னும் புவவர் அவ் விகவினை நிறுத்தினார். அவரே ஓரரசர் தனது மாற்றானின் மக்களையான்க்குச்சிடி நினைத்திருந்த, வேளையில் தமது சொல்வன்மையால் தடுத்தனர். இன்னொருங்நாள், புவவர் ஒருவட்ட ஒற்றாய்வுந்தார் எனத் தப்பாக எண்ணி, நெடுங்கிளியென்பான் இவரைக் கொல்வதீத்தைப்பீட்டட நேரத்தில், அக்கொலை இப்புவரது சொல்வன்மையாகே தடுக்கப்பட்டது. சொல்வன்மையால்தான் கோலூர்கிழார் கோபபெருஞ் சோழனுக்கும் அவனுடையபிள்ளைகளுக்கும் இடையே எழுந்த பூசலையும் தவிர்த்தனர்.

கோலூர்கிழார் போன்ற சொல்வன்மையுடையார் பலர் அக்காலத்தில் வாழ்ந்தனர். சொல்வன்மைக் கலையும் மக்களுடைய நன்மைக்காகவே பயன்படுத்தப்பட்டது.

இதுகாறுங்கூறுவாற்றால், புறநானூற்றுக் காலத் தமிழர் இசைக்கலையிலும், நாட்டியக் கலையிலும் வஸ்வராய் இருந்தமையும், அத்கணக்களைப் பெரிதும் பேணின்மையும், ஒவியம், விளவித்தை, பேரர், மற்போர், கோள் நாள், அறநால் ஆகிய கலைகளிலே தேர்ச்சியுடையராய் இருந்தமையும், சொல்வன்மைக் கலையிற் சிறந்து, அக்கலையை நல்காற்றிற் பயன் படுத்தி வந்தமையும் அறியப்படும்.

பழங்காலத் தமிழகம் என்றவுடனே, ஆயிரத் தெண்ணாறு ஆண்டுக்கு முற்பட்ட தமிழகம் என்பது அறியப்படும். அக்காலத் தமிழ்நாட்டைப்பற்றிய செய்திகள் கடைச்சங்க கால இக்கியம் எனக் கூறப் படுவனவற்றுள் குறிக்கப்பட்டுள்; சிறப்பாக, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் ஆகியவற்றுட் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுட் சிலவற்றைக் காண்போம்.

பழைய தமிழ்நாடு சேர சோழ பாண்டியர்களால் ஆளப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. சேரர்களுடைய தலைநகரம் வஞ்சி; சோழருடையது காவிரி புகும்பட்டினம்; பாண்டியருடையது மதுரை.

இந்த நகரங்களில் காவிரிபுகும்பட்டினத்தைப்பற்றி அறிவனவற்றை முதலிற் காண்போம். அங்கே பல திறப்பட்ட மக்கள் வாழ்ந்தனர்; தட்பவெப்பநிலை நன்றாக அமைந்திருந்தது. கடற்காற்று இனிமையாக வீசிக்கொண்டிருந்தது; மண் நல்ல வளம் பொருந்தியதாக இருந்தது. அந்நகர மக்களின் சிறந்த தொழில் உழவே. காவிரியாறு கடலோடு கலந்த அவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மைக்காக வானத்தை நோக்கி வாழ்ந்தவர் அல்லர். நெல்லும் கரும்பும் நிறைய விளைவிக்கப்பட்டன. அடுத்த சிறப்புடைய கைத் தொழிலாய் அமைந்திருந்தது நெசவே. அந்நகரத்திற் பஞ்சமும் தொழுநோயும் ஏற்பட்டதில்கை. அந்

நகரத்தைச் சோழ அரசன் ஆண்டுவந்தான். அவ்வரசனை நாட்டின் முதற்குடியாக மதித்தார்கள். இது, “பெருநிலம் முழுதானும் பெருமகன் தலைவைத்த குடிகள்” என்ற சிலப்பதிகாரப் பகுதியால் அறியப்படும். அவ்வரசன் செங்கோவினாக ஆண்டுவந்தான். அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்பவர்கள் அவனுக்கு உற்ற துணைவராய் இருந்து உதவி வந்தார்கள். அவர்களை “ஜம்பெரும் குழுவினர்” என்றார்கள். இவரையல்லாமல் “எண்பேர் ஆயத்தார்” என்பாரும் அரசனுக்கு உறுதுணையாய் அமைந்திருந்தனர். அவர்கள் கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானைவீரர், குதிரைவீரர் என்பவர்கள்.

அரசன் தக்க ஆட்களை அமைத்து, வரிகளை உரிய முறையில் வாங்கிக் குடிமக்களின் நன்மைக்கும் பயன் படுத்தி வந்தான். உதாரணமாக, கரிகால் வாவன் என்ற சோழன் தன் நகர் எல்லையை அடைந்த பண்டங்கட்குச் சுங்கம் வாங்கும்படி பணித்திருந்தான். அவ்வாறு சுங்கம் வசூலிக்கப்பட்ட பொருள்களின்மீது ஆவனு கூட்டய ஏவலர்கள் அவன்து புலிப்பொறியை இடுவது வழக்கம். இங்ஙனம் அவன்து நகரத்தில் இறக்குமதி செய்து குவிக்கப்பட்ட பண்டங்கள் பல குன்றுகளைப்போகக் காட்சி அளித்தன. இதனைப் பட்டினப்பாளை என்னும் வழைய நால்,

“உல்குசெயக் குறைபடாது

.....
அளங்தறியாப் பலபண்டம்

.....

புலிபொறித்துப் புறம்போக்கி
மதினிறைந்த மலிபண்டம்
பொதிமுடைப் போரேறி”

எனச சொல்லயிருக்கிறது.

அந்தகாரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள் இன்ன என்ற விவரமும் அறிகிறோம். அரேபியாவி விருந்து கப்பல்களிற் குதிரைகளும், மேற்குக்கடற்பக்கத்து விருந்து படகுகளில் மிளகுப் பொதிகளும், மேருவிலிருந்து மாணிக்கமும், பொதிய மகையிலிருந்து சந்தன மரமும், பாண்டி நீட்டிவிருந்து முத்துக்களும், கீழுக்கடற் பகுதியிலிருந்து பல்லாக்களும் வந்திறங்கின என அறிகிறோம். சமூதாட்சிவிருந்து பண்வெல்லம் முதலிய சில உணவுப் பொருள்களும், பர்மாவிலிருந்து சில மணப்பொருள்களும், சீன தேசத்திலிருந்து கர்ப்பூரம், குங்குமம் முதலிய பொருள்களும் வந்திறங்கின.

தாவிரிபுகும் பட்டினத்தில் வாழ்ந்த மக்களிற் சிலர் பகற் பொழுதில் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழித்தனர் என உருத்தரங்கண்ணனர் கூறியுள்ளார். நன்றாக உண்டுத்து வாழ்ந்த அவர்கள் சில வேளைகளில் ஊர் நடுவே கூடி, ஆட்டுக் கிடாயையும் சிவல் என்னும் பறவையையும் முட்டவிட்டு விளையாட்டுப் பார்ப்பது வழக்கம். இன்னும் சில வேளைகளில், களரியிற் புகுந்து குத்துச்சண்டை, வெட்டுச்சண்டை, கவண்கல் ஏறிதல் முதலியவற்றில் ஈடுபடுவர். பல வேளைகளில் கடலாடியும், புனல் படிந்தும். நன்டுகளைப் பிடித்து ஆட்டியும், அகைகளோடு போட்டியிட்டும் பொழுதுபோக்குவர். இரவின் பட்டாடைகளை நீக்கி, மெல்லிய பகுத்தியாடைகளை

உடுப்பர்; பாடல்கள் கேட்பர்; நாடகம் காண்பர்;
வெண்ணிலவின் பயனையும் துய்ப்பர்.

இவ்வாறு இனிமையாகப் பொழுது போக்கினர் என்றால், அம்மக்கள் மிக்க செல்வம் படைத்தவராகவும், உழைத்துழைத்து ஊதியம் திரட்டினராகவும் இருந்தனர் என்பது சொல்லாமலே விளங்கும் அன்றோ? அவரெல்லாம் பகலிலே சாயுங்காலம் வரையும், பொழுது போன பின்னாரும் தொழில் ஆற்றினவர். அவர்களிற் சிலர் மூவும் புகையும் விற்றவர்கள்; சிலர் வண்ணமும் சண்ணமும் விலை பகர்ந்தவர்கள்; சிலர் பட்டாலும் எவ்விராலும் பருத்தி நூலாலும் ஆன ஆடைகளை இப்பற்றி விலைக்கு விற்றவர்கள். இன்னும் சிலர் அவரை, துவரை முதலிய எண்வகைத் தானியங்களை விற்று ஊதியம் தேடினவர்கள்; சிலர் பிட்டும் அப்பழும் விற்றவர்கள்; மீன் விற்றவரும் உப்பு விற்றவரும் உண்டு. வெண்ககைகள்னாரும், செம்புக்கொட்டிகளும், மரவேலை செய்த தச்சரும், உழைத்துழைத்துக் களைத்துப்போன கொல்லரும் நாடகம் நயந்தும் ஆடல்கள் ஓர்ந்தும் வந்தார்கள் என அறிகிறோம்.. காவிரிபுகும் பட்டினத்திலே உருக்குத் தட்டாரும், பணித்தட்டாரும், சிற்பாசிரியர்களும், ஓவிய வினைஞர்களும் தையற்காரர்களும் விரும்பித் தொழில் புரிந்தனர் என அறிகிறோம். துணி யினாலும் நெட்டியினாலும் மூ, வாடாமாலை, பொய்க் கொண்டை முதலிய பொருள்களை அமைக்கும் கைத் தொழில் வல்லவர்கள் இருந்தார்கள். இவர்களைப்பற்றிச் சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்திற் செய்திகள் சொல்லப் பட்டிருக்கின்றன. புகாரின் கடற்கரைப் பக்கம் மருஞர்ப் பாக்கம் என ஒரு பிரிவாகவும் உட்பக்கம் பட்டினப்பாக்கம்

எனப் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. மருஞர்ப் பாக்கத்தில் தொழிலாளரும், பட்டினப்பாக்கத்தில் அரசரும் செல்வரும் வாழ்ந்திருந்தனர்.

மதுரை ஆகிய பாண்டியர் நகரத்தைக் குறித்து மாங்குடி மருதனார், “மதுரைக்காஞ்சி”யிற் கூறியுள்ளார். மதுரை, ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற தெருக்களை உடையது. தெரு, ஆறு போவவும், இருபக்கத்து வீடுகள் ஆற்றின் கரைபோவவும் அமைந்திருந்தன. இனி, மதுரையின்கண் உள்ள கடைகளில் இரவிலும் பகலிலும் எவ்வாறு வாணிகம் நடந்தது என்பதை அறிவோம். அந்திக் கடையை அல்லங்காடி என்றும், பகற்கடையை நாளங்காடி என்றும் கூறுவது அக்கால மரபு.

சிலர் அறுத்த சங்கினை வளையல் முதலியனவாகக் கடைந்து தருவர்; சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர்; சிலர் பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர்; சிலர் பொன்வேலை செய்வர்; சிலர் புடைவை விற்பர்; சிலர் அருமையான ஓலியம் வரைவர். சிலர் சிற்றாடையும் பெரும் புடைவைகளும் கொண்டுவந்து தத்தம் சிறுவரொடும் நான்கு தெருக்கள் கூடும் இடங்களில் கால்கடுக்க நின்று விற்பர். பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம், பாகற்காய், வழுதுணங்காய், வாழைக்காய், கிழுகுங்கள், கீரை முதலானவற்றை விற்கும் பல இரவுக் கடைகள் உண்டு.

இவ்விரவுக் கடைகளைல்லாம் முதல் யாமத்தி யேயே மூடப்பட்டுவிடும். பிறகு இரண்டாம், மூன்றாம் யாமங்களிலே ஊர்காவலர்கள் உறுதியுடன் நகரில் உலாவப் போவர். மழைபெய்து தெருவில்நிறைய நீரோடிக்

கொண்டிருக்கிற பெரழுதிலும், தம் கடமையில் வழுவாராய் கையில் வில்லும் அம்புமாக இவர்கள் திரிவார்கள் என மதுரைக் காஞ்சிசௌல்கிறது.

மதுரை நகரத்தில் அக்காலத்தில் தொழில் புரிந்தார் இவரிவர் எனச் சிலப்பதிகாரம் கூறுவதை நோக்குவோம். சிலர் செம்பாலும் வெண்கலத்தாலும் பற்பல பாத்திரங்கள் செய்வர். சிலர் ஆனைக்கொம்பு முதலியவற்றைக் கடையும் தொழிலில் ஈடுபடுவர். வண்டியும் தேர்வட்டையும் தேர்க்கொடிஞ்சியும் செய் வோர் பற்பலர் உண்டு. கையில் துலாக்கோலோடும் மரக்காலோடும் நின்று பண்டங்களை நின்றவிடத்திலேயே அளந்து கொடுப்போர் பலர். சில கடைகளில் ஆடகப் பசும்பொன் விற்கப்படும். ‘இங்கே சாம்புநதம் விற்கப் படும்’, ‘இங்கே சாதருபம், கிளிச்சிறை விற்கப்படும்’ என்ற குறிப்புப்பட ஏழுதப்பட்ட கொடிகள் திகழும். அதனால், சாமான் வாங்குவோர் ஒவ்வொரு கடையிலும் புகுந்துதிரும்பாமல் வெண்டியகடையில் புகக்கூடிய வசதி செய்யப்பட்டிருந்தது என அறிகிறோம்.

சேரர் பேரூர் ஒருரின் தனிநிலை பெறாததாய் நானிலத்தின் பான்மையும் பொருந்தப் பெற்றிருந்தது என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. அந்நகரத்தில் மலையும் கடலும் கானும் வயனுமுண்டு என்று சொல்லத்தக்கபடி ஒரு வருணனை காணப்படுகிறது. “குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாட்டினையும், உழவர் பாடிய ஒதைப் பாணியையும், இடையர் பாடிய குழலின் பாணியையும், நுளைச்சியர் பாடிய நெய்தற் பாணியையும் செங்குட்டுவன் மனனவி கேட்டனளாய்ப் படுக்கையில் இருந்தாள்” எனக் கூறப்பட்டிருப்பதால், அந்நகரத்தின்

தட்பவெப்ப நிலை கலப்பு வாய்ந்தது என்பது பெறப்படும். அங்கு வாழ்ந்த மக்கள் வேட்டுவரும், உழவரும், இடையரும், பரதவரும் ஆகிய பல திறத்தவர் என்பதும் பெறப்படும். அந்த நகரத்தில், சிவனுக்கும், திருமாலுக்கும் சிறந்த கோயில்கள் அமைந்திருந்தன.

அக்காத்தில், தமிழரசருடைய தலைநகரங்களிற் பிற்நாட்டு வேந்தருடைய ஒற்றர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குரிய சான்று சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திற் காண்கிறோம். சேரன் செங்குட்டுவன் வடநாடு புகுந்து வெற்றிகொள்ள வேண்டும் எனத் தன் அமைச்சனிடம் சொல்லவும், அவன் “கண்ணகிக்குக் கோயில் ஏடுக்க ஒரு கஷ்டிற்காகத்தானே போக வேண்டும், வடநாட்டு மன்னர்க்கு முடங்கல் அனுப்பினால் வந்துவிடும்” என்றான். அப்பொழுது அழும்பில்வேள் என்பான், “முடங்கல் வரைய வேண்டா. இந்த ஊரிற்பறை அறைந்தாற் போதும். இவ்வூரின் கண் வடநாட்டு மன்னரின் ஒற்றராய் வந்திருப் போர் அறிவித்துவிடுவர்” எனச் செங்குட்டுவனுக்குச் சொன்னான் எனப் படிக்கின்றோம். இதனால், சேர ருடைய தலைநகரத்திற் பிற வேந்தரின் ஒற்றர்கள் வந்து தங்கியிருந்தனர் என்பதும், அவ்வாறே ஏனைய நாடு களில் தமிழ் வேந்தர்களின் ஒற்றர்கள் போய்த் தங்கி யிருந்தனர் என்பதும் அறியப்படும்.

இனி, நாட்டுப்புறங்களில் மக்கள் வாழ்க்கை நடத்தி வந்த வித்தைப் பார்ப்போம். சில இடங்களில், உப்பு வாணிகர் வண்டி நிறைய உப்பு மூட்டைகளை ஏற்றிப் பக்கத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்புர். அப்படிப் போகுங்கால், வண்டியில் மூட்டப்பட்ட ஏருது சோந்தாற் மூட்டுதற்கு வேண்டும்என வேறு ஏருதுகளைத் தம்மொடு

கொண்டு போவர். வண்டியில், ஆடவர்களிக்கொள்ளாது, மகளிரை ஓட்டச்செய்து, தாம் சாகையில் இருமருங்கும் எருதுகள் திருகாமலும் வண்டியச்சு முரியாமலும், பாது காத்துச் செல்வர். சில வேளைகளில், கையிலே குழந்தையைப்பட்டி மகளிரும் அவ்வாறு ஏருதுகளைத் தூத்தி, வண்டியை ஓட்டிக்கொண்டு போவது, உண்டு ஏன்பது பெரும்பாண்டுறுப்படையாறு. அறியப்படுகிறது வேறு. சில இடங்களில் மின்குப் பொதிகளைக் கழுதை நிதேற்றிப் பக்கத்தே வாஞ்சு. கையமாய்ப் போய்க் கொண்டிருந்தவர்களும் உண்டு.

பெரும்பாண்டுற்றுப்பட்டில் அடியிற் கானுமாப் போல ஒரு வருண்ணன் அமைந்துள்ளது. ஆண்டு ஒரு குடிசை தோண்டுகிறது. அஃது சுச்ச திலையால் வேயப் பட்டிருக்கிறது. குடிசையின் முன்பக்கத்தில் ஒரு விளாம்பும் நிற்கிறது. அவ்விளாம்பத்தடியில் ஒரு பர்க்கவான் கட்டின இடம் தேய்ந்து போயிருக்கிறது. அக்குடிசையிற் குழந்தையைப் பெற்றுள்ள பெண் ஒருத்தி குழந்தை யோடு மாண்றோலில் முடங்கிக் கிடக்கிறாள். அவ்விட்டின் பிற பெண்டிர் இன்னோர் இடத்திற் காணப்படுகிறார்கள். அங்கே நிலத்தைக் கடப்பாரையினர்களே குத்தித் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே ஏறும்புகள் தேடிவைத்துள்ள புல்வரிசிகையை வாரி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். விளாம்ப நிழவில் நிலவரவிலே இட்டுக் குத்துகிறார்கள். ஆழந்த கிணறுவிலிருந்து உவரிநீர் சிறிது முகந்து வருகிறார்கள். ஒறுவரய் போன பானையிலே அதைப் பெய்து, முரிந்த அடுப்பிலே ஏற்றுகிறார்கள். அப்படி ஆக்குஞ் சேற்றோடு உப்புக்

கண்டத்தைச் சேர்த்துக்கொண்டு தாழும் உண்டு, பிறர்க்கும் அளிக்கிறார்கள்.

ஒரு நாட்டின்கண் ஓரிடத்தில் காயவைத்திருக்கும் உணவுப் பொருளைத் தின்னவரும் கோழியைப் பொற்குமூழியினால் ஒட்டுகின்ற அளவு செல்வச் செருக்குடைய மகளிர் வாழ்ந்தார்கள்; அந்நாட்டில்தானே ஒரு மூலையிற் பசியால் வாடிய மக்கள் பலர் வாழ்ந்தனர் எனச் சொல்லக் கூடிய வகையில் இவ்வருணனானகள் காணப்படுகின்றன.

நாட்டுப்புற வாழ்க்கையை நடத்திவந்த இடைக்குலமகள் ஒருத்தியின் செப்தியை இனிக் காண்போம். பொழுது விடிய இன்னும் ஓர் யாமல் இருக்கும் பொழுதே இவள் மத்தினால் கடைவது புவியுழக்கத்தைப் போல் இருக்கிறது. தயிரக் கடைந்து வெண்ணையை ஏடுத்துவிட்டாள். இப்பொழுது, தலையிழை மோர்ப்பானை, அதற்குமேல் வெண்ணையச் சட்டி—இவற்றோடு புறப்பட்டு ஒரு நகரப்புறம் போகிறாள். தலையிழை முஞ்சுமட்டின்மீது அப்பானை ஏற்றப்பட்டுள்ளது. இவள் காதிலே குழை அசைக்கிறது. குறிப் கூந்தலை புடைய இவள் மோர் விற்று, நெல்கைப் பெறுகிறாள். அந்த நெல்கைக்காம் சுற்றித்தாரும் தானும் உண்பதற்கு ஆகின்றன. நெய்யை விற்று, அதன் மதிப்பைஅப்படியே நகர மக்களிடையே நிறுத்தி நிறுத்தி வைத்து விட்டு மீன்கிறாள். நாள்கைவில், அந்த மதிப்பைப் பொன்கட்டி ஆக்கலாம். ஆனால், இவள் அவ்வண்ணம் செய்ய விரும்பவில்லை. அந்தத் தொகைக்குப் பதில் பாலெருமைகளும் நல்ல பக்கங்களுமே வாங்கி வருகிறாள்.

இவள் வீட்டிலே, உள்ள ஆடவன் சீழ்க்கை அடிக்கும் வாயை உடையவன்; செருப்புத் தழும்பு

கண்டத்தைச் சேர்த்துக்கொண்டு தாழும் உண்டு, பிறர்க்கும் அளிக்கிறார்கள்.

ஒரு நாட்டின்கண் ஓரிடத்தில் காயவைத்திருக்கும் உணவுப் பொருளைத் தின்னவரும் கோழியைப் பொற்குழையினால் ஒட்டுகின்ற அளவு செல்வச் செருக்குடைய மகளிர் வாழ்ந்தார்கள்; அந்நாட்டில்தானே ஒரு மூலையிற் பசியால் வாடிய மக்கள் பஸர் வாழ்ந்தனர் எனச் சொல்லக் கூடிய வகையில் இவ்வருணனானகள் காணப்படுகின்றன.

நாட்டுப்புற வாழுக்கையை நடத்தவந்த இடைக்குலமகள் ஒருத்தியின் செய்தியை இனிக் காணபோம். பொழுது விடிய இன்னும் ஓர் யாமல் இருக்கும் பொழுதே இவள்மத்தினால் தடைவது புலிமுழக்கத்தைப் போல் இருக்கிறது. தயிரைக் கண்டந்து வெண்ணையை எடுத்துவிட்டாள். இப்பொழுது, தலையிலே மோர்ப்பானா, அதற்குமேல் வெண்ணையச் சட்டி—இவற்றோடு புறப்பட்டு ஒரு நகரப்புறம் போகிறாள். தலையிலே மூஞ்சுமடின்மீது அப்பானை ஏற்றப்பட்டுள்ளது. இவள் காதிலே குழை அசைகிறது. குறிய கூந்தலை யிடைய இவள் மோர் விற்று, நெல்லைப் பெறுகிறாள். அந்த நெல்லைமாம் சுற்றத்தாரும் தானும் உண்பதற்கு ஆகின்றன. நெய்யை விற்று, அதன் மதிப்பை அப்படியே நகர மக்களிடையே நிறுத்தி நிறுத்தி வைத்து விட்டு மீள்கிறாள். நாளைடவில், அந்த மதிப்பைப் பொன்கட்டி ஆக்கலாம். ஆனால், இவள் அவ்வண்ணம் செய்ய விரும்பவில்லை. அந்தத் தொகைக்குப் பதில் பரலெருமைகளும் நல்ல பசுக்களுமே வாங்கி வருகிறாள்.

இவள் வீட்டிலே உள்ள ஆடவன் கீழ்க்கை அடிக்கும் வாயை உடையவன்; செருப்புத் தழும்பு

நாடும் நகரமும்

ஏறின காலை உடையவன்; பசுக்களை விருதின்ற தடி அமைந்த கையினை உடையவன்; ஓழுநேரங்களில் மரங்களை வெட்டி வருவதற்கு உத்கோடரியையுடையவன்; காவடி சுமந்த தழும்பமைதோளையுடையவன். அவன் பால் கறந்த கதைதலையிலே தடவித்து தடவி ஒருவிதச் சிறந்த மர அவன் தலையிலே வீசுகிறது. கொம்பிலும் கொலும் மூத்த பல மூக்களால் ஆன கதம்பத்தை அதலையிலே சூட்டிக்கொண்டு வருகிறான். இப்பொடுதான் மாடுகளை மேய்த்து வீடு திரும்புகிறான். நொடு சென்றால் அவன் வீட்டிலே பசுந்தினைச் சோபாலும் கிடைக்கும்.

இனி, ஒரு நாட்டுப்புற மறையவர் வீட்டினை நோவோம். அந்த வீட்டின் வாசலிலே பந்தல் போடப்பட்டிருக்கிறது. அப்பந்தற்காலில் ஒரு பகங்கன்று கட்டப்பட்ட பொலிவாக விளங்குகிறது. வீடு மெழுகப்பட்டிருக்கிற அந்த வீட்டிலே கோழியோ, நாயோ காணப்படவில்லை கிளி மாத்திரம் கூண்டிலே காணப்படுகிற அதுவோ வேதம் ஒலிப்பது போதத் தோற்றுகிற அந்த வீட்டுப்பெண் இப்பொழுதுதான் நல்ல வெணயில் மாதுளங்காயைப் பொரித்து மிளகுப் பொடிகாதுவிக் கருவேப்பிலையிட்டுத் தாளித்துக்கொண்டுகிறாள். வாசனை மூக்கில் ஏறுகிறது. அவள் கையை ஜிந்தாறு வளையக்கள் ஓவிக்கின்றன. அங்கே போனா நல்ல பருப்புச்சோறும் பொரியலும் மாவடு ஊறுகாய் கிடைக்கும்.

இன்னுஞ் சிறிது தொலை சென்றால் ஆண்டு வீடு தென்படும். அது வேளாளர் வீடுபோதத் தே-

றுகிறது. புதிய வைக்கோல்ர்ஸ் அவ்வீடு வேயப்பட்டு இருக்கிறது. பல பசுங்கள் ருகளைத் தாமணியாற் சேர்த்துத் தறிகளில் கட்டியிருக்கிறார்கள். அவ்வீட்டில் சில பெரிய நெற்குதிர்கள் காணப்படுகின்றன. அக்குதிர்களைக் ‘கூடுகள்’ என்கிறார்கள். அவை ஏனிக்கு எட்டாத உயரமுடையன. முகட்டைத் திறந்து பழைய நெல்கொரியப்பட்டுள்ள கூடுகள் நிரம்பி இருக்கின்றன. அவ்வீட்டுச் சிறுவர் சிறுதேர் உருட்டி விளையாடிச் சேர்ந்து போய்ச் செவிலித்தாயிடத்துப் பால் நிறைய அருந்திப் படுக்கையிலே துயில்கிறார்கள். அங்கே சென்றால் வெண்ணெண்ணிலிருந்து எடுத்த அரிசியாலான இனிய சோற்றைப் பெட்டைக்கோழிய் பொரியனோடு பெறலாம்.

இகவ போன்ற பழங்கால நாட்டுப்புறச் செய்திகளும் நகரச் செய்திகளும் சங்க இலக்கியங்களால் அறியப் படுகின்றன.